

# காலைக்கதிர்

Kalāikkathir

**ராணுவத்துக்கு  
அவமதிப்பை  
ஏற்படுத்தாதீர்!**

கொழும்பு, ஜன.28  
இராணுவத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.  
இராணுவ ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள **பக்கம் 22 >>>**

விடியல் 02 வள்ளுவர் ஆண்டு 2049 தை 15 ஞாயிற்றுக்கிழமை 28.01.2018 கதிர் 84

## ச.கவினார் ஒன்றாகினால் தனித்து அரசமைப்பேள்

**மைத்திரி நேற்று அதிரடி அறிவிப்பு**

கொழும்பு, ஜனவரி 28  
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் ஒரே அணியில் இருப்பார்களேயானால் நாளையே சுதந்திரக் கட்சி அரசை அமைக்க நான் தயார்.

- இவ்வாறு நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இரத்தினபுரிப் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

**பக்கம் 22 >>>**



## புரட்சிப் பாடல் போடலாமெனில் புலிகளுக்கு ஏன் இன்னும் தடை?

**அங்கஜனிடம் கேட்கிறார் சிவஞானம்**

(எஸ்.நிதர்ஷன்)  
யாழ்ப்பாணம், ஜன.28  
சிறிலங்கா சுதந்திரக்கட்சி புலிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறுவாராயின், புலிகள் மீது தொடர்ந்தும் தடை தேவை

யில்லை. அந்தத் தடை நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோருக்கு நீதி ஆகிய 3 விடயங்களையும் ஜனாதிபதியுடன் பேசி அங்கஜன் தீர்க்க வேண்டும்.

**பக்கம் 22 >>>**



## விபத்தில் நேற்று மூவர் உயிரிழப்பு

கொழும்பு, ஜன.28  
தனமல்வில் - வெள்ள வாய பிரதான வீதியில் தெலுல பிரதேசத்தில் நேற்றுச் சனிக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

பஸ்ஸுடன் கார் ஒன்று

**பக்கம் 22 >>>**

## இரு அறிக்கைகள் மீதும் பெப்ரவரி 8 இல் விவாதம்

**பிரதமர் ரணில் அறிவிப்பு**

கொழும்பு, ஜன.28  
மத்தியவங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறிமோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்

பான அறிக்கைகளுக்குறித்து விவாதிக்கப் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்

**பக்கம் 22 >>>**

**விபத்தில் நேற்று மூவர் உயிரிழப்பு**

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த பிரதிநிதி ஒருவர் நேற்றுக் காலை தொலைபேசி அழைப்பு எடுத்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தூண் என்றும் அவரைச் சொல்லாம்.

சம்பந்தன், சுமந்திரன் போன்று **பக்கம் 03 >>>**



நேற்றைய பரந்தன் கூட்டத்தில்...

## நிலையான தீர்வு கிடைக்கும் வரை அரசில் பங்காளிகளாகமாட்டோம்!

கிளிநொச்சி, ஜன.28  
தமிழ் மக்களுக்கு நிலையான ஒரு தீர்வு கிடைக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் அரசின் பங்காளிகள் ஆகமாட்டோம். எதிர்க் கட்சியில் தான் இருப்போம்.

- இவ்வாறு நேற்று உறுதிபடத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம்

## பரந்தனில் தெரிவித்தார் இரா.சம்பந்தன்

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் பரந்தனில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-  
கூட்டமைப்பு மீது இப்போது பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. **பக்கம் 03 >>>**

## யாழ்ப்பாணத்தில் சம்பந்தன் பெப்ரவரியில்தான் பிரசாரம்

யாழ்ப்பாணம், ஜன.28  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் பெப்ரவரி முதல் வாரத்திலேயே நடைபெற உள்ளதாக அறிய முடிகின்றது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்கள் தற்போது கூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் நேற்றுப் பரந்தனில் நடைபெற உள்ளதாக **பக்கம் 22 >>>**

## கூட்டமைப்பு எம்.பீக்கள் வாங்கியது இலஞ்சமல்ல!

**விளக்குகிறார் சிவஞானம்**

(எஸ்.நிதர்ஷன்)  
யாழ்ப்பாணம், ஜன.28  
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் தலா இரண்டு கோடி ரூபா வாங்கினார்கள் என்று பேசுவருகின்றனர்.

கொடுப்பனவுக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அவ்வாறு வித்தியாசம் தெரியாதவர்களே அதனை இலஞ்சம் என்று பேசுவருகின்றனர். **பக்கம் 22 >>>**

## கூட்டணி வேட்பாளர்கள் மீது கலைத்துக் கலைத்து தூக்குதல்

**சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடு**

(எஸ்.நிதர்ஷன்)  
யாழ்ப்பாணம், ஜன.28  
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நடவடிக்கை நேற்று முன் தினம் இரவு கலைத்து கலைத்து தூக்கு

தல் நடத்தியுள்ளனர் எனச் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சாவகச்சேரிப் பிரதேச சபையின் 16 ஆம் வட்டாரத்தில் போட்டி **பக்கம் 22 >>>**

## 5 மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரும் மன்னிப்புச் சபை!

திருமலை, ஜன.28  
திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களுக்கு நீதி கோரிச் சர்வதேச மன்னிப்புச் சபை புதிய பிரசார மொன்றை ஆரம்பித்துள்ளது. **பக்கம் 22 >>>**

## சர்வதேச கிரிக்கெட் மைதானம் மண்டைதீவில் அமையவுள்ளது

**நேற்று நேரில் ஆராய்ந்தார் திலங்க சுமதிபால**



(எஸ்.நிதர்ஷன்)  
யாழ்ப்பாணம், ஜன.28  
யாழ்ப்பாணம், மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் கூடிய விளையாட்டு நகரம்

அமைக்கும் திட்டம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவரும் பிரதிச் சபாநாயகருமான திலங்க சுமதிபால நேற்று நேரில் **பக்கம் 22 >>>**

# வவுனியா சைவப்பிரகாசாவில் நல்லிணக்கப் பொங்கல் விழா

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் தேசிய நல்லிணக்கப் பொங்கல் விழா நேற்றுக் காலை இடம்பெற்றது.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப் பாட்டு அமைச்சின் கீழ் கெப்பிற்றிக்கொல்லாவ கல்வி வலயமும், வவுனியா தெற்கு வலயமும் இணைந்து நடத்திய பொங்கல் விழா வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் அதிபர் திருமதி தி.யுவராஜா தலைமையில் நடைபெற்றது.

சிங்கள, தமிழ் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் இரு இன ஆசிரியர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தமிழரின் பாரம்பரிய திருநாளான தைத்திருநாளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றதுடன், அந்நிகழ்வின் நோக்கம் தொடர்பாக இரு மொழிகளிலும் மாணவர்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.

கயிறு இழுத்தல், ஒட்டப் போட்டி போன்ற மைதான நிகழ்வுகளும், நடனம், நாடகம், பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான



இந்த நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலய உயர் அதிகாரிகள், கெப்பிற்றிக்கொல்லாவ கல்வி வலய உயர் அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (ஐ-100)

# யாழ்.நகரின் திடீர்ப்பாடுகளுக்கு உரியவாறு தீர்வு காணப்படும்

டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

யாழ்ப்பாணம், ஜன.28  
யாழ். மாநகரத்தை மேலும் அழகுபடுத்தி முன்னேற்றங் காணச் செய்யும் அதேவேளை பழக்கடை வியாபாரிகள் நலன்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்

உரிய தீர்வு காணும் வகையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் செயற்படுத்தவும் நாம் எண்ணியுள்ளோம். எமது எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் யாழ். நகரப் பழக்கடை வியாபாரிகள் மட்டுமல்லாது அனைத்து வர்த்தகப் பெருமக்களும் பூரண ஆதரவை



ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரப்பகுதி பழக்கடை வியாபாரிகளால் நடத்தப்பட்ட வருடாந்தப் பொங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் -

யாழ்.நகரப்பகுதியில் உள்ள பழக்கடைகளைச் சகல வசதிகளுடன் கூடிய வகையில் அமைத்து வியாபாரிகளுக்கு வழங்கும் எண்ணம் எமது நிலைப்பாடாக உள்ளது. அது மாத்திரமன்றி நகரத்தில் தரித்து நிற்கும் முச்சக்கரவண்டிகளுக்கென விசேட தரிப்பிடம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தவுள்ளோம்.

அத்துடன் இந்த நகரத்தில் உள்ள இட நெருக்கடிகளுக்கு

நல்கும் பொருட்டு நிச்சயம் நாம் அந்த மாற்றத்தைக் கொண்டுவருவோம்.

நகரத்தின் சுத்தம் சுகாதாரத்தை பேணுவது மாத்திரமன்றி நகரத்தின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரும் பூரண ஆதரவை எமக்கு நல்கவேண்டும்.

அத்துடன், பழக்கடை வியாபாரிகளுக்கு இலகுவாக திட்டங்களுக்கூடாகக் கடன்களை வழங்கி அதனுடாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் வளப்படுத்துவதற்கும் இனி வருங்காலங்களை வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாது நகரத்திற்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் யாழ். நகருக்கு வரும் மக்களுக்குமாக எமது அர்ப்பணிப்புகளுடனான உழைப்பை எதிர்வருங்காலங்களிலும் நிச்சயம் வழங்குவோம்-என்றார்.

# பூர்வீகக்குடிகள் கால் நீட்டி அமர முடியாமல் அந்நியர்

அரசைச் சாடுகிறார் மஹிந்த

இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கால் நீட்டி இருக்க முடியாத அளவுக்கு எமது நாட்டைச் சூழ வவுனியா நாட்டினர் ஆக்கிரமித்துள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடன் சுமையைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்றி நாட்

டின் முக்கிய தளங்களை வெளி நாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

அம்பாந்தோட்டைத்துறை முகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் இந்தியாவுக்கு, திரு கோணமலைத் துறைமுகம்

இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கையைச் சுற்றியும் வெளிநாட்டினர்கள் தான் ஆக்கிரமித்துள்ளனர்.

நான் பெற்றதை விடவும் பல மடங்கு கடனை இந்த அரசு பெற்றுள்ளது. இருப்பினும், நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதை விட எந்தப் பயனையும் காணவில்லை - என்றார். (ஐ)

# சு.க. ஆலோசகர் பதவியிலிருந்து மஹிந்தவை உடனே நீக்குங்கள்!

இளம் தொழிலாளர் அமைப்பு கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் ஸ்ரீ லங்கா சுதந்திர இளம் தொழிலாளர்கள் அமைப்பின் நிறைவேற்றுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த

தொழிலாளர் அமைப்பின் உறுப்பினர் ரஜிக் கொடித்து வக்கு இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

மஹிந்த இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சிதைத்துக் கொண்டிருக்கிறார். எமது கட்சியின் அங்கத்தவராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுக் கொண்டு ஜி.எல்.பீரிஸ் ஆரம்

பித்துள்ள புதிய கட்சிக்கு உரமூட்டிக்கொண்டுள்ளார். இவரது செயற்பாடுகள் கட்சியின் அபிவிருத்திக்குப் பாதிப்பாகவும், மக்கள் மத்தியில் கட்சி தொடர்பில் அதிருப்தி நிலைகளை தோற்றுவிக்கவும் காரணமாக அமைந்துள்ளன.

இதனால் இவர் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். - என்றார். (ஐ)

# மின் துடை



உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை

வவுனியா பிரதேசத்தில் - வவுனியா எல்லப்ப மருதங்குளம் கிராமம், கோவில் குளம்,

ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்பமருதங்குளம், பெரியகூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், பட்டாளிகுரிலிருந்து, நெளுங்குளம் ஊடாக இராயேந்திரகுளம் வரை, ஒமேகாலைன், அரசன் அரிசி ஆலை, சியாம் அரிசி ஆலை, ஸ்ரீரங்கம் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, சுயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, ஆகிய பிரதேசங்களிலும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார். (இ)

# இ.தொ.கா. வேட்பாளரின் வாகனம் மீது தாக்குதல்!

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ருவன்புரபகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போனஸ் ஆசனத்தில் போட்டியிடும் வேட்பாளர் முரளி ரகுநாதன் பயணித்த வாகனத்திற்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என ஹற்றன்பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஹற்றன் சித்திரவத்தை தோட்ப்பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (ஐ)

# ஏமாற்றும் அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

சுவாமிநாதன் ஜே.வி.பி.

கொழும்பு, ஜன 28  
மக்களை ஏமாற்றும் ஊழல் நிறைந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆரம்பமாக இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலைப் பயன்படுத்துமாறு ஜே.வி.பியின்தலைவர் அனூரகுமாரதிலா நாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

ஜனாதிபதிக் கதிரையில் அமரும் முன்னர் கூறிய விடயங்களையல்ல அக்கதிரையில் அமர்ந்ததன் பின்னர் செய்வது. அதேபோன்றுதான் பிரதமரும். தேர்தல் காலங்களில் மக்களுக்குப் பொய்

யான வாக்குறுதிகளையும் நாடகங்களையும் அரங்கேற்றி மக்களிடம் வாக்குகளைக் கொள்ளையடிக்கின்றனர். அதிகாரத்துக்கு வந்த பின்னர் வாக்குறுதிகளை மறந்து, மக்களையும் மறந்து செயற்பட ஆரம்பிக்கின்றனர்.

இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நீண்ட கால இலக்குகளுடன் மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவேண்டியுள்ளோம். இதற்கான ஆரம்பமாக இந்தத் தேர்தலை பயன்படுத்த மக்கள் முன்வரவேண்டும் -என்றார். (ஐ)

# கன்றுத் தாச்சி மாட்டை இறைச்சியாக்கிய கும்பல்

கன்றுத் தாச்சி மாட்டை இறைச்சியாக்கி அதன் கழிவுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற கும்பல் வசமாக சிக்கிக்கொண்டது.

இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் சிவலிங்கப் புளியடியில் இடம்பெற்றது.

கன்றுத்தாச்சிமாட்டைக் கடத்திச் சென்று அதனை இறைச்சியாக்கிய கும்பல்,

## யாழ்.இந்துவில் கால்கோள் விழா

யாழ்ப்பாணம், ஜன.28 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா நாளை திங்கட்கிழமை காலை 8 மணிக்கு கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இதில் பெற்றோர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், கல்லூரி சமூகத்தினர் அனைவரையும் கலந்து சிறப்பிக் குமாறு கல்லூரி அதிபர் சதா.நிமலன் கேட்டுள்ளார். (இ)

## நிலையான...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறுகிறார்கள். நாங்கள் எதிர்க்கட்சியில்தான் இருக்கின்றோம். தொடர்ந்தும் எதிர்க்கட்சியில்தான் இருப்போம். நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஏற்படும் வரை அரசின் பங்காளிகளாக இணையமாட்டோம். அது தான் தந்தை செல்வாவின் கொள்கை.

பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம். இந்தத் தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றது.

நாட்டின் தேசியத் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இந்தத் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள். நடைபெற்ற உழைல் விவகாரங்களும் தேர்தல் பிரசாரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒற்றையாட்சி தொடருமா அல்லது தமிழீழம் மலருமா என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து வருகின்றார். அவர் நினைக்கின்றார் இந்தத் தேர்தலில் தான் கணிசமான ஆசனங்களைப் பெற்றுவிட்டால் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய விடயத்தை இல்லாமல் செய்து விடலாம் என்று.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கான 30 வருடகால ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு வந்த பின்னர் எமது இராஜதந்திரப் போராட்டம் தொடர்கிறது. பல கருமங்கள் நிறைவேற்றப்பட்டு, சர்வதேச ரீதியான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, எமது பணிகள் தொடர்கின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்த அரசுக்கு பலவற்றைச் செய்வதற்கு விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் மந்த கதியில் செய்து வருகின்றார்கள். காரணம் என்னவென்றால் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்த வெற்றியைப் பெற்றுத்தந்த இராணுவ வீரர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்யப்போகின்றது எனத் தெரிவித்து வருகின்றமையால்தான்.

ஆனாலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசுக்குத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.

ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் தீர்வில் எமது மக்களின் இறையாண்மை மதிக்கப்படவேண்டும். தீர்வு எமது மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை மதிப்பதாக அமையவேண்டும். எமது சமூக, கலாசார விடயங்களில் நாங்கள் அதிகாரத்தை செலுத்துக் கூடிய வகையில் தீர்வு அமையவேண்டும்.

ராஜபக்ஷ காலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இடம்பெறாத பல விடயங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எனவே மக்களே! இதுவொரு சாதாரணமான தேர்தல் அல்ல. இதுவொரு முக்கியமான தேர்தல். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து அமோக வெற்றியைக் கொடுத்தால் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படும். மக்கள் ஜனநாயக ரீதியாக உறுதியாக இருக்கின்றார்கள் என்பது வெளிப்படும்.

நாங்கள் அரசை ஆதரிப்பதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். இந்த அரசை நாம் ஆதரிக்கின்றோம். நான் மறுக்கவில்லை. இந்த அரசு விழக்கூடாது. இதனை வைத்துச் சில கருமங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்.

இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் பல பிரச்சினை

அவற்றின் கழிவுகளை ஹன்ட் வாகனத்தில் கடத்திச் சென்றது.

யாழ். - ஓட்டுமடம் - சிவலிங்கப்புளியடி உடாகச் சென்ற வாகனத்தை அவதானித்த பசுவின் உரிமையாளரான பெண்ணொருவர், சந்தேகத்தின் அடிப்படையில் அதனைத் பின் தொடர்ந்து சென்றுள்ளார். வாகனத்தை கே.கே. எஸ். வீதி, சிவலிங்கப்புளியடியில் வழிமறித்த அந்

## ஆலய உற்சவம்

கொக்குவில், ஜன.28 கொக்குவில் தலை யாழி அருள்மிகு சாமுண்ட லாதேவி சமேத ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. 17 நாள் நடைபெறும் உற்சவதினங்களில் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுடைய பேச்சு, கதாப் பிரசங்கம் ஆகியனவும் இடம்பெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

## ஓட்டுமடத்தில் சிக்கியது



தப் பெண், வாகனத்தின் பின் பகுதியைத் திறந்து காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.

எனினும் வாகனத்தில் சென்றோர் அந்தப் பெண்ணுடன் முரண்பட்டனர். இதனை அவதானித்த அந்தப் பகுதியில் நின்றோர், ஒன்றுகூடிவாகனத்தின் பின் பகுதியைத் திறக்குமாறு கேட்டனர்.

மக்கள் ஒன்றுகூடியதால் அவர்கள் வாகனத்தைத் திறந்தனர். அதற்குள் பசு மாட்டின் உடற் பாகங்கள் காணப்பட்டன. பசுவின் செவியில் குத்தப் பட்டிருந்த இலக்கத்தை அடிப்படையாக வைத்து

பசுவின் உரிமையாளரான பெண் அதனை அடையாளம் காட்டினார்.

அனுமதி பெற்றே மாடு இறைச்சியாக்கப்பட்டது என வாகனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பசு மாட்டை வெட்ட யார் அனுமதி வழங்கினார்? என மக்கள் கேட்டதால், வாகனத்தின் உரிமையாளர் அந்த இடத்திலிருந்து தப்பி விட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், வாகனத்தை மீட்டதுடன், அதன் சாரதியையும் கைது செய்தனர். (ஐ-7)

கள் இருந்தாலும் தொடர்ந்தும் அரசை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். நடத்தவேண்டிய ஒரு கட்டாயத் தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்தவேண்டும்.

வரவு - செலவுத்திட்டத்துக்குச் சாதகமாக வாக்களிக்கின்றோம் ஏன்? நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் முகமாக நாங்கள் ஆதரித்து வாக்களிக்கின்றோம்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படும்போது அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படவேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசுக்கு இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசு அடையலாம். அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படலாம் என்பதை அரசுக்கும், நாட்டுக்கும் தெரிவிப்பதற்காக நாங்கள் அரசுக்கு ஆதரவாக செயற்படுகின்றோம். இந்தக் கருமங்களைப் பற்றி நாங்கள் பகிரங்கமாகப் பேசக் கூடாது. ஆனால் சில விமர்சனங்கள் வருகின்றபோது பேசாமலும் இருக்கமுடியாது.

அண்மையில் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கியிருக்கின்றார்கள் என்று. எமது கட்சியின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அவ்விதமாக ஓர் அறிக்கையை விடுகின்றமை மிகவும் தரம்குறைந்த செயல் என்று நான் கருதுகிறேன். நாம் செயற்படுகின்ற போது கேவலமான முறையில் செயற்படக்கூடாது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கொஞ்சக் காலமாக எங்களுடைய கட்சியின் செயற்பாடுகளிலிருந்து விலகியிருக்கின்றார்.

இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு ஒரு சனியும் ஞாயிறும் அது தொடர்பில் ஆராய்ந்தோம். அதன் இறுதியில் ஒரு தீர்மானம் மேற்கொண்டோம். இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான கருமங்கள் உள்ளன. பல கருமங்கள் முன்னோக்கிச் செல்லவேண்டியுள்ளன. எனவே இந்த விவாதத்தில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளாமையால், எங்களுடைய ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அவருக்கு நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்ற அனுமதி வழங்குவது இல்லை என்று. இதன் பின்னரே அவர் இவ்வாறு செயல்பட்டு வருகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு விசேடமாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பெற்றமை போன்றே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில அபிவிருத்தி முன்மொழிவுகளை வழங்கி அந்த நிதியை பெற்றார்கள். இது எப்படி இலஞ்சமாக அமைய முடியும்?

இவ்வாறான கருத்துக்கள் மூலம் ஒருவர் தனது தரத்தை குறைத்துக்கொள்ளலாமே தவிர மற்றவர்களின் தரத்தைக் குறைத்துக் கொள்ள முடியாது. அதனை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசினால் பணம் ஒதுக்கப்படுகின்றபோது, குறிப்பிட்ட வேலைகளுக்காக அதனை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்துகின்றபோது ஏன் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைப் பயன்படுத்தக் கூடாது?

ஒரு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் பார்வையின் கீழ் நாங்கள் நிதானமாக - பக்குவமாகச் - செயற்படுவோம். அவ்வாறு ஒரு தீர்வு நிறைவேற்றாமல் விட்டால் அது எமது பரிமையாக அமையக் கூடாது. அந்தப் பரிமை வேறிடத்தில் இருக்கவேண்டும். - என்றார். (ஐ)

# தேர்தல் வன்முறை சம்பவங்கள் 642

உள்ளூராட்சித் தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன எனப் 'பவ்ரல்' அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான 557 முறைப் பாடுகளும், தேர்தலுடன் தொடர்புடைய 642 வன்

முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் 84 வன்முறையுடன் தொடர்புடைய சம்பவங்களும், 98 தேர்தல் சட்ட மீறலுடன் தொடர்புடைய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. பதிவாகிய வற்றில் 15 சம்பவங்கள் வைத்திய சாலையுடன் தொடர்புடையவையாகும்.

## இனி...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
கட்சி சார்பில் அடிக்கடி குரல் கொடுப்பவர்.

விநயமாக ஒரு வேண்டு கோளை முன்வைத்தார். கனடா 'விசிட்' முடித்துக் கொண்டு நாடு திரும்பிய கூட்டமைப்புப் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சுமந்திரன் அங்கிருந்து 'கனித்' யாகத் திரும்பியிருந்தார் என இரண்டொரு தினங்களுக்கு முன்னர் நான் எழுதியிருந்த விடயம் குறித்து பிரஸ்தாபித்தார்.

"அந்தப் பத்தியில் வந்த விடயங்கள் எல்லாம் உண்மை. அவை குறித்து நான் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கப்போவதில்லை." - என்றார்.

"ஆனால் அதில் நீங்கள் பாவித்த ஒரு சொற்பிரயோகம்தான் எனக்கு உடன்பாடு இல்லை." என்றும் அவர் சுட்டிக்காட்டினார் அவர்.

"அதில் சுமந்திரனை சூசகமாகக் குறிப்பிடும் போது நீங்கள் 'தளபதியார்' எனச் சுட்டியிருக்கின்றீர்கள். அது தவறு.

"தமிழரைப் பொறுத்தவரை அரசியலில் ஒரு தலைவர், ஒரு தந்தை, ஒரு தளபதி, ஒரு மதியுரைஞர்தான் உள்ளனர். தயவுசெய்து அதனைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

"தலைவர்" என்றால் தேசியத் தலைவர் பிரபாகரன். 'தந்தை' என்றால் தந்தை எஸ்.கே.வி.செல்வநாயகம். 'தளபதி' என்றால் அது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். 'மதியுரைஞர்' என்றால் அன்டன் பாலசிங்கம்தான். அந்த இடத்துக்கு வேறு ஆள்கள், பிரமுகர்கள் வரமுடியாது. அப்படி ஆள்களை அந்தப் பதங்களுக்குத் தயவு செய்து 'புரொஜக்ட்' செய்யாதீர்கள்!" - என்று சிறிது கண்டிப்பு கலந்து குரலில் கூறினார் அவர்.

அவர் போன்ற மூத்த வாசகர்களுக்கு எனது வார்த்தைப் பிரயோகம் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்குமானால் அதற்காக மனம் வருந்துகிறேன்.

ஆனால் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, இன்று தளபதி எம்.பி. சுமந்திரன்தான். அதைச் சுட்டவே 'தளபதியார்' எனச் சுமந்திரனைக் குறிப்பிட்டேன்.

'புலிகளின் அரசியல் ஆலோசகர்' என்றுதான் அன்டன் பாலசிங்கத்தை ஆரம்பத்தில் விளித்து வந்தார்கள்.

அதற்குப் பதிலாக 'மதியுரைஞர்' என்ற சொற்பதத்தை நான் பணியாற்றிய பத்திரிகையில் நானே முதலில் பயன்படுத்தத் தொடங்கினேன். அது நடந்தது 80 களின் கடைசியில் அல்லது 90 களின் ஆரம்பத்திலாக இருக்கலாம். இது நானாகத் தேடிப் பயன்படுத்திய சொல்லா அல்லது எங்கேயும் அதனைச் 'சுட்டுக் கொண்டேனா' என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இச் சொல்லைப் பூர்வாங்கமாகப் பரந்தளவில் முதலில் பயன்படுத்திய உடைகவியலாளன் நான்தான்.

இந்த அடைமொழியைப் பயன்படுத்தியமை இயக்கத்துக்குள்ளும் சிலபுகைச்சல்களைக்கிளம்பியமை எனக்குத் தெரிய வந்தது. ஆனால் நான் அசைந்து கொடுக்கவில்லை.

பின்னாளில் மாமனிதராகப் போற்றப்பட்ட ஒருவர், இயக்கத்தின் மூத்த தலைவர் ஒருவரிடம் "இயக்கத்துக்கு 'மதி' இல்லைப் போலும். அதனால்தான் 'மதியுரைஞர்' ஒருவர் தேவைப்படுகின்றாரோ? இந்தச் சொல்லாடல் இயக்கத் தலைமைக்கு 'மதி' இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டைத் தருகின்றது. 'அரசியல் ஆலோசகர்' என்ற சொற்பதத்துக்குப் பதிலாக 'மதியுரைஞர்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது." - என்று தெரிவித்து எனக்கு எதிராகக் கருமவாதத்தை முன்வைத்தார்.

ஆனால் அவரும் அவருடன் சேர்ந்து வேறு சில அரசியல் விமர்சகர்களும் எனக்கு எதிராக அந்நேரத்தில் ஏவிட்ட அந்த அம்புகள் என் பக்கம் திரும்புவேயில்லை. இயக்கத் தலைமை மௌனம் பேணி, எனது அந்தச் சொற்பதக் கையாள்கையை அங்கீகரித்தது.

மதியுரைஞரின் கடைசிக் காலத்தில் இந்த சொல்லாட்சி குறித்தும் நாம் இருவரும் எங்களுக்குள் சிலாகித்துப் பேசிக் கொண்டமை பதினொரு ஆண்டுகள் கடந்தும் இன்றும் பசுமையாக என் நினைவில் உள்ளது.

- மின்னல் -

**டயானா பிளாஸ்டிக் மீன்சுழற்சி**

அனைத்து வகையான வாகனங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள் 1, 2, 3 வருட கால உத்தரவாதத் துடன் சிறந்த முறையில் ஓட்டித் தரப்படும்

**108, பலாலி வீதி, T.P: 021 222 8680**  
**யாழ்ப்பாணம். 077 592 5088**

# நமது பார்வை

உண்மை - நேர்மை - பக்கம் சாராமை  
ஆசிரியரீட்டம்: 30, கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்  
செய்தி: 021 222 3000, kalaikkathirnews@gmail.com  
தொலைநகல் (fax): 021 221 9440, ads@kalaikkathir.lk  
விளம்பரம்/விநியோகம்: 021 222 2600

## தனி நாட்டைக் கைவிட்டாரா பிரபா?

கனடாவுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்று நேர் காணல் செய்துள்ளது.

தமிழீழக் கோரிக்கையைத் தமிழர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று நீங்கள் கூறினீர்கள் என ஒரு விமர்சனம் வருகிறதே என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.

“நாங்களா தமிழீழத்தைக் கைவிட்டோம்? ஒரு நாட்டுக்குள் தீர்வு காண முயன்றமை மூலம் திரு.பிரபாகரனே அதைக் கைவிட்டு விட்டிருந்தார். அப்போது அதனை அவரிடம் கேட்காதவர்கள் இப்போது எங்களிடம் மட்டும் வந்து அதைக் கேட்பது ஏன்?” - என்ற சார்புடைய பதில் தெரிவித்திருக்கிறார் சுமந்திரன்.

(வாசகர்களின் நலன் கருதி அந்தக் கேள்வி - பதில் இந்தப் பக்கத்தில் தனியாகப் பிரசுரமாகியுள்ளது.)

விடுதலைப் புலிகளின் மேன்மையான உரிமைப் போராட்டத்தையும், அவர்களின் அளவிட முடியாத உயர்ந்த வீரத்தையும், எண்ணிப் பார்க்க முடியாத தியாகத்தையும் பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கு, இந்தப் பேச்சும், பதிலும் துடுக்குத்தனமான - திணைவெடுத்தனமான - திமிர்த்தனமான - ஒன்றாகவே நிச்சயம் படும். அப்படி எல்லோரும் கைநட்டிக்காட்டிப் பேசக் கூடிய கட்டத்துக்கு தமிழரின் அரசியல் நிலைமை சென்றுவிட்டது. அதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர எம்மவருக்கு வேறு மார்க்கமில்லை.

இன்றைய அரசியல் கட்டாயங்கள், வலுவற்ற எமது பரிதாபம் போன்றவை, இத்தகைய அரசியல் செல்நெறியிலாவது பயணித்து, ஏதேனும் நியாயமான தீர்வு ஒன்றை நம் மக்களுக்குப் பெற்றுக் கொள்ளுதல் என்ற மார்க்கத்தைத் தவிர, வேறு வழியில்லை எனும் இக்கட்டில் தமிழ்த் தலைமைகளைச் சிக்க வைத்திருக்கலாம். அது புரிந்து கொள்ளத்தக்கதே.

அதற்காக, அந்த செல்நெறியை நியாயப்படுத்துவதற்காக, பிரபாகரனின் மார்க்கத்தை - தந்திரோபாய அணுகுமுறையை - கொச்சைப்படுத்தும் விதத்தில் பேச முயலக் கூடாது. அப்படிச் சித்திரிக்க முயல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அதனைச் சுட்டிக் காட்டுவது - யுத்தத்தின் மத்தியில் இங்கு நின்று பிடிக்காது, இப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நமது அரசியல் தலைவர்களாக உயர்ந்த, நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு எடுத்துரைப்பது - அவசியமாகின்றது.

சுமந்திரனின் பதில் தொடர்பில் பின்வரும் விடயங்களைச் சுட்டிக் காட்ட விழைகிறோம்.

★ ‘உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வு குறித்த தமது அறிவிப்பை 2001 ஆம் ஆண்டு தமது மாவீரர் தின உரையில் பிரபாகரன் விடுக்கவில்லை. அது, 2002 மாவீரர் தின உரையிலேயே இடம்பெற்றது. எனினும் அவரின் ஒரு தலைப்பை யுத்த நிறுத்தம் 2001 டிசம்பரிஸ்தான் நடந்தது. இவை இரண்டும் ஒரே கட்டத்தில் நடந்தவை என்று சுமந்திரன் கூறியமையை ஒரு பெருந்தவறாகக் கருத்தே தேவையில்லை. இங்கு அது விடயமல்ல.

★ அடுத்த விவகாரம், சுமந்திரனின் பதில், தலைவர் பிரபாகரன் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு விட்டு, உள்ளக சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் நாட்டுக்குள் தீர்வு காண இணங்கினார் என்ற சார்புடைய அமைந்துள்ளது. உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டு விவகாரம் குறித்து 2002 நவம்பர் மாவீரர் தின உரையில் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்ட விடயங்களை சுமந்திரன் முழுமையாக வாசிப்பாராயின் அது அவருக்கு புரியவரும்.

சுமந்திரனும் சம்பந்தன் ஐயாவும் திரும்பத்திரும்பவும் - அடிக்கடியும் - வலிந்து புகுத்தியும் - எப்போதும் - கூறுகின்றமை போல ‘பிரிக்கப்படாத, பிளவுபடாத, ஒருமித்த, ஐக்கிய நாட்டுக்குள் தீர்வு’ என்ற பாணியில் தலைவர் பிரபாகரன் கூறவில்லை.

“.....உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்தைப் பரிசீலனை செய்வோம்...” -

என்றே தலைவர் பிரபாகரன் கூறினார். அது மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து அவர் கூறும் எஞ்சிய வாசகமும் முக்கியமானதாகும்.

“(ஆனால் அதேவேளை) எமது மக்களுக்கு உரித்தான உள்ளக சுயநிர்ணயம் மறுக்கப்பட்டு, பிரதேச சுயாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால், நாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை...” என்று தெட்டத் தெளிவான - திட்டவாட்டமான - அறிவிப்பை தமது அந்த மாவீரர் தின உரையில் பிரகடனப்படுத்தியே புலிகளின் தலைவர் ‘ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணும் முயற்சிக்கு’ வாய்ப்பளித்தார்.

அதனை, இன்று தமிழீழத்தைக் கைவிட்டு, ஒருமித்த, பிரிக்க முடியாத, பிரிவுபடாத, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணும் சம்பந்தன் - சுமந்திரனின் முயற்சிக்கு ஒத்ததாகக் காட்ட முயல்வது அரசியல் தப்பிலித்தனமன்றி வேறில்லை.

தமது தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் தனித்துவமான சுயாட்சி உரிமைக்காகப் போராடித் தம்மையே ஆகுதியாக்கிய ஓர் இயக்கத்துக்கு - அதன் தலைமைக்கு - இத்தகைய அவப் பெயர் சூட்ட முயல்வது எவ்வகையிலும் பொருத்தமானதல்ல.

# தமிழீழக் கோரிக்கையை கைவிட்டமை: பிரபாவை விட்டு எங்களைக் கேட்பதேன்?

## கனடா செவ்வியில் சுமந்திரன் எம்.பி. கேள்வி

தமிழீழத்தை நாங்களா கைவிட்டோம்? பிரபாகரனிடம் கேட்காததை எங்களிடம் கேட்கின்றாரா திரு. உருத்திரகுமாரன்?  
- இந்தச் சார்புடைய கேள்வி எழுப்பி இருக்கிறார் சுமந்திரன் எம்.பி.

அண்மையில் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுமந்திரன் அங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த முக்கிய பேட்டியிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவரின் கேள்வி - பதில் வருமாறு :-

கேள்வி:- தமிழீழக் கோரிக்கையை தமிழர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று நீங்கள் கூறினீர்கள் என ஒரு விமர்சனம் அல்லது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சுமந்திரன்:- தமிழீழ விடுதலைப் புலிகள் அரசுடன் பல

வருடங்கள் பேச்சு நடத்தினார்கள். அதன்போது தமிழீழத்தை எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்று அவர்கள் பேச்சு நடத்தவில்லை; எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை. ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தைப் பகிர்வது என்பது குறித்துத்தான் பேசினார்கள். அப்படியானால் நாங்களா தமிழீழத்தைக் கைவிட்டோம்? திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் திரு. உருத்திரகுமாரன் அந்தக் கேள்வியை கேட்டிருக்க வேண்டும் அல்லவா? ஒரு நாட்டுக்குள் தீர்வு குறித்து பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்று (உருத்திரகுமாரன், பிரபாகரனிடம்) கேட்டிருக்க வேண்டுமல்லவா?

2001 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரன் உள் எக்சுயநிர்ணய உரிமையின் அடி

படையில் ஒரு தீர்வுக்கு நாங்கள் தயார் என்று அறிவித்தார். அந்த டிசெம்பர் மாதத்தில் போர் நிறுத்தத்தையும் ஒரு தலைப்பட்சமாகச் செய்தார். அந்த நேரத்தில் இவரிடம் ஒருவரும் இந்தக் கேள்வியை கேட்கவில்லையே. ஏன் இப்போது வந்து எம்மிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகின்றது?

கேள்வி:- ஆம். (அப்படி உங்களிடம் கேட்பதற்கு) என்ன காரணம்?

சுமந்திரன்:- வெறும் வறட்டு அரசியல்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தமிழீழத்தை ஒருவரும் கோரவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இன்றைக்குத் தனிநாடு ஒருவரும் கோரவில்லை. இன்றைக்கு இலங்கையில் தனிநாடு வேண்டும் என்று கேட்டவர் எவராவது - ஒருவராவது - இல்லை. - என்றார்.

# காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடமாகாண சபையிடம் ஒப்படைப்புகள்!

## ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

யாழ்ப்பாணம், ஜன.. 28  
கடந்த ஆட்சியின்போது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் 350 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைக் கட்டடத்தை வடக்கு மாகாண சபையின் எதிர்க்காலத் தேவைகளுக்காக ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவிடம் கோரிக்கை விடுத்த துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளவை வருமாறு:-

காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை சர்வதேச தரம் வாய்ந்த ஹோட்டலாக மாற்றுவதற்கு சர்வதேச ரீதியிலான விலை மனு கோரப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அந்த வகையில், வடக்கின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் கருதி இத்தகைய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை பாராட்டுக்குரிய விடயமாகும். அதே நேரம், மேற்படி ஹோட்டல் நிர்வாகத்தினை எதிர்காலத் தேவைகள் கருதி வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்கு உட்பட்ட வகையில் கொண்டு வருவது மிகவும் பொருத்தமானது என்றே நான் கருதுகின்றேன். அவ்வாறான ஏற்பாட்டின் மூலமாக வடக்கு மாகாண சபையின் பணிகளை விஸ்தரிப்பு செய்வதற்கும், வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கும் பெரும் வசதியாக அமையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஐந்து மாவட்டங்களில் மூன்று மாவட்டங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வந்துள்ள நிலைமை காணப்படுகின்றது. இதில்,

யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகும். இத்தகைய வறுமை நிலைக்கு வடக்கு மாகாண சபையும் முக்கிய காரணமாகும். இதனை இன்று எமது மக்கள் நன்குணர்ந்துள்ள நிலையில், எதிர்கால வடக்கு மாகாண சபையானது, எமது மக்களுக்கு அக்கறையுடனும், ஆளுமையுடனும், ஆற்றலுடனும் சேவை செய்கின்றவர்களது நிர்வாகத்திற்குள் வரக் கூடிய வாய்ப்புகளே காணப்படுகின்றன.

அந்த வகையில், மேற்படி ஜனாதிபதி மாளிகைக் கட்டடத்தை வடக்கு மாகாண சபை ஆளுகையின் கீழ் கொண்டு வந்தால், அதன் உயரிய பயனை எமது மக்கள் அனுபவிப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க முடியும் என்பதால், அந்தக் கட்டடத்தை வடக்கு மாகாண சபை வசம் ஒப்படைப்புகள் - என்றுள்ளது.

(ஐ)

# மஹிந்த தரப்பு அரசியல்வாதி வெகுவிரைவில் கைதாவார்

ஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெற்ற தாக்கக் கூறப்படும் இரண்டரைக் கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் மஹிந்த தரப்பு பிரபல அரசியல்வாதி ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் எனப் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த அரசில் கண்காணப்ப

அமைச்சராகச் செயற்பட்ட வரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட

ள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஐ)

**நாளாளை**  
29.01.2018  
திங்கட்கிழமை  
நட்சத்திரம்: திருவாதிரை மு.இ - 9.51  
திதி: திரயோதசி பி.இ. - 12.39 வரை  
சுபநேரம்: 12.36 - 2.06 - வரை  
இராகுகாலம்: 8.06 - 9.36 வரை

# எம்மவர்கள் நாகரிகம் என்றவாறு சினிமாப் பாணியில் தமிழ் மொழியைக் கொலை செய்வது வருந்தத்தக்கது

வெளிநாடுகளிலுள்ள எம் உறவுகளோ தமிழுக்குப் புத்துயிர் கொடுக்கிறார்கள்

எங்களின் இனிய தமிழ்ப் பேச்சு வழக்கில் இருந்து அற்றுப் போகும் நிலையில், எம்மவர்கள் நாகரிகம் என்ற பெயரில் சினிமாப்பாணியில் பேசி, தமிழ் மொழியைக் கொலை செய்து வருகின்றனர். இது வருந்தத்தக்கது.

- இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கலை, இலக்கிய பண்பாட்டுப் பெரு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

உலக தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பெருவிழாவில் முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:-

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஆதரவுடன் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தகலை இலக்கிய பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வுகளில் என்னையும் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றுமாறு அழைத்தமைக்கு முதற்கண் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய இந்த நிகழ்வானது தவத்திருதனிநாயகம் அடிகளார் அவர்களால் 1962 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தினால் ஆற்றுப்படுத்தப்படுகின்றது. இவ் இயக்கமானது 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழர் மகாநாடு நடைபெற்ற வேளையில் முதல் முதலாக இங்கு அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வை நினைவு கூரும் நோக்காகவே இந்தத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது என்றால் அது தவறாகாது.

தற்போது மலேசிய நாட்டைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற இந்த உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் கிட்டத்தட்ட 74 கிளைகளை உலகம் முழுவதிலும் உருவாக்கி ஒரு பெரிய ஆல விருட்சமாக எம் முன்னே விரிந்து பரந்து கிடக்கின்றது. தமிழ்க் கலை கலாசார நிகழ்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இவ் இயக்கம் எந்தவித அரசியல் கலப்புக்களும் இன்றி தொடர்ந்தும் இயங்கி வருவது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இந்தியாவில் இருந்து சுமார் 67 துறைசார் விற்பன்னர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள் என எனக்கு கூறப்பட்டது. அதேபோன்று மலேசியாவிலிருந்து 30 பேரும், அமெரிக்கா தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் பல அறிஞர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள். உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அறக்கட்டளைத் தலைவர் நண்பர் வேல் வேலுப்பிள்ளை இன்று இங்கு அமெரிக்காவில் இருந்து வந்து பிரசன்னமாகி இருக்கின்றார்.

இந்தியாவில் இருந்து வருகை தந்திருக்கின்ற இரா.காந்தி அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் இங்கே குறிப்பிடுவது சாலச்சிறப்பாகும். சுமார் 62 ஆயிரம் சட்டத்தரணிகளைக் கொண்ட தமது சட்டத்தரணிகள் சங்கத்தின் மூத்த தலைவராக விளங்குகின்ற காந்தி அவர்கள் நீதித்துறையில் மிகப் பெரிய பதவிகள் அவரைக்கரம் நீட்டி அழைத்த போதும் அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தொடர்ந்தும் சட்டத் தரணியாகவே மிளிர்ந்துகொண்டிருப்பவர் அவர். அவரின் வருகை எமக்



குப்பெருமை அளிக்கின்றது. இவ்வாறாக உலகளாவிய ரீதியில் தமிழ் பற்றியும் தமிழரின் கலை கலாசாரம் பற்றியும் இங்கே சிறப்புரைகள் ஆற்றுவதற்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவும் இவ்வளவு பெருந்தொகையான அறிஞர்கள் இங்கே வருகை தந்திருப்பது இந்த யாழ். மண்ணுக்கும் இங்கே வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் உலகளாவிய ரீதியில் வழங்கப்படுகின்ற அதி உயர் கௌரவமாகவே நாம் இதைக் காண்கின்றோம்.

'தமிழ்ச் சுவை பருக தவறாது வருக' என்ற ஒரு தொனிப்பொருள் பிரதிபலிக்கக் கூடியவகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பெருவிழா என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

தமிழ் இலக்கியச் சுவை நிறைந்த ஆய்வுரங்கம், கருத்தரங்கம், கவிதாநகம், பட்டிமன்றம், மலர் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சாதனையாளர்களுக்கு விருந்தளிப்பு நிகழ்வுகளும் இங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது. 'மெல்லத் தமிழினிச் சாகும்' என்ற கூற்றைப் பொய்ப்பிக்கும் வகையில் தமிழ் மொழியின் சிறப்புப் பற்றியும் அதன் இலக்கண இலக்கிய சுவைகள் பற்றியும் இங்கு பேசப்படவிருக்கின்றன.

இதுமேலும் இளைய சமூகத்திற்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் கிடைக்கப் பெறுகின்ற ஓர் அரிய பேறாகும். அதே நேரத்தில் நாங்கள் ஒன்றை மனதில் வைத்து எம்மை நெறிப்படுத்த வேண்டிய கடமை எம்மைச் சார்ந்துள்ளது. இங்கிருக்கும் பெரும்பான்மையானவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்பவாகிலும் ஆசிரியர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நம்புகின்றேன்.

நான் என் சட்டத் தொழிலைப் புரிந்துகொண்டே சட்ட விரிவுரையாளராகப் புத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியவன். 1971ம் ஆண்டிலிருந்து தமிழில் சட்டத்தைப் படிப்பித்தவன். அப்போதெல்லாம் தென்னிந்தியாவில் கூட சட்டப்படிப்பு ஆங்கிலத்திலேயே நடைபெற்றது என்று அறிகின்றேன். என் ஆசிரியத் தொழிலில் நான் கற்றுக்கொண்ட விடயம் ஒன்றுண்டு. அதுதான் இன்றைய விஞ்ஞானகால மாணவரின் மனோநிலை பற்றியது. விஞ்ஞானம் ஏன், எப்படி, எதற்கு என்று சதா கேட்டுக் கொண்டேயிருக்கின்றது.

## யாழ். நகரில் நடந்த கலை இலக்கிய பண்பாட்டுப் பெருவிழாவில் முதலமைச்சர்

ஆகவே, இன்றைய இளைஞர் யுவதிகள் மனங்களும் அதுவழியே செல்வதைப் பார்க்கலாம். இதுதான் சட்டமென்றால் ஏன் அப்படி? எதற்காக அப்படி? என்று கேட்பார்கள். அதற்குப் பதிலளிக்கும் கடப்பாடு ஆசிரியர்களான எமக்கிருந்தது. இன்றும் இருக்கின்றது.

எமது கல்விப்பாரம்பரியத்தைப் பார்த்தீர்களானால் அது குரு - சிஷ்ய அல்லது ஆசிரியன் - மாணவன் என்ற முறையில் காலாதிகாலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அறஞ்செய்யவிரும்பு என்றால் அதைக் கேள்வி கேட்காமல் உள்வாங்கி வந்துள்ளோம். ஏனென்று கேட்டால் அது அப்படித்தான் என்போம். பெரியோர்கள் கூறியதை ஏற்க வேண்டும். கேள்வி கேட்கப்படாது என்றே சொல்லி வந்துள்ளோம். இன்றைய இளைஞர் உள்ளங்கள் அவ்வாறான பதிலுடன் வாய்மூடி நிற்க மறுக்கின்றன.

ஆகவே, எமது கலை, இலக்கிய, பண்பாட்டு ஆதிக்காலச் சிற்பிகளின் கருத்துக்களை ஆய்ந்து அலசித்தர வேண்டிய பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. இவ்வாறான ஆய்வின்பாற்பட்ட அறிவை நாம் எமது இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ளாமையால் தான் நாஸ்திகம் எம்முள் மேலோங்கி வருகின்றது. கடவுள் இல்லை என்கின்றோம் மின்சாரம் இருக்கின்றது என்கின்றோம். இரண்டையும் பார்க்க இயலாது. உரிய சூழல் ஏற்பட்டால் மின்சாரத்தின் பாதிப்பைப் பார்க்க முடிகின்றது என்கின்றோம்.

ஏன் கடவுளைப் பார்க்க உரிய சூழலைப் பெற்றுக் கொடுக்க நாம் மறுக்கின்றோம்? அந்தச் சூழலை ஏற்படுத்தக் கூடிய ஞானிகளைப் புறக்கணிக்கின்றோம். இராமகிருஷ்ண பரமஹம்ச சதா கேள்விகள் கேட்ட விவேகானந்தரின் நெற்றியில் விரல் வைத்த உடனேயே அந்தச் சூழலை விவேகானந்தர் உணர்ந்தார். எனவே, கலைகளும் பண்பாடுகளும் இலக்கியங்களும் சுட்டிக்

காட்டும் உண்மைகளை நாம் ஏன், எதற்கு, எப்படி என்கின்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வண்ணம் மீளாய்வு செய்து இளைஞர், யுவதிகளுக்கு கொடுத்துவ இந்த விஞ்ஞான யுகத்தில் கடமைப்பட்டுள்ளோம்.

பெரியவர்கள் கூறினார்கள் என்பதற்காக அவர்கள் ஏற்கத் தயாரில்லை. ஆறுவது சினம் என்றால் ஏன் கோபிக்கக் கூடாது என்று கேட்கின்றார்கள். கோபம் ஏற்படும்போது எமது உடல்களில் ஏற்படும் பாதிப்பு பற்றியும் மற்றவர்கள் மனதில் ஏற்படும் பாதிப்புப் பற்றியும் கூறி கோபத்தின் பின்விளைவுகள் பற்றிக் கூறினால் ஓரளவு ஏற்றுக்கொள்கின்றார்கள்.

ஆகவே, கலையினுள் விஞ்ஞானத்தை, பண்பாட்டினுள் விஞ்ஞானத்தை, மதத்தினுள் விஞ்ஞானத்தை, கலாசாரத்தினுள் விஞ்ஞானத்தை உட்புகுத்தும் காலம் உதயமாகியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். விஞ்ஞானம் எனும் போது நுணக்கமாக ஆய்வு செய்தல் என்று பொருள்படும். ஆகவே எமது கலைகள், பண்பாடுகள், கலாசாரங்கள் பற்றி ஆய்வுடன் ஆராய முன்வருவோமாக!

இன்று நல்ல தமிழை எழுத்து வடிவிலோ பேச்சு வடிவிலோ வாசிப்பது அல்லது கேட்பது மிக அரிதாகி வருகின்றது என்ற கருத்தை அடுத்து உங்கள் முன்சமர்ப்பிக்க விரும்புகின்றேன். நல்ல தமிழை உட்காங்களின் ஒலிபரப்புக்களிலோ அல்லது ஒளிபரப்புக்களிலோ கேட்க முடியாமல் போயுள்ளமை எமது துர்ப்பாக்கிய நிலையாகும். தமிழ் மொழியில் -மு- கரந்தான் அதற்கு அழகைத் தருவது. தமிழ் மொழிக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுப்பது -மு-கரமே. சினிமாக்களில் தமிழை -தமில், தமிழ்- என்று கூறுவது மனவருத்தத்தைத் தருகின்றது.

எம்மொழியின் ஆழம் புரியாமல் நாம் பேசுவதால் வந்த வினை இது. அன்று ஒலிபரப்புச் சாதனங்களில் பயன்படுத்தப்பட்ட மொழிநடை தூய தமிழில் இலக்கண பிறழ்வின்றி முறை யான உச்சரிப்புடன் வழங்கப்பட்டது. தற்செயலாகவேனும் ஒரு எழுத்தின் உச்சரிப்பு பிறழ்வடைந்துவிட்டால் அது பற்றி மிகவும் துன்பப்படுவார்கள். அது என்னுடைய இளமைக்காலத்தில் கேட்ட -ஆல் இந்தியா ரேடியோ திருச்சிவானொலி நிலையம் - , -இலங்கை வானொலி நிலையம் - போன்றவற்றில் நடந்ததைக் கூறுகின்றேன்.

இன்றைய நிலை தலைகீழாக மாறி விட்டது. ஆங்கிலம் பெருவாரியாகக் கலந்த தமிழ், பிறழ்வான உச்சரிப்பு என்பன சர்வசாதாரணமாகிவிட்டது. நல்ல தமிழ்ப் பேச்சு வழக்கில் இருந்து அற்றுப் போவதற்கு உட்காங்களும் தமிழ் சினிமாக்களும் பெரிய எதிர்மறைத்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. உட்காங்களின் பேச்சு வழக்குகளையும் தமிழ் சினிமாப்படங்களில் பேசப்படுகின்ற தமிழையும் இணைத்து எம்மவர்கள் இதுதான் நாகரிகம் என்ற பாணியில் தமிழ் மொழியைக் கொலை செய்து வருவது வருத்தத்திற்குரியது.

தமிழ் பற்றிய அறிவு எம் இளைஞர் யுவதிகள் யாவருக்கும் போதிக்கப்பட வேண்டும். விஞ்ஞானம், கணிதம் பற்றிப் படிப்பவர்களும் இலக்கண இலக்கிய கலைப்பயிற்சி பெறவேண்டும். அப்பொழுது தான் அவர்கள் முழுமை பெறுவார்கள். நாஸ்திகமும் குறையும். மதங்கள் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் இறுக்காததால் தான் நாஸ்திகம் வளர்ந்துள்ளது என்பதே என் கருத்து.

(18 ஆம் பக்கம் பார்க்க...)

# குளோனிங் முறையில் குரங்குகள்! சீன விஞ்ஞானிகள் சாதனை

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.

குளோனிங் என்பது சொமாட்டிக் செல் நியூக்ளியார் டிரான்ஸ்பர் என்ற முறைமூலம் செயற்கையான முறையில் ஓர் உயிரை போன்று மற்றோர் உயிரை உருவாக்குவதாகும். 20 ஆண்டுகளுக்கு முன் செம்மறி ஆடு ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது.

அதேபோன்று இரண்டு குரங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கிச் சீன விஞ்ஞானிகள் சாதனைபடைத்துள்ளனர். உயர் விலங்குகள் வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள முதல் உயிரினம் இதுவாகும். அதாவது பாலூட்டிகளில் கை, கால்கள் மற்றும் மனிதர்களை போன்று முன் நோக்கிய கண்கள் கொண்ட அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும்.



சாங் சாங் மற்றும் ஹீயா ஹீயா என்ற அந்த குரங்குகள் 6 வாரங்களுக்கு முன் உருவாக்கப்பட்டன. இதுகுளோனிங் முறையில் ஏற்பட்ட வளர்ச்சி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மனிதர்களை குளோனிங் முறையில் உருவாக்குவது மிகவும் கடினமான காரியம். ஆனால், குரங்குகள் உருவாக்கப்பட்டது அதற்கானதொடக்கம். இந்தக் கண்டுபிடிப்பு சீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்பட்ட முன்னேற்றம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.



# கேக்கில் கலை வண்ணம்

சீனாவைச் சேர்ந்த கேக் தயாரிப்பாளர் ஸோவ் யி, sugar King என்று அழைக்கப்படுகிறார். கைகளால் செய்யப்படும் இவரது கேக் அலங்காரங்களைப் பார்ப்பவர்கள் உடனடியாக இந்தப் பட்டத்தை வழங்கிவிடுவார்கள்! பளிங்கு பொம்மையைப் போல் அவ்வளவு அழகாகக் கேக் உருவங்களைச் செய்கிறார்.

கேக் என்று சொன்னால் தவிர, இதையாரும் சாப்பிடக்கூடிய பொருள் என்று நினைக்க மாட்டார்கள். அவ்வளவு நுணுக்கமான கலைப்படைப்பு. இதுவரை சீனாவில் மட்டும் சுகர் கிங் என்று அறியப்பட்ட இவர், கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச கேக் போட்டிகளில் கலந்துகொண்டார்.

3 தங்கப் பதக்கங்களையும் 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்ற பிறகு, உலகில் உள்ள மிக முக்கியமான கேக் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

அந்தப் போட்டியில் சீனாவை ஆண்ட முதல் பெண்ணின் உருவத்தை உருவாக்கியிருந்தார். இமை முடிகள் கூட மிகத் துல்லியமாகத் தெரியும்படி அமைக்கப்பட்ட பேரரசியின் உருவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது.

உணவுச் சிற்பங்களை உருவாக்குவது எளிதான விஷயமில்லை. சில சமயங்களில் நான் நினைக்கும் அளவுக்கான துல்லியம் கிடைக்காது. அதற்காக மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தைச் செய்துகொண்டே இருப்பேன்.

எனக்குத் திருப்தி வரும் வரை நான் செய்வதை நிறுத்தமாட்டேன். சாப்பிடக்கூடிய பொருள்தானே, இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தைச் செய்யும்போது நூறு வீதம் சரியாகச் செய்யவேண்டும் என்பது என் கொள்கை. இப்படி இருப்பதால்தான் என்னால் மிகச் சிறிய பூக்களிலும் சில மில்லி மீற்றர் அளவுள்ள இமை முடிகளிலும் நேர்த்தியைக் கொண்டுவர முடிகிறது.

நான் ரகசியம் என்று எதையும் வைத்துக்கொள்வதில்லை. ஆர்வமாக வருகிறவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கிறேன் என்கிறார் ஸோவ் யி.

# பற்களை இழுந்த குளிர்்பான அடிமை

அயர்லாந்தைச் சேர்ந்த 32 வயது மைக்கேல் ஷெரிடனுக்கு பற்கள் முழுவதும் அரித்து, வாய் அழக ஆரம்பித்துவிட்டது. அளவுக்கு அதிகமாகக் குளிர்்பானங்களைக் குடித்ததால் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டார்.

மூன்று குழந்தைகளின் தந்தையான மைக்கேலுக்கு குளிர்்பானங்கள் என்றால் உயிர். தினமும் 6 லீற்றர் வரை குடித்துக் கொண்டிருந்தார். இந்தப் பழக்கத்துக்கு அடிமையானதால், அரை மணி நேரம் குளிர்்பானங்களைக் குடிக்காவிட்டால் தலைவலி, நடுக்கம் போன்றவை ஏற்பட ஆரம்பித்தன. இதனால் இவரே வேண்டாம் என்று நினைத்தாலும்விட முடியாமல் போய் விட்டது. ஆசைக்காகக் குடித்தவர், பிறகு தலைவலிக்குப் பயந்து குடிக்க ஆரம்பித்தார். இதனால், பற்கள் கொஞ்சம்



கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தன. ஒரு பிஸ்கட் கூடசாப்பிட முடியாத அளவுக்குப் பல்வலித்தது. சூடாக எதுவும் குடிக்க முடியாமல் போனது. உடல் நலம்கெட்டது. பற்கள் அரிக்கப்பட்டதால் குழந்தைகளிடமும் மனைவியிடமும் பேசுவதையும் சிரிப்பதையும் தவிர்த்து வந்தார்.

யாரிடமும் பேசுவதற்கு வெட்கமாக இருந்தது. பற்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசவும் சிரிக்கவும் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய பேச்சு யாருக்கும் புரியாமல் போனது. கிறிஸ்துமஸ் அன்று என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாகப் புன்னகை செய்த படி ஒளிப்படம் எடுத்தார்கள். நான் மட்டும் வாயைத் திறக்காமல் சோகமாக நின்றேன்.

கடந்த நவம்பர் மாதம் ஒரு விளையாட்டைக் காணச் சென்றிருந்தேன். அப்போது மிகவும் சிரமப்பட்டு சாப்பிடுவதைப் பார்த்து, பல் மருத்துவர் முரனாஹன் விசாரித்தார். அவரிடம் உண்மையைச் சொன்னேன். அவரது மருத்துவமனைக்கு வரச் சொன்னார். என் நிலையைக்கண்டதும் அதிர்ந்து விட்டார். இதுவரை அரைகுறையாக இருந்த 27 பற்களை எடுத்திருக்கிறார். மீதிப்பற்களையும் எடுத்து, முழுமையாகச் சிகிச்சையளித்து, புதுப்பற்களை வைக்க வேண்டும். இதற்குச் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவாகும். நான் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு நிலையாருக்கும் வரவேண்டாம் என்பதற்காகவே என்னைப் பற்றிய தகவல்களை வெளியே சொல்லிவிட்டேன். குளிர்்பானங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன் என்கிறார் மைக்கேல்.

# ஆச்சரியம்... ஆனால் உண்மை!

கென்யாவின் மாசை மாரா வன விலங்குகள் பூங்காவில் ஒளிப்படக் கலைஞர் பால் கோல்ட்ஸ்ஸன் எடுத்த படங்கள், பார்ப்பவர்களை உறையச் செய்துவிட்டன.

எனக்கு இப்படி ஒரு காட்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இரண்டு ஒட்டகச் சிவிங்கிகளுக்கு இடையே ஒரு சிறுத்தை அமர்ந்திருந்ததைக் கண்டு முதலில் ஆச்சரியத்தில் அப்படியே நின்றேன். பிறகுதான் சுதாரித்துக்கொண்டு படங்கள் எடுத்தேன்.

முசியாரா என்ற இந்தப் பெண் சிறுத்தை மிகவும் பசியோடுதான் இருந்தது. ஆனால் வேட்டையாடுவதற்குச் சோம்பல்பட்டுக்கொண்டு, அமர்ந்திருந்தது. அப்போது தற்செயலாக இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் வந்து, சிறுத்தையின் இரண்டுபக்கங்களில் நின்றன. தன்னைக்



கவனிக்காத ஒட்டகச்சிவிங்கிகளை ஒரு கை பார்க்கலாம் என்று சிறுத்தை தயாரானபோது, ஒட்டகச்சிவிங்கி கூட்டமே வந்துவிட்டது. இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்த சிறுத்தை, அமைதியாக அமர்ந்து விட்டது. எனக்கு அற்புதமான காட்சிகள் கிடைத்து விட்டன என்கிறார் பால் கோல்ட்ஸ்ஸன்.

பாய் பணக்கார நகரம். இங்கே யாசகம் கேட்பவர்கள் கூட மாதத்துக்கு சுமார் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது. ரூபாயில் யாசகம் கேட்பது சட்டப்படி குற்றம். ஆனால் இவர்கள் சாதாரணமான யாசகர்கள் அல்லர். தொழில்முறை யாசகர்கள். வெளிநாடுகளில் இருந்து 3 மாத விசாவோடு ரூபாய்க்கு வருகிறார்கள். மிக நாகரீகமாக உடை அணி கிறார்கள். பார்ப்பதற்குப் பணக்காரர்கள் போலவே தோற்றம் அளிக்கிறார்கள். இவர்கள் கண்ணில் படுகிறவர்களிடம் எல்



# கேட்கல்வா யாசகர்கள்

லாம் யாசகம் கேட்பதில்லை. பணக்காரர்களிடம் மட்டுமே கேட்பார்கள். நான் பணக்காரன். கையில் இருந்தபணமும் வங்கி அட்டைகளும் திருடப்பட்டுவிட்டன. என் உறவினர் மயங்கிக் கிடக்கிறார். என்பாஸ் போர்ட் தொலைத்துவிட்டது. இப்படி ஏதாவது ஒரு கதையை நெஞ்சை உருக்கும் விதத்தில் சொல்வார்கள். 17 ஆயிரம் ரூபாயை உதவியாகக் கேட்பார்கள். ரூபாய் செல்வந்தர்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை என்பதால், கொடுத்து விடுகிறார்கள். மகூதி வாசலில் யாசகம் கேட்டால், கேள்வி கேட்காமல் கேட்ட தொகை கிடைத்து விடுகிறது. அரை மணி நேரத்தில் 20 ஆயிரம் ரூபாயைச் சம்பாதித்து விடுகிறார்கள். இப்படி ஒரு மாதத்தில் 48 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மூன்று மாதங்களில் பணம் சேர்ந்தவுடன் துபாயிலிருந்து கிளம்பி விடுகிறார்கள். பணம் செலவான பிறகு, மீண்டும் ரூபாய் நோக்கி வருகிறார்கள். தொழில் முறையாசகர்களைக் கண்டுபிடிப்பது கடினம்.

கலைஞன் என்பவன் மக்களை மகிழ்விப்பவன்; திருப்திப்படுத்துபவன், தன்னுள் இருக்கும் திறமைகளால், தான் இறந்தாலும் தன்னுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்பவனே கலைஞன்.

இந்தக் கலைஞனுக்கு சாதி, மதம், மொழி என்பவை ஒரு தடையாக இருக்கா. திறமை மட்டும் இருந்தால் போதும். தடைகளைத் தாண்டி சாதித்துவிடுவான்.

நடிப்பு, பாடல், ஆடல், கவி இவ்வாறு கலைஞனின் படைப்புக்கள் அனைத்தையுமே மக்கள் விரும்புவார்கள். இவற்றை விரும்பாதவர் என்று இவ்வகையில் யாரும் இல்லை. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இந்த நிலை சற்று மாறி விட்டது என்றே கூறலாம்.

ஒரு கலைஞனின் முயற்சியாலும், திறமையாலும் உருவாகும் படைப்பை மட்டும் விரும்பும் இவ்வகை, அதை படைத்த கலைஞனை புறம் தள்ளுகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு கலைஞனின் படமோ, அல்லது பாடலோ நன்றாக இருந்தால் அதை ரசிக்கும் மக்கள் அதை படைத்த கலைஞனை ஒரு சில காரணங்களுக்காக ஒதுக்குவதை அண்மையில் மரணமடைந்த இலங்கை பொப் இசைப் பாடகரும், இலங்கை நடிகருமான ஏ. ஈ. மனோகரனின் வாழ்க்கை பிரதிபலிக்கின்றது.

சென்னை கந்தன்சாவடி பகுதியில் வசித்து வந்த இவர், உடல் நலக்குறைவால் அண்மையில் காலமானார்.

மனோகரன், இந்திய மற்றும் இலங்கை திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். அத்துடன், தமிழ்சினிமாவில் கலந்த பொப் பாடலையும் பாடிய உலகளவில் பிரபலம் அடைந்தார். அவர் 5 மொழிகளில் சுமார் 260 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனக்குள் இருக்கும் திறமைகளால் பல சாதனைகளைப் படைத்த இவருக்கும், இலங்கை சினிமா வளர்ச்சிக்கும் பெரிய தொடர்பு உண்டு. இவ்வாறான நிலையில், 1983 இற்குப் பின்னர் இலங்கை இனப்பிரச்சினை, உள்நாட்டு போர் தமிழ் பொப் இசைக் கலைஞர்



# இலங்கை கலைஞனை

கௌரவிக் கத் தவறிய இந்திய திரையுலகம்!



களையும் பாதித்தது.

இலங்கையிலிருந்து கலைஞர்கள் பலர் உயிர் பிழைக்க அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்தார்கள். அவ்வாறு இந்தியா சென்றவர்தான் சிலோன் மனோகர் என்று அழைக்கப்படும் ஏ. ஈ.

மனோகரன். இலங்கையில் இவர் நடித்த திரைப்படங்களாக பாசநிலா, வாடைக் காற்று, புதிய காற்று என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தியாவில் பல மொழிகளில் இவர் நடித்த திரைப்படங்களாக, பான் மெயில் (தெலுங்கு), தடவரா (மலையாளம்), மாமாங்கம், சக்தி, கழகன், ஆவேசம் (மலையாளம்), கோளிக்கம் (மலையாளம்), குரு, காஷ்மீர் காதலி, ராஜா

இங்கே நாம் தென்னிந்திய படங்களின் கதாநாயகர்களுக்கு 'கற்பூரம்' கொடுத்தி பால் அபிஷேகம் செய்கிறோம்...!!



நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா, உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, தீ ஜே ஜே போன்ற திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.

இவ்வளவு சாதனைகளைப் படைத்த கலைஞன் மரணம் அனைவர் மனதிலும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவில் ஒரு சாதாரண கலைஞனுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அதற்காக தென்னிந்திய சினிமாத் துறையும், சங்கமும் குரல் கொடுக்கின்றது. ஆனால், ஏ. ஈ. மனோகரனின் மறைவுக்கு எந்த நடிகரோ அல்லது நடிகர் சங்கமோ அனுதாபம் தெரிவிக்கவும் இல்லை. அவருடைய வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தவும் இல்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமே.

இவ்வாறு இலங்கைக் கலைஞன் என்பதால் இந்த வேற்றுமையா? ஆனால் இதில் இன்னு

மொரு விடயமும் மறைந்துள் ளது. இலங்கைக் கலைஞருக்கு இலங்கையிலேயே உரிய இடம் கிடைப்பதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளதா?

இலங்கையில் ஒரு கலைஞர் தனது படைப்புக்களை மக்கள் முன் கொண்டு வந்தால் அதற்குக் கிடைக்கும் மரியாதை மற்றும் விருப்பத்தை விட பிற நாடுகளில் இருக்கும் கலைஞர்களுக்கே முதல் உரிமை வழங்கப்படுகின்றது.

இலங்கை கலைஞர்களுக்கு உள் நாட்டிலேயே உரிய இடம் கிடைக்காத போது வெளிநாடுகளில் எப்படி அந்த உரிமையை எதிர்பார்க்க முடியும்? இலங்கையர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஈழத்து உணர்வாளர்களும் சரி, மனோகரனின் பாடல்களை ரசித்த ரசிகர்களும் சரி இவருக்காக இரங்கல் தெரிவிக்கவும் இல்லை இவருடைய இறுதிச் சடங்கிற்கு வரவும் இல்லை.

இதற்கான காரணம் என்ன என்று யோசிப்பதற்கு முன் மற்றுமொரு விடயம் எம் கண் முன் வருகின்றது. மரணம் ஏற்பட்டு விட்டது என்ற தகவல் அறிந்ததுமே உறவினர்கள், தெரிந்தவர்கள், அயலவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்துவதற்காக வருவார்கள். அதுவே மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு கலைஞன் இறந்து விட்டான் என்ற செய்தி கிடைத்தால் இனி சொல்லத்தான் வேண்டுமா? நிற்பதற்குக் கூட இடம் இருக்காமல் கூட்டம் அலைமோதும்.

ஆனால் மனோகரன் என்ற இலங்கை கலைஞனின் மரணத்தில் நடந்தது என்னமோ வேறு. இவருடைய வீட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மனிதர்கள் இருந்தார்கள்.

பூதவலுக்கு அருகிலும் 4, 5 பேரைத் தவிர வேறு யாரும் இருந்ததாக தெரியவில்லை. இவருடைய சடலம் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் கூட இவருக்காக குரல் கொடுத்தவர்கள் என்று யாரும் இல்லை.

இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கூட இவருக்காக மனமிரங்கியோர் யாரும் இல்லை என்றே கூற வேண்டும். இந்தியப் பிரபலங்களுக்காக இலங்கையில் நினைவஞ்சலி செலுத்துவதையும் போராட்டங்கள் நடத்துவதையும் கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம்.

இவ்வாறான நிலையில், இலங்கைக் கலைஞன் ஒருவன் இறந்தமைக்கு அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கௌரவம், மரியாதை, அஞ்சலி செலுத்தப்படாதமை கவலைக்குரிய விடயமே...

ஆனால் நாங்கள் இங்கே-யாழ். மண்ணில்- இந்திய திரைப்பட நாயகர்களுக்காக ரசிகர் மன்றங்களைக் கூட ஏற்படுத்தியுள்ளோம். அது மட்டுமா, அவர்களின் படங்கள் வெளியிடப்படும்போது திரையரங்குகளுக்கு முன்னால் கூடி அவர்களின் பிரமாண்ட 'கடஅவுட்' களுக்கு பால் அபிஷேகம் வெய்து கற்பூர ஆராதனை காட்டுகிறோம்.

ஒரு நடிகரின் ரசிகர்கள் மற்றைய நடிகரின் ரசிகர்களுடன் அடிதடியில் ஈடுபடும் கேவலமும் கூட, எம் மண்ணில் அரங்கேறி வருகிறது. ஒரு நாயகரின் 'பக்தர்கள்' மற்றொரு நடிகரின் 'கடஅவுட்' டை எடுத்து அல்லது எரித்து அல்லது சேதப்படுத்தி மகிழ்கின்றனர்.

வீரமறவர்கள் நடமாடிய இந்த மண்ணில் இப்படியான காட்சிகளைக் காணும்போது நெஞ்சம்பதைபதைக்கிறது. எம் இளைஞர்கள் வழிதவறி செல்கிறார்கள் என்ற வேதனை வாட்டுகிறது. ★



# இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

சந்திராஷ்டம நாள் - கார்த்திகை 2ஆம், 3ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1ஆம் 2ஆம் பாதங்களில் பிறந்தோர் நற்கருமங்கள் தொடங்குவதைத் தவிர்க்கவும்.

28.01.2018  
03.01.2018

2018ஆம் ஆண்டு ஏவிளம்பி வருடம் தைத் திங்கள் 15 நாள் ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி காலை 8.28 மணி வரை அதன்மேல் துவாதசி பி.இ.5.18 மணி வரை பின்னர் திரயோதசி. நட்சத்திரம். மிருகசீரிடம் பி.இ.1.42 மணி வரை பின்னர் திருவாதிரை. சித்தம் காலை 8.28 மணி வரை அதன்மேல் மரணயோகம் பி.இ.1.42 மணி வரை பின்னர் சுபயோகம்.

ராகுகாலம் - மாலை 4.45 மணி முதல் 6.12 மணி வரை  
சுபநேரம் - காலை 9.36 மணி முதல் 11.06 மணி வரை இன்று வைஷ்ணவ ஏகாதசி.

தீவசம் செய்ய வேண்டிய திதி-தை மாத வளர்பிறை துவாதசி. பிறந்தநட்சத்திர வழிபாடு- மிருகசீரிடம்.

கணிப்பு: 'ஜோதிடமணி' பிரம்ம ஸ்ரீ சி.ஜெகதீஸ்வரசர்மா (ஜே.பி.)



## மேஷம்:

இணக்கமான வாரம். பொருளாதாரம் வளமாக இருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். மனதில் இருந்த கவலைகள் மறையும். கோபமாய் இருந்த உறவுகள் நேசக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் இடம்பெறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தொழிலாளி - முதலாளி நல்லுறவு விருத்தியடையும். அரசுத் துறையினருக்கு அனுசூலங்களும், சலுகைகளும் கிடைக்கும். சிலருக்கு அந்நிய தேசப்பயணம் அனுசூலமாகும்.



## ரிஷபம்:

நன்மையான வாரம். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என்பன கிடைக்கும். வியாபாரம் பல்கிப் பெருகும். சுயதொழிலில் முன்னேற்றமும், வருமானப் பெருக்கமும் உண்டாகும். விலகிப் போனவர்கள் திரும்பி வருவார்கள். புதிய தொழில் முயற்சிகளில் துணிந்து ஈடுபடுவார்கள். எதிர்காலத் திட்டமொன்று கைகூடி வரும். தூர தேசத்திலிருந்து வரும் செய்தியால் சந்தோசப்படுவார்கள். பிரிந்த வர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். உடலாரோக்கியம் கொஞ்சம் பாதிப்பாக இருக்கும்.



## மிதுனம்:

யோசனையான வாரம். பணம் பற்றாக்குறையாக இருக்கும். குடும்பத்தில் வீண்பிரச்சினைகள் உண்டாகும். செய்தொழிலில் போட்டி, பொறாமை, பகையுணர்வு அதிகரிக்கும். பணம் பற்றாக்குறை காரணமாக பலவித சங்கடங்களையும், சஞ்சலங்களையும் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இவர்கள் நம்பியவர் களே ஏமாற்றப் பார்ப்பார்கள். குடும்பத்தில் மிகவும் வேண்டியவர்கள் உடல் நிலை பாதிக்கப்படும்.



## கடகம்:

சுபீட்சமான வாரம் தனவரவு அதிகரிக்கும். குடும்ப உறவில் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதுவரைவேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கக்கூடிய சந்தோஷ தகவல் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையும். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும் வாய்ப்புகள் அமையும். திருமணம் போன்ற சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் சுலபமாக ஒப்பேறும்.



## சிம்மம்:

சம பலன்கள் உள்ள வாரம். வருமானம் சுமாராக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் திக்குமுக்காடவைக்கும். உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவச் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கணிசமாகக் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தர்களுக்கு கடின உழைப்பு இருக்கும். குடும்ப உறவுகளுடன் அளவுடன் பேசிப் பழகுதல் நன்மை தரும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் பிணை போதல் கூடாது.



## கன்னி:

உயர்வான வாரம் வருமானம் உயர்வடையும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வியாபாரம் நன்கு செழிப்படையும். உத்தியோகத்தில் விரும்பியபடி இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செய்தொழில் விருத்தியடையும். உடலாரோக்கியம் புரிந்துணர்வோடும், புதுத்தெம்போடும் இருக்கும். நீண்ட காலக் கனவுகள் நிறைவேறும். பெண்கள் குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாக நடத்தி பாராட்டு பெறுவார்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகநிலை உண்டாகும்.



## துலாம்:

விருத்தியான வாரம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அன்னியோன்யம் அதிகரிக்கும். தேகாரோக்கியம் சீரடையும். புதிய வீடு, வாகனம் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்துக்கள் கைக்குகிட்டும். சிலருக்கு விரும்பிய குடும்ப வாழ்க்கை அமையும். சகோதர உறவு வலுவடையும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். வியாபாரம் விருத்தி அடையும். மாணவர்களில் மேம்பாடு அடைவார்கள்.



## விருச்சிகம்:

மத்திமமான வாரம். வரவும், செலவும் சரிசமமாக இருக்கும். குடும்பத்தில் சுமாரான அமைதி காணப்படும். உடல் நலம் குன்றும். வைத்திய செலவுகள் உண்டாகும். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். வியாபாரத்தில் பொருளாதாரம் ஏற்றமும், இறக்கமுமாக இருக்கும். எண்ணிய காரியங்கள் தடை, தாமதங்களுடன் நிறைவேறும். இதுவரை சுணக்கமாய் இருந்த சுயதொழில் தொடங்கும் முயற்சி வெகுபிரசையின் மேல் வெற்றிபெறும்.



## ததுசு:

ஆக்கபூர்வமான வாரம். பணப்புழக்கம் திருப்தியைத் தரும். குடும்ப உறவு அன்புடையதாக இருக்கும். விரும்பிய துறையில் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பச் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிட்டும். முயற்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றியாக குவியும். செய்தொழில் வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் நல்ல லாபம் வரும். விரும்பிய காரியங்கள் நிறைவேறும். வெளிநாடு பயணிக்கும் யோகம் சிலருக்கு உண்டாகும்.



## மகரம்:

மேன்மையான வாரம். பொருளாதாரம் ஏற்றமடையும். குடும்ப உறவில் உற்சாகம், மகிழ்ச்சி கரை புரண்டோடும். செல்வாக்கும், பேரும், புகழும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வருமானம் இரட்டிப்பாகும். நூதனமுயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். ஆடம்பர வசதிகள் கிடைக்கும். சகோதர உறவு வலுவடையும். வீட்டில் சந்தோஷ சம்பவங்கள் நடக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான ஏற்பாடு நடைபெறும்.



## கும்பம்:

கவலையான வாரம். பணம் பற்றாக்குறையாக இருக்கும். செய்தொழில் வியாபாரம் வருமானம் குறைவதால் லாபம் குறையும். மனக்கவலை உண்டாகும். பழைய கடன் அடைக்க புதிய கடன்பட வேண்டிவரும். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி வரும். யத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள், நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். குடும்ப அமைதி குறையும். மனதுக்கு பிடிக்காத நிகழ்ச்சி நடக்கலாம்.



## மினம்:

சம பலன்கள் உள்ள வாரம். பணவரவு சுமாராக இருக்கும். செலவினங்கள் அளவுக்கதிகமாகும். செய்தொழில், புதிய முதலீடுகள் போன்றவற்றைத் தள்ளி வைப்பது நல்லது. உடலாரோக்கியம் கொஞ்சம் பாதிப்பாக இருக்கும். வெளி வட்டாரப் பழக்கவழக்கங்கள் மனச்சஞ்சலம் உண்டாகும். புதியவர்களை நம்பி எதிலும் இறங்கி விடக்கூடாது. உத்தியோகத்தில் பிரச்சினை வந்தாலும் அதைச் சமாளித்து விடுவார்கள்.



கொள்ளைக் கும்பலில் தன்னை அடையாளப் படுத்தி பின்னாளில் அரசியல்வாதியாகவும் மாறிய ஒரு வீரப்பெண் பூலான்தேவி. இப்பெண் கொள்ளையரசி அல்லது பண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் நபர். இந்த பெண் உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். இவளின் தந்தை தேவிதீன் மற்றும் தாயார் மூலா.

ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டிப் பிழைத்து வந்தது. பூலான் தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான்தேவிக்கு தன்னை விட இருபது வயது முதிய ஆளுடன் திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். ஏற்கனவே அவன் இரு முறை திருமணம் ஆனவன். அன்றைய வழக்கத்தில் திருமணமான பெண் வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் தான் இருப்பார்கள் ஆனால், அவளது கணவன் அவளை பலவந்தமாகக் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்தான். அவளது கொடுமைகள் தாங்காமல் முடிவில் தன் பெற்றோரிடமே வந்து விட்டாள். அவளது கணவன் மறுபடியும் வேறு திருமணம் செய்து கொண்டான்.

பெண் மல்லா என்ற உத்தரபிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட இனப்பிரிவைச் சேர்ந்தவாள். அந்த உளில் உயர்ந்த சாதியினருக்கும் இவர்களின் சாதியினருக்கும் ஏற்பட்ட இனவெறியர்களின் இன வேற்றுமைகளால் உயர் சாதியினர்களின் கீழ்த்தரமான செயல்களாலும் இவள் கொள்ளைக் காரியாக மாற வேண்டிய சூழல் உருவானது. பூலான்தேவியின் மாமா மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். அவள் வாழ்ந்த அந்த கிராமத்தில் ஒரு முறை அந்தப் பணக்கார உயர் சாதியினரால் அவள் பெற்றோரின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டாள். இதனால் அவள் வாழ்க்கையில் வெறுப்படைந்து தன் சகோதரிகளுடன் ஊரை விட்டே ஓடிவிட்டாள்.

**அனுபவித்த துயரங்கள்**

காவலர்கள் அவளுடைய பெற்றோரை சிறையில் அடைத்தார்கள். அப்போதும் அவன் மாமா அடங்காமல் மேலும் பூலான் தேவிக்கு கொள்



கொள்ளைக்காரன் பூலான் தேவியை கடத்திச் சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான் தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை

கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாசூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியைச் சிறை பிடித்துச் சென்றனர். அவளது கற்பைச் சூறையாடினார்கள். பிறகு கிராம வாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள். தனது காதல் கணவனை கொன்றவர்களை பழி வாங்கத் துடித்துக் கொண்டிருந்த அவளுக்கு மான்சிங் என்ற கொள்ளைக்காரனின் உதவிக் கிடைத்தது. டெல்லி அருகே உள்ள பிக்மாய் என்ற பகுதிக்குத் தனது கொள்ளைக் கும்பலுடன் 1981ஆம் ஆண்டு

ஏழைக் குடும்பத்தில் பிறந்து

**'சம்பல் கிராமியாக' மாறிய பூலான் தேவி!**



ளையர்களுடன் தொடர்பு உள்ளது என்று கிராம மக்களைத் தூண்டிவிட்டு அவளையும் கைது செய்யும்படி தொல்லை கொடுத்தான். பாவம் அந்தப் பெண் காவலின் பிடியில் சிக்கி சட்டம் காக்கும் காவல் நிலையமே அவளின் கற்பை சூறையாடும் நிலைக்கு தள்ளப்பட்டாள். தன் இளம் வயதில் அந்த பெண் பசி, பட்டினி, பலர் கற்பழிக்கப்பட்டது என்று பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியானது. இதனால் விரக்தி அடைந்த பெண் இதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டும் என்று மனதில் வெறிகொண்டு சவாலாக அந்தச் செயலைச் செய்ய துணிந்தாள்.

பூலான்தேவி மீதான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருக்கின்றமையை உணர்ந்த நீதிபதிகருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டுக்குப் பின் தீரென்று ஒரு நாள் பாபு குஜார்சிங் என்ற

பெற்றாள். அந்த கும்பலில் இருந்த விக்ரம் மல்லா என்பவன் இவளை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டான். அவன் மீது இவள் காதல் வயப்பட்டாள்.

**கிரண்டாவது திருமணம்**

அந்தக் கொள்ளைக் கும்பல் தலைவன் பாபு குஜார்சிங் கொல்லப்பட்டு அவன் இடத்திற்கு விக்ரம் மல்லா அமர்த்தப்பட்டான். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பூலான்தேவி தனது பழைய கணவனை சந்தித்து அவனை பிரம்பால்தன் வெறிதீர அடித்து தனது ஆத்திரத்தைத் தீர்த்து கொண்டாள். சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக் கூட்ட தலைவியாக வலம் வந்தவள் வாழ்வில் தீரென்று புயல் வீசியது. அவளது கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் கொள்ளையடித்த பொருள்களை கொடுத்துவிட்டாள். இந்த நிலையில் 1980ஆம் ஆண்டு ஓகஸ்ட் 13 ஆம் திகதி கொள்ளை

பெப்ரவரி 14 ஆம் திகதி சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராம வாசிகள் தஞ்சம் கொடுத்தார்கள் எனக் குற்றம் சாட்டினாள். அந்த கிராம மக்கள் எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான் தேவி அந்தக் கிராம வாசிகளை வரிசையில் நிற்க வைத்துக் குருவியைச் சுடுவது போல் சுட்டாள். அதில் 22 பேர் துடித்துத் துடித்துச் செத்தார்கள். 8 பேர் கை கால்களை இழந்தனர். இந்தக் கொலைச் சம்பவம் இந்தியாவையே குலுக்கியது. இவளது இந்த செயல் நாடு முழுவதும் பரவி

கிராம வாசிகள் 22 பேரைத் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொண்டு பழி தீர்த்த சம்பவம் முழு இந்தியாவையுமே குலுக்கியது.

யது. உத்தரபிரதேச அரசியலில் பெரும் மாற்றத்தை யே கொண்டு வந்தது. உத்தரபிரதேச முதல்வர் வி.பி.சிங் பதவியை ராஜினாமாச் செய்தார்.

**பிடித்துக் கொடுத்தால் 2 லட்சம் பரிசுத் தொகை**

காவலர்களால் அவள் தேடப்பட்ட போதிலும் அவளை பிடிக்க முடியாமல் போனதால் அவளைப் பிடித்து கொடுப்போருக்கு 2 லட்சம் பரிசுத் தொகை என்று

அறிவித்தது காவல்துறை. ஆனால், அந்த பெண்ணோ பொலிஸ் கண்ணில் படாமல் திரிந்தாள். தனது எதிரிகளைக் கொலை செய்த வண்ணமே இருந்தாள். நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டான் எனப் பேசப்பட்டது. ஆனாலும், சிறிது நாளிலேயே அவள் உ.பிக்குள் திரும்பினாள். 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பணக்காரர்களைக் கடத்திச் சென்றாள். இதுவே அவள் கடைசியாக அராங்கேற்றிய தாக்குதலாகும்.

இறுதியில் 1983 ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி மத்திய பிரதேசத்தில் அப்போதைய முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டாள் பின்பு புற்றுநோய் சிகிச்சை பெற டெல்லி தீகார் சிறைக்கு மாற்றப்பட்டாள். 11 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்தும் வழக்கு முடிவுக்கு வராத காரணத்தால் தன்னை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தாள்.

இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம் சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான் தேவிக்கு எதிராக இருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றது. பூலான்தேவியின் அரசியல் பிரவேசத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர் சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம் சிங் யாதவ்தான்! பூலான் தேவிக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவர் விடுதலைக்கு வழி செய்தவர் முலாயம். அவனைத் தன் கட்சியில் இழுத்துப் போட்டவரும் அவரே.

பூலான் தேவி, ஒரு தனி மனுஷியாக வாழ்க்கையை ஓட்டுவதை விட அரசியல் பின்பலத்துடன் இருப்பது உத்தமம் என்று நினைத்து சமாஜ்வாதி கட்சியில் சேர்த்து விட்டார். எனினும், 2001 ஜூலை 25 ஆம் திகதி, பூலான்தேவி புது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மகிமுந் தில் ஏறிப் புறப்படுகையில் முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார். அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டது. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர். இவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் இவரைக் கொன்றவர்கள் யாரென்று தெரியாமல் போனது.

**பூலான் தேவியின் அரசியல் பிரவேசம்**

இவரது வாழ்க்கை வரலாறு கொண்டு பவாந்தர் என்னும் இந்தி திரைப்படம் வெளிவந்தது. நாடாளுமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்காத ஓர் அப்பாவி பெண் பண்டிட் குயின் என்ற கதைக்கு உரியவள் தான் பூலான் தேவி. இவளின் வாழ்க்கை வரலாற்றை மாலா சென் என்ற பத்திரிகையாளரும் புத்தகமாக வெளியிட்டுள்ளார். பல இன்னல்களைக் கடந்தும் கூட இறுதியில் இப்பெண்ணுக்கு கிடைத்தது துப்பாக்கிச் சூட்டில் மரணமே. ★



# ஐ.தே.கவின் பின்னால் போகவேயில்லை சு.க.

கூறுகிறார் அமைச்சர் டிலான்

கொழும்பு, ஜன. 28  
கூட்டரசு என்பதன்  
கருத்து ஐக்கிய தேசியக்  
கட்சியின் அரசு என்பதல்ல  
எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்  
கட்சி ஒரு போதும் ஐக்கிய  
தேசியக் கட்சியின் பின்  
னால் செல்லவில்லை  
எனவும் இராஜாங்க  
அமைச்சர் டிலான் பெரேரா  
தெரி வித்தார்.  
சரியாகச் சொல்வதாக  
இருந்தால், ஐக்கிய தேசியக்  
கட்சிதான் ஜனாதிபதி மைத்

திரிபால சிறிசேனவின்  
கழுத்தில் தொங்கியது.  
இந்த அரசின் தலைவர்  
ஜனாதிபதி மைத்திரிபால  
சிறிசேனவே எனவும் அவர்  
குறிப்பிட்டார்.  
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  
யில் தேர்தலில் போட்டி  
யிடும் வேட்பாளர்களை  
ஆதரித்து நடத்தப்பட்ட  
பொதுக் கூட்டமொன்றில்  
உரையாற்றுகையில் அவர்  
இதனைக் கூறினார்.  
(ஐ)

இப்போது உங்கள் அன்றோயிட் தொலைபேசிகளிலும்  
**'DAN TV'**



செல்லுமிடமெங்கிலும்  
உங்கள் "DAN TV" யை  
உங்களளுடனேயே  
எடுத்துச் செல்லுங்கள்

அப்ளிகேசனை நிறுவி இலவச  
கணக்கொன்றை ஆரம்பிப்பதன்  
மூலம் டான் குழுமத்தின் அனைத்து  
சேவைகளையும் கண்டு மகிழுங்கள்



GOOGLE Play Store சென்று "DAN TV" என தேடுவதன் மூலம் எமது அப்ளிகேசனை பெற்றுக்கொள்ளலாம்

**A/L பொருளியல் 1**  
**புதிய பாடத்திட்ட நூல்**

A/L 2015, A/L 2016 பரீட்சையில் 99  
புள்ளிகளும், A/L 2017 பரீட்சையில் 100  
புள்ளிகளும் பெறவைத்த நூல்களின்  
**ஆசிரியர்**  
**வே.கருணாகரன்**  
2018 A/L பரீட்சைக்குரிய வினாவிடை  
MCQ நூல்களும் விற்பனையாகின்றன.

புள்ளிகள்  
100  
100

விலை  
ரூபா 200/-

**புபாலசிங்கம் புத்தகசாலை**  
**அன்னை புத்தகசாலை**

**THAYA**  
EVENT MANAGEMENT  
தயா இவன்ட் மனேஜ்மென்ட்  
மகிழ்ச்சியான தருணங்களில் உங்களோடு நாம்....





எண்ணம் போல் வண்ண  
மயமாய் அனைத்து விதமான  
உள்ளக வெளிப்புற  
பிரமாண்டமான நிகழ்வுகளுக்கு

ஒளி, ஒளி அளங்கமைப்பு  
LED ஸ்கிரீன் மற்றும் அனைத்து  
தேவைகளையும்  
சிறந்த முறையில் குறித்த  
நேரத்தில் செய்து தருகின்றோம்

No- 71,kaathi Apoopakker Road,  
Jaffna. jaffnathaya@gmail.com

076 910 2611 / 011 2611  
021 222 9223  
Thaya Event Management

**ஏழாலை தெற்கு வசந்தபுரம் களபாவோடை அருள்மிகு  
வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்**



ஏழாலை தெற்கு வசந்தபுரம் களபாவோடை அருள்மிகு வசந்த  
நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த  
திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து  
திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

விசேட உற்சவங்களான -

1. வேட்டைத் திருவிழா - 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை
2. சம்பைரதத் திருவிழா - 29.01.2018 திங்கட்கிழமை
3. தீர்த்தத் திருவிழா - 31.01.2018 புதன்கிழமை

என்பன ஓம். ரி.வியில் நிகழ்வுகளாக ஒளிபரப்பாகும்.  
**30.01.2018 செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா**  
**ஓம். ரி.வி. இல் நேரலையாக ஒளிபரப்பாகும்**  
**என்பதனை அடியவர்களுக்கு அறியத் தருகின்றோம்.**  
**"அன்மையின் திருவருள் பாரெங்கும்**  
**பொங்கிப் பொலிவதாக...!**



இங்ஙனம்  
அருள்மிகு வசந்த நாகபூசணி அம்பாள் தேவஸ்தானம்.

தமிழர் நாடறிந்த இலக்கியச் செம்மல் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ். கம்பன் என்றால் ஜெயராஜ் என்று எண்ணுமளவுக்கு இலக்கியக் கம்பனாய் உருவெடுத்தவர் அவர். அவருடைய இலக்கிய அனுபவத் தொகுப்பு இங்கு தினசரி தொடராகப் பிரசுரமாகின்றது. 'உன்னைச் சரணடைந்தேன்' என்ற அவரது தொகுப்பில் 'யாழில் கம்பன்' பற்றிய தொடர் பதிவு இது.



**கம்பனுக்கு எதிர்ப்பு - புலிகளின் புதிய வியுதம்**

**இலங்கைவரன் நிறைவு விழாவில் நான்**

இக்காலத்தில் புலிகள் நடத்திய நிதர்சனம் வானொலியில், இலங்கைவரன் எனும் நாடகத்தை, புலிகள் ஒலிபரப்பத் தொடங்கியிருந்தார்கள். எங்கள் விழாவில் பேசிய பொன். கணேசமூர்த்தி தான் அந்நாடகத்தை எழுதி இயற்றினார். இராமனை வில்லனாகவும், இராவணனை கதாநாயகனாகவும், காட்டும் நாடகம் அது. கம்பன் கழகத்திற்கு எதிராகவே இந்நாடகம் போடப்படுவதாய், பலரும் கருதினர். பலகாலம் நடந்த அந்த நாடகம் முடிந்த போது, அந்நாடகக் கலைஞர்களைப் பாராட்டவென, இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் புலிகள் ஒரு விழாவினை எடுத்தனர். என்னைச் சீண்ட நினைத்தோ என்னவோ? நீண்ட நாட்களின் பின் அவ்விழாவில் பேச, என்னையும் அழைத்தனர். கழகத்திற்கும் இயக்கத்திற்கும் நடந்து கொண்டிருந்த, இராமாயண முரண்பாடுபற்றி அறிந்திருந்ததால் என்ன நடக்கப் போகிறது என்று அறியவென, விழாவிற்குப் பெரும் கூட்டம். ஈரோஸ் பாலகுமார், பொட்டம்மான் போன்ற இயக்க முக்கியஸ்தர்கள் பலர் அவ்விழாவில் கலந்து கொண்டனர். மேடையில் நான் இருந்ததால், கம்பனையும், இராமாயணத்தையும் அவர்கள் தயங்கித்தயங்கித் திட்டினர். 'ஆரியரைப் போற்றிய கம்பனை மதிக்கலாமா?' என்பதாய் என்னை நோக்கிப்பல கேள்விகளை எழுப்பினர்.

நான் பேச எழுந்த பொழுது, என்ன சொல்லப்போகிறேனோ என, சபை அச்சத்தால் உறைந்து கிடந்தது. அன்று நான் பேசிய பேச்சுப் பலரையும் கவர்ந்தது. வாட்டிய

பாணா, புரியாணியா சிறந்த உணவு? எனக் கேள்வியை எழுப்பி எனது பேச்சைத் தொடங்கினேன். காய்ச்சல் காரனுக்கு வாட்டிய பாண்தான் சிறந்த உணவு, ஆரோக்கியமானவனுக்கு புரியாணி தான் சிறந்த உணவு, காய்ச்சல் காலத்தில் பாண் உண்ண வேண்டும் என்பதற்காக, புரியாணி உதவாது என்று சொல்லாதீர்கள். ஏனென்றால் காய்ச்சல் மாறிய பிறகு அவனுக்கும் அவ்வுணவு தேவைப்படும். அது போல, உங்களது போர்க் காலத் தேவைக்காக, கம்பனை நிராகரிக்காதீர்கள். எங்களுக்கென ஒரு தேசம் வந்து விட்டால் கம்பனை நீக்கித் தமிழ் வளர்க்க முடியாது என அடித்துச் சொன்னேன். அச்சப்பட்டுக் கிடந்த சபை ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. ஆரியப் பகை தமிழ் நாட்டிற்குரியது. எங்களுக்குரிய தன்று எனச் சொன்ன நான், முன்வரிசையில் உட்கார்ந்திருந்த புலிகளின் முழு ஆதரவாளரான, வீரமணி ஐயரைச் சுட்டிக்காட்டி, ஆரியர் என்பதற்காக இவரை நீங்கள் விலத்த முடியுமா? என்று, கிண்டலாய்க் கேட்டேன். அவர்கள் சங்கடப்பட்டுப் போயினர். நிறைவாய் புதுவை பேசுவதாய் இருந்தது.

என்னைக் கடுமையாய் அவர் தாக்கப்போகிறார் என நினைத்திருந்தேன். ஆனால், அன்றைய புதுவை அண்ணன் அவ்வெண்ணத்திற்கு நேர் எதிராய் என்னை ஆதரித்துப் பேசினார். அன்றைய அவர்களது விழா, கம்பனுக்கும், எனக்கும் பெருமை சேர்ப்பதாயே முடிந்து போயிற்று.

\*\*\*  
**தேவர் அண்ணை**  
தேவர் அண்ணை, இவரும் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தில் முக்கிய பங்கு வகித்தவர். சற்று வயதானவர், கடும் போக்காளர், கம்பனை எதிர்த்ததில் முதன்மை வகித்தவர். இலங்கைவரன் நாடகம் அரங்கேறியது இவர் பொறுப்புத் தான். அப்போது ஆலயத்திருப்பணிகளைக் கண்டித்து பலரதும் கசப்பைச் சம்பாதித்தார். கம்பனை எதிர்த்தாலும் என்னை நேசித்தவர். பிற்காலத்தில் இவரும் இயக்கத்தை விட்டு விலகினார். சில காலம் கொழும்பில் வந்து தங்கியிருந்தார். அப்போது நிறைய நாடக முயற்சிகள் செய்தார். அரசு சார் நாடக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். கொழும்பில் நடந்த எங்கள் கம்பன் விழாக்களுக்குத் தவறாமல் வருவார். சிறு நிதியுதவியும் செய்வார். வீட்டிற்கு வந்து மனம் திறந்து பழையவற்றையெல்லாம் பேசுவார். இன்று இந்தியாவில் இருப்பதாய்க் கேள்வி.

\*\*\*  
**இரு நேரப் பாடசாலைப் பிரச்சினை**  
இது போன்ற நெருக்கிய உறவுமும் நிகழ்ந்து யாழில் கல்வி

பொறுப்பு முழுவதினையும், தமது கட்டுப்பாட்டுக்குள் இயக்கம் கொண்டு வந்திருந்தது. கல்விப் பொறுப்பாளராய் பேபி சுப்ரமணியம் அவர்கள் இருந்தார். கல்வித் துறையின் உயர்மட்ட அதிகாரிகளில் இருந்து கீழ் மட்டத் தொழிலாளிகள் வரை, இவர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.


பல்கலைக் கழகத்தார், சில பெரும் கல்லூரி அதிபர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் எனப் பலரும் அஞ்சியும், ஆதரவு வேண்டியும், புலிகள், காலால் இட்ட கட்டளைகளைத் தலையால் ஏற்றுச் செய்து வந்தனர். சொக்கன்போன்ற மூத்த மரபறிஞர்கள் சிலரும் இவ்வரிசையிற் சேர்ந்திருந்தனர். எனக்குத் தெரிந்தவரை இயக்கத்திற்கோ, இனத்திற்கோ துரோகம் செய்ய நினையாது அதே நேரம் சுயமிழந்து புலிகளுக்கும் முழுமையாய் ஆட்படவும் செய்யாது அக்காலத்தில் இயங்கிய இலக்கிய அமைப்புக்களில் நாமும், எழுத்தாளர்களில் செங்கையாழியானும், ஆலயங்களில் நல்லூர் நிர்வாகமும் மட்டுமே சுயத்துடன் இயங்கினோம். எமது இச்சுயமான இயக்கத்தைப் புலிகள் அதிகம் ரசிக்கவில்லை. இந் நிலையில் யாழ். பாடசாலைகளில் இரண்டு நேர வகுப்புக்கள்

கல்வித் திணைக்களத்தில் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஒழுங்கு செய்தனர். அப்போது பிரசாந்தன், மணிமாறன் ஆகியோர் இந்துக் கல்லூரியில் ஏ.எல். படித்துக் கொண்டிருந்தனர். பிரசாந்தன் 'சீனியர் பிறி பெக்டாய்' இருந்தான். இயக்கத்தின் இம் முடிவு பற்றி மாலை வேளைகளில் கழகத்தில் ஒன்றுகூடிய போதும் நாம் ஆராய்ந்தோம். எமக்கும் அம்முடிவில் உடன்பாடு இருக்கவில்லை. எனவே, பிரசாந்தனை அக் கூட்டத்தில் பேசும்படியும்

**கம்பவாரிதி ஜெயராஜ் 80 ஆவது பிற்ப்பாடு**

அவர்கள் முடிவைக் கடுமையாய் எதிர்க்கும்படியும் கூறி, மணிமாறனை அவன் செயற்பாடுகளை வெல்லச் செய்வதற்காக ஆயத்தங்களைச் செய்யும்படியும் சொல்லி அனுப்பினோம். அடுத்த நாள் கூட்டம் கூடிய போது, இயக்க ஆதரவாளர்களாய் இருந்த கல்வித்துறை சார்ந்த சிலர் அம்முடிவை ஆதரித்துப் பேசி, கிட்டத்தட்ட, அதனை நிறைவேற்றும் நிலைக்கு, சபையைக் கொண்டு வந்தனர்.

கல்விச் செயற்பாடுகளில் தாம் நேரடியாகத் தலையிடவில்லை. எனக் காட்டுவதற்காக, அக்கூட்டத்தில் இயக்கம் நேரடியாய்த் தலையிடவில்லை. இந் நிலையில் பிரசாந்தன் எழுந்து பேசப் போனான். தர்க்கரீதியாக, இரு நேரப் பாடசாலையால் வரும் இடைஞ்சல்களை, அவன் தெளிவாக எடுத்துச் சொல்லி, யாரும் மறுப்புச் சொல்ல முடியாத வகையில் தன் கருத்தை நிலை நிறுத்தினான். அவன் பேச்சுக்கான ஆதரவை மணிமாறன் உருவாக்கினான். சபை முழுவதும் இவர்கள் கருத்துக்கு ஆட்பட்டது. சபையின் ஆர்ப்பரிப்பைக் கண்டு, இயக்க



**உக்கைஜிச் சரணடைந்தேன்**

நடத்தப்பட வேண்டும் என, ஒரு முடிவு இயக்கத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டது. அதற்குப் பரவலாய் எதிர்ப்பு ஏற்பட்டது. விமானக் குண்டு வீச்சும், ஷெல் வீச்சும் இருந்த நேரத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி எடுப்பதே பெரும் பிரச்சினையாய் இருந்ததால், இரு நேரப் பாடசாலை முறையை பெற்றோரும் விரும்பவில்லை. மக்கள் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் இயக்கத்தின் கல்விக் கழகத்தார் தம் கொள்கையை நிலை நிறுத்த நினைந்து, அந்நிலை நிறுத்தல்

முடிவை ஆதரிக்க வந்த ஒரு சில அறிஞர்களும், அதிகாரிகளும் கூட, கட்சி மாறி, பிரசாந்தனை ஆதரித்துப் பேசத் தொடங்கினர். திருடனுக்குத் தேள் கொண்டிய நிலையில் கல்விக் கழகத்தார் சங்கடப்பட்டனர். முடிவில் பிரசாந்தன் கொள்கை வெற்றி பெற்றது. தம் கொள்கையை இந்துக் கல்லூரியும், கம்பன் கழகமும் சேர்ந்தே மாற்றி விட்டதாய், அவர்கள் கோபப்பட்டனர் என்று பின்னர் அறிந்தோம். எம் மேலான இயக்கத்தின் பகைக் காரணங்களுள் இந்நிகழ்வும் ஒன்றாயிற்று


உலகத்துக்கு என்ன தேவை என்று முதலில் கண்டு பிடிக்கிறேன். பிறகு, அந்த தேவையை பூர்த்தி செய்ய கண்டு பிடிக்கிறேன்.

இந்த பிரபலமான வாசகத்துக்கு சொந்தக்காரர் இந்த உலகமே என்றும் மறக்காத தோமஸ் அல்வா எடிசன். எங்களாலும், பலராலும் மின்குமிழை கண்டு பிடித்ததன் மூலம் அறியப்பட்டவர். என்றும் இந்த உலகம் இருக்கும்வரை இவரும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் அத்துடன் இவரது கண்டுபிடிப்புக்களும் வாழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால், எங்களால் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும், ஒரு விஞ்ஞானி என்றும் அறியப்பட்ட தோமஸ் அல்வா எடிசன் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வாசித்துப்பார்த்தபோது, எனக்கு தனித்து அவரை கண்டுபிடிப்பாளர் என மட்டுமே அழைக்கத் தோன்றவில்லை.

எடிசன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் விஞ்ஞானி என்பதை எல்லாம் தாண்டி, எடிசன் ஒரு சிறந்த தொழில் முனைவர் அல்லது சிறந்த தொழில் அதிபராகவும் அறியப்பட்டிருக்க வேண்டியவர். வேறு பல விஞ்ஞானிகளிலிருந்து இவர் வேறுபடவும் எண்ணில் அடங்காத கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்கவும், அவருக்கு உதவி செய்தது இந்த விஞ்ஞான அறிவு மட்டுமல்ல, அவரது வணிக மூளையும்தான்!

எடிசனின் முதல் கண்டுபிடிப்பு யாரும் பெரிதாக அறியாத வாக்குப் பதிவு இயந்திரம். இந்த இயந்திரம் நடைமுறைக்கு வர அமெரிக்க அரசியல்வாதிகள் அனுமதி கொடுத்திருப்பின், தேர்தல் நடைபெற்று முடிந்தவுடனேயே முடிவுகளை விரைவாக அறிந்துகொள்ள முடிந்திருப்பதுடன், மேலதிக பல தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கக் கூடியதாக இருந்திருக்கும்.


ஆனால், இதை எடிசன் கண்டுபிடித்து அமெரிக்க அரசியல்வாதிகள் முன் காட்டிய போது, இதில் எங்களுக்கு சாதகமான மாற்றம் தரக் கூடிய எதுவுமே யில்லை என்று கைவிரித்ததுடன், வேறு எதையும் கண்டுபிடித்துத் தாருங்கள் என்று சொல்லி விட்டார்கள். அப்போது தான் எடிசனிடமிருந்த வணிக மூளை விழித்துக் கொண்டது. அப்போது அவர் சொன்னவாசகம்தான் அவர் வாழ்நாளில் பெரிய மாற்றத்துக்கு வழிகோலியது என்று சொல்லலாம்.



மனித சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நான் கண்டுபிடிப்பேன். மற்றையவற்றை நான் தொடவும் மாட்டேன் என்று கூறினார். தோமஸ் அல்வா எடிசன் இதற்குப் பிறகுதான் தன் வணிக மூளையையும் பயன்படுத்தி பல்வேறுபட்ட அவசியமான கண்டுபிடிப்புகளின் மூலகர்த்தாவாகிப் போனார். இதற்கு மேலாக, எடிசன் தன் கண்டுபிடிப்புகளில் சம்பந்தப்படாத கண்டுபிடிப்பாளர்களை தட்டிக் கொடுத்து ஊக்குவித்ததுடன், தன்னுடன் தனது கண்டுபிடிப்புகளுக்கு போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு எதிராகச் செயற்பட்டு அவர்களை ஒரு வணிக முதலாளி போல ஒடுக்கவும் தவறவில்லை.

**விஞ்ஞான உலகின் வசூல் சக்கரவர்த்தி**

போனோகிராப் (ஒலிப்பதிவு செய்யும் கருவி) மற்றும் பேசும்படத்தின் அடிப்படையில் அமைந்த இவரது சில நிமிடங்கள் ஓடக் கூடிய படங்கள் போன்ற



வைத்திருந்தார் தோமஸ் அல்வா எடிசன். ஆனால், எந்தத் தருணத்திலும் தோமஸ் அல்வா எடிசன் தான் ஒரு தொழில் முனைவனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ வரலாறுகள் காட்டிவிடக் கூடாது என்பதிலும் முனைப்பாகச் செயற்பட்டார் என்பதனை பதிவு செய்ய வேண்டும்.

எடிசனின் மேற்கூறிய முனைப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக, மின்குமிழ் கண்டுபிடிப்பை எப்படி வரலாறுகளில் பதிவு செய்தார் என்கிற ஓர் உதாரணமே போதுமானதாக இருக்கும். மின்குமிழை கண்டறிந்த எடிசன் அதனை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என சிந்தித்தார். அதற்கு, எல்லோரிடத்திலும் மின்சாரம் இருக்கவேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால், அவருக்கு மின்குமிழை

88

மனித சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நான் கண்டுபிடிப்பேன். மற்றையவற்றை நான் தொடவும் மாட்டேன் என்று கூறினார். தோமஸ் அல்வா எடிசன் இதற்குப் பிறகுதான் தன் வணிக மூளையையும் பயன்படுத்தி பல்வேறுபட்ட அவசியமான கண்டுபிடிப்புகளின் மூலகர்த்தாவாகிப் போனார்.

99

# எடிசன் விஞ்ஞானியா, வியாபாரியா...

இயக்கும் மின்சாரத்தின் யுத்தி முழுமையாக வசப்படவில்லை. இந்த இடத்தில் தான் தொழில் முனைவோன் எடிசன் முன்னிலை பெறுகிறார். அமெரிக்க அரசியல் சபைக்கு தனது கண்டுபிடிப்பான மின்குமிழைக் கொண்டு சென்று, அங்கிருந்த அனைவரையும் தன் மின்குமிழால்தான் மின்சாரமே இயங்குகிறது என நம்ப வைக்கிறார்.

**ஓர் இலாபவாதி இலட்சியவாதியானார்**

இதன் விளைவாக, மின்சாரத்தை கண்டுபிடித்தவர்களால் கூடச் செய்ய முடியாத ஒன்றை எடிசன் செய்து காட்டினார். அது மக்களிடம் தனியே மின்குமிழை மட்டும் கொண்டு சேர்க்காமல், மின்சாரத்தையும் அமெரிக்கா முழுவதும் கொண்டு சேர்த்தார்.

எடிசனின் கீழாக மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு மின் வழங்கல் அமெரிக்கா முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டது. ஒட்டுமொத்த

**அடக்கி ஆளும் டீயாக்கு, தந்திரங்கள் மூலம், மிகப் பெரும் வெந்நீர் கண்ட வணிகர் அவர்!**

கண்டுபிடிப்புக்களின் மூலமாக விஞ்ஞான உலகின் வசூல் சக்கரவர்த்தியாக பணம் கொழிக்கும் ஒருசில விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தார். மனித குல தேவையை முன்னிலைப்படுத்தி கண்டுபிடிப்பைச் செய்வேன் என்று சொல்லிய எடிசன், தன் கண்டுபிடிப்புக்களை சந்தைப்படுத்தவும், பணம் உழைக்கவும் அவரது கண்டுபிடிப்புக்களில் ஒன்றான பேசும் படங்களைக் கொண்டு கவர்ச்சிப் பெண்களை பயன்படுத்திப் பங்களை எடுத்தார் என்பதும் உபரி தகவல்.


தனது கண்டுபிடிப்புகளில் தலையீடு செய்யும் கண்டுபிடிப்பாளர்களை ஒரு தொழிலதிபர் ஏனைய புதிய திட்டங்களை கொண்டுள்ள சிறு அல்லது புதிய தொழிலதிபர்களிடம் பணத்தைக் கொட்டி வாங்குவதைப்போல, அன்றைய காலத்தில் குறித்த கண்டுபிடிப்பாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி விலைக்கு வாங்குவதை ஓர் உத்தியாகவே கொண்டிருந்தார். அது போல, பிற்காலங்களில் தனது கண்டுபிடிப்புகளில் உதவக்கோரி திறமையானவர்களை இனம் கண்டு இணைத்துக் கொண்டு தன் கண்டுபிடிப்புகளை பூர்த்தி செய்த பின்பு, அவர் களுக்குக் கிடைக்க வேண்டிய சன்மானம், பெயர் என்பவை கிடைக்கச் செய்யாமல் செய்த சம்பவங்களும் அவரது வரலாற்றில் நிறையவே உள்ளன.

**இளம் சமூகத்தின் ஹீரோவாக எடிசன்**

அவர் காலத்தில், ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த நாடுகளுக்கு வரும்

அமெரிக்க இளம் சமூகத்தின் ஹீரோவாக எடிசன் இருந்தார் என்று அப்போதைய பிரபல எழுத்தாளர் வில்லியம் செக்ஸ்பியர் குறிப்பிடுகிறார்.

அவர் சொல்லும் போது, எடிசன் அப்போதைய அமெரிக்க இளம் வர்க்கத்திடம் ஒரு விஞ்ஞானியாக பார்க்கப்பட்டமையை விட, ஒரு சிறந்த தொழில் முனைவராக பார்க்கப்பட்டார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அமெரிக்க இளைஞர்களுடன் வேகஸ்பியர் உரையாடும் போது, அவர்கள் எடிசனை விட சிறந்த தொழில் முனைவர் இந்த உலகத்தில் இல்லை என்ற மனப்பாங்குடன் இருந்தார் எனக்குறிப்பிடுகிறார். அந்தளவுக்கு தனது ஆளுமை மூலமாக அனைவரையும் தன் கட்டுக்குள்







அமெரிக்காவுக்கு வெளிச்சம் கொடுத்தவர் என்கிற புகழ் எடிசனை வந்து சேர்ந்தது. ஆனால், அந்தப் புகழுக்கு பின்னால் மின் நிலைய அனுமதியை சலுகை அடிப்படையில் பெற்று, மின்சாரத்தை மக்களுக்கு கட்டண அடிப்படையில் வழங்கி பெற்ற இலாபத்தை புதைத்துக் கொண்டார். இதளனால், ஓர் இலாபவாதி மக்களின் இலட்சியவாதியாக மாறிப்போனார்.

விஞ்ஞானி எடிசன் தன் வணிக மூளையின் உச்சத்தைப் பயன்படுத்தியமை, தான் கண்டுபிடித்த சிமெந்துக் கலவையுடன் கூடிய கொங்கிரீட் என்கிற கட்டுமான கலவையில்தான். அப்போது இந்தத் தொழிலில் அவருக்கு நிறையவே போட்டியாளர்கள் இருந்தார்கள்.

எடிசன் வெறுமனே இதைக் கண்டு பிடித்ததுடன் நின்றுவிடவில்லை. அவர் இந்தத் தொழிலில் ஈடுபட்ட நபர்களை வெற்றி கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நினைத்தார். அதற்கு மக்களின் வறுமையைக் கையில் எடுத்தார்.

(18 ஆம் பக்கம் பார்க்க...)

98. 

1)  2)  3) 

• தரப்பட்ட நூல் எண்ணிக்கைகளில் அடுத்தவரும் இந் நூலைக் காட்டும் விடையினைத் தெரிவு செய்க.

99.  $245$  ,  $355$  ,  $465$  ,  $575$  , ..... ; .....

1)  $675$  ,  $785$  2)  $685$  ,  $795$  3)  $755$  ,  $895$

10.  $\square$  ,  $\square$  ,  $\square$  ,  $\square$  , ..... ; .....

1)  $678$  ,  $689$  2)  $657$  ,  $765$  3)  $678$  ,  $789$


• பின்வரும் கவிதைகளை வாசித்து வினாக்களுக்குரிய விடையைத் தெரிவு செய்க.

மரஞ்செடி கொடிநாலை மண்ணிலில் வாழ்வு  
மனிதர் இதனை உணர்ந்துவந்து அறிவு  
அறச்செயல் நல்ல மரஞ்செடி வாழ்வு  
அனைவரும் இதனை உணர்வது சிறப்பு




11. நல்ல மரஞ்செடி வளர்ப்பது எவ்வாறு செயல்?  
1) அறச் செயல் 2) அறிவுச் செயல் 3) சிறப்பான செயல்

12. பாடலில் சுழப்பும் பிரதான கருத்து  
1) மரஞ்செடி வளர்ப்பதால் மனிதர்களின் வாழ்வு சிறப்பதோடு மட்டுமல்ல சிறந்த அறச்செயலும் ஆகும்.  
2) சிறந்த அறச்செயல்கள் செய்வதற்கு மரஞ்செடிகொடிகள் மட்டும் வளர்க்க வேண்டும்.  
3) மனிதனது வாழ்வின் அனைத்தையும் தரும் மரஞ்செடிகொடிகளை மட்டும் அறமாகப் போற்ற வேண்டும்.




13. குமரன் L என்ற எழுத்தை சமப்பெணாவால் எழுதினால் அதன் தோற்றம் கீழே தரப்படுகின்றது.






அவள் அடுத்த பக்கத்தைத் திரும்பிய போது முதலில் எழுதிய L என்ற எழுத்து அழகானதைத் தெரிந்தது அந்த எழுத்து அடுத்த பக்கத்தில் எவ்வாறு தோன்றும் என்பதைத் தெரிவு செய்க.

1)  2)  3) 

• வெற்றிடத்திற்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

14.    1) 19  
2) 36  
3) 21

15.    1) 25  
2) 49  
3) 36

43. இயற்கை அமைப்புகள் ஏற்பாடு ஏதாவது காரணியாக அமைப்பது  
1) மனிதன் தேவைக்கு மனால் அகழ்தல்.  
2) அதிகரித்த சனத்தொகையால் காடுகள் அழிக்கப்படுதல்.  
3) திட்டமிட்ட தீண்டல் கழிவுகழற் றால் இல்லாமை.  
4) பூமிமையப் பசுமைப்படுத்த விரைந்து மரங்களை நாட்டுதல்.

44. செவ்வியல் உடாக மாந்திரம் தகவல் பெற்றுக்கொள்ள உதவுவது  
1) பந்திரிமை 2) பந்தகம் 3) ஒலிபெருக்கி 4) தொலைக்காட்சி

45. வளவ கங்கை கரூர் கலக்கூடு ம்  
1) கருத்துறை 2) கொழும்பு 3) அம்பாந்தோட்டை 4) காலி

46. மனிதனொருவன் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய பழக்கமெது?  
1) திறைய உணவை உண்ணப்படுதல்.  
2) மலங்கழிந்த பின்னர் சவர்க்காய்க்குக் கைகழுவுதல்.  
3) இலிம்புப் பானங்களை அழிவல் உள்வெடுக்கப் படுதல்.  
4) ஒரு வகை சுவையையே சான்றுதல்.

47. தண்டுத்துண்டம் மூலம் புதிய பயிர் பெறுத்தக்கது  
1) கத்தரி 2) பீரூடா 3) கங்குள் 4) பூசணி

48. நோயிலிருந்து பாதுகாக்கும் உணவுச்சொது  
1) சோறு, பலாக்காய் 2) மீன், கருவாடு 3) வெண்டி, கரட் 4) சீனி, கருப்பட்டி

49. கர்நாடகம் பழங்காலம் முதல் வித்தியக்கலின் தொகுதியைக் காட்டும் விடையினைத் தெரிவு செய்க.  
1) குருங்கை, ஆரணக்கு, தபரூனி, ஆல்  
2) மகோகனி, பருத்தி, வண்ணை, தணக்கு  
3) கடல்மாங்காய், தாமரை, அச்சி, மிளகாய்  
4) மர, பலா, குறிஞ்சி, பருத்தி

50. உயரமான இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்லப் பொருத்தமற்ற பொது  
1) சாய்தளம் 2) கில்லும் ஆர்சனியும்  
3) கார் 4) தொழிலாளர்


51. கட்டிடத்தொடக்க விவரம் காந்தம் ஒப்பிடு நிலையில் நிற்றலையே மறு அருகே கொண்டு செல்லும் பொருளைத் தள்ளியது எனில் அருகே கொண்டு செல்லும் பொது  
1) காந்தம் 2) செங்கற்கம்  
3) பிளாத்திக்கோல் 4) இரும்புப் பந்து


52. நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு இலகுவான உகந்த முறை  
1) வீட்டில் உள்ள நுளம்புகளை மட்டும் அழித்தல்  
2) நுளம்பு முட்டைகளைத் தேடி அழித்தல்  
3) நுளம்பு முட்டைகளைத் தேடி அழித்தல்  
4) கற்றாடலில் நீர் தேங்குவதற்கு இடமளிக்காதிருத்தல்

53. அல்பனா ஆக்கம் என்பது  
 1) நீர்ச்சாயம் பயன்படுத்திச் செய்யப்படுவது  
 2) வேடுகளை வேலும் கீழும் வைத்து செய்யப்படுவது  
 3) வித்துக்களைப் பயன்படுத்திச் செய்யப்படுவது  
 4) கடதாசிகளைக் கீழித்து ஒட்டுவதன்மூலம் செய்யப்படுவது
54. தரப்பட்ட படத்தில் இரு கப்பிகளின் தொழிற்பாடு காணப்படுகிறது. கப்பிகள் பல தொழிற்படுவதன் மூலம் கிடைக்கும் நன்மை  
 1) பாரங்களை உயர்த்த முடியாமை  
 2) கட்டுவதற்கான எந்தவகை வழங்க வேண்டியுள்ளன  
 3) குறைந்த எத்தனத்தில் விரைவாக உயர்த்தப்படுகின்றமை  
 4) தொழிற்படுவது எளிதான இருந்தல்
55. நடுகை செய்வதற்குப் பொருத்தமான வித்தில் காணப்படும் இயல்புகளில் பொருத்தமற்றது  
 1) நன்கு முறிச்சிவடைத்திருந்தல்  
 2) உணவு நிரம்பி செழித்து வளர்ந்திருத்தல்  
 3) வெளியுறை கறைப்புள்ளிகளின்றிப் பிரகாசமாக இருத்தல்  
 4) பூச்சிகள் துளையிட்டு இருத்தல்
56. தாவரங்களால் எமக்குக் கிடைக்கும் நன்மைகளில் பொருத்தமல்லாதது  
 1) மூலிகைகளாக உதவுதல்  
 2) விபொருளாய் பயன்படுதல்  
 3) புவிப்பின் குளிர்ச்சியைப் பேணுதல்  
 4) சுணாமி அனர்த்தத்தை உண்டாக்குதல்
57. பத்து வயது வாலாறுவா ஒரு பிள்ளை வளர் வகையில் எழுபத்தாறு வயது வாலாறுவா, நான் ஆற்ற வேண்டிய பொறுப்புகளைக் கட்டாமல் ஆற்றுவேன். இக்கற்றாளை மாண்பு ஒரு நினைப்படுத்தும் பொருள் மட்டும் காண்கின்ற பகுதி  
 1) மனவறுதியில்  
 2) மலர்வில்  
 3) பிரார்த்தனையில்  
 4) உடலைத் தளர்த்துதலில்
58. உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவு  
 1) கருவாடு  
 2) பயறு  
 3) பசளி  
 4) முருங்கையிலை
59. தேசப்படமொன்றில் உயர்ந்த நிலப்பகுதியைக் காட்டப்பயன்படும் நிறம்  
 1) சிவப்பு  
 2) பச்சை  
 3) கபிலம்  
 4) நீலம்
60. வித்தினை நீக்காது உணவுக்குப் பயன்படும் காய்  
 1) பூசணிக்காய்  
 2) மாங்காய்  
 3) சிறகவரை  
 4) புடேல்


"சுயம் பரிந்தி ஓலகு பரிட்சை  
 ஓலகு பரிந்தி சுயம் பரிட்சை"


• முகல் உருவளை ஒத்த உருவளைத் தெரிவு செய்க.

01. 


02. 


• 3, 4 ஆகிய வினாக்களில் மூன்று அடைப்புகளில் இரண்டில் உள்ள இரு உருக்களுக்கும் இடையே குறித்த ஒற்றுமை உண்டு. ஒர் அடைப்பில் உள்ள இரு உருக்களுக்கும் இடையே அத்தகைய ஒற்றுமை இல்லை. அந்த அடைப்பினைத் தெரிவு செய்க.







03. 

04. 


• 5, 6 ஆகிய வினாக்களுக்குத் தரப்பட்டுள்ள வெற்றிடத்திற்குப் பொருத்தமான உருவைத் தெரிவு செய்க.







05. 

06. 

1)  2)  3)  1)  2)  3) 

• தரப்பட்டுள்ள உருக்கோலத்தில் அடுத்து வரும் இரண்டு உருக்கோலத்தையும் காட்டும் சரியான விடையைத் தெரிவு செய்க.

07. 

1)   2)   3)  



மட்டுமே இவ்வகை சாயம் தயாரிப்பதில் பிரத்தியேகப்பெயர்பெற்றது. ஒரு தோகா தயாரிக்க சுமார் பத்தாயிரம் கடல் பாசி களை நசுக்கி அரைத்து தயார் செய்தனர். ஒரு தோகாவின் எடைக்குத் தங்கம் வழங்கும் அளவுக்கு அதன் விலை இருந்ததாம்.

**இறுதி உள்வலத்தில் அழுவதற்குத் தடை**

பெண்கள் இறுதி உள்வலத்தில் அழுவதற்குத் தடை செய்யப்பட்டிருந்தது. ரோமானியர்கள் இறந்த பின் அஞ்சலி செலுத்தும் முறை என்பது உள்வலத்தின் மூலம் தொடங்கும். மக்கள் தெருக்களில் நடக்கும் பொழுது அழுதுகொண்டே நடப்பர். அதிக மக்கள் ஒரு சுவத்தின் பின்னால் அழுது கொண்டே போனால் அவர் மிகப் பிரபலமானவர். அருகில் உள்ளவர்களுக்கும் உள் மக்களுக்கும் குடும்பப் பெருமையைப் பறைசாற்ற மக்கள் வாடகைக்கு அழக அழைக்கப்

அழைத்துச் சென்று அங்கிருந்து தூக்கி வீசப்பட்டனர். தந்தையைக் கொன்றவர் என்று உறுதி செய்யப்பட்டால் கொடுமான சாவு உறுதி. வெளிச்சம் தெரியாதபடி இறுக்கமாகக் கண்களைக் கட்டி நகரத்திற்கு வெளியில் அழைத்துச் சென்று ஆடைகளை உருவி இரும்புக் கம்பியால் அடிக்கப்பட்டனர். பின்பு ஒரு சாக்குப் பையினுள் ஒரு பாம்பு, ஒரு நாய், ஒரு குராங்கு, ஒரு சேவல் உடன் சேர்த்து கட்டித் தைத்து கடலில் வீசி விடுவார்களாம்.

ரோமானிய பெண்களின் தலைமுடி இயற்கையாகவே கருமை நிறம் கொண்டது. விபச்சாரம் செய்யவர்களுக்கு குடும்ப பெண்களுக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தலைமுடியை பொன்னிறமாகச் சாயம் பூசிக்கொள்ள ஆணையிட்டனர். அது இயற்கையிலே ரோமானிய காட்டுவாசி போல் இருக்கும் என்று எண்ணினர். ஆனால், இந்த யோசனை பலனளிக்க வில்லை. ரோமானிய பெண்கள் அவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். ஒரு சிலர் தங்கள் தலை முடியை முழுவதுமாக மலித்துக் கொண்டு, தலைச்சாயம் பூசிய பெண்களை போல் சவுரி அணிந்து கொண்டனர். மீண்டும் உயர்ந்த குல பெண்களுக்கும் விபசாரப் பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆனது.

**தற்கொலை செய்து கொள்ளவும் சட்டம் இருந்தது**

'செனட் அனுமதி அளித்தால் தற்கொலை செய்து கொள்ளலாம் எனச் சட்டம் இருந்தது. நோய் வாய்ப்பட்ட மனிதர்கள், மனத்தளர்ச்சி, பிற பிரச்சினைகள் உள்ள மனிதர்கள் செனட்டிடம் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இதை விட தற்கொலையே பெரியது என்று செனட் கூடி முடிவு செய்தால் அவர்களுக்கு இலவசமாக ஒரு விஷம் கொண்ட போத்தல் செனட் அளிக்கும். போர் வீரர்கள், அடிமைகள் மற்றும் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்கள் மூவருக்கு மட்டும் இதில் அனுமதி கிடையாது.

குடும்பத்தில் தந்தைக்கு மூன்று முறை தற்காலிகமாக தனது மகன்களை ஏலத்தில் விட அனுமதி உண்டு. ஏலத்திற்கு உண்டான கால அவகாசம் முடிந்தவுடன் ஏலத்தில் எடுத்த நபரைத் தீரும்பதந்தையிடம் சேர்த்து விட வேண்டும். ஒரு குடும்பத்திற்கு மூன்று ஏலம் தான். இரண்டு, மூன்று மகன்கள் என்றாலும் மொத்தமாக மூன்று ஏலத்திற்குப் பின் மகன்கள் சுதந்திரமாகச் செயற்படலாம்.

ரோமானியர்களைப் பொறுத்தவரை ஒரு பொருளை குறிப்பிட்ட காலம் ஒருவர் அனுபவித்தால் அந்தப் பொருள் அவர்களுடையது, மனிதர்களுடையது சேர்த்து, கணவர்கள் வீட்டில் பெண்கள் ஒரு வருடம் முழுவதுமாகத் தங்கி விட்டால் அவர்கள் கணவருக்குச் சொந்தம். அவர்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்றால் ஒவ்வொரு வருடம் முடிவதற்குள் மூன்று தினங்கள்

**பழங்கால ரோமானியர் இடையே**

**வியப்பில் ஆழ்த்தும் விநோதமான சட்டதிட்டங்கள்!**

என்ற இரானின் கடவுளும் இவர்களால் வாங்கப்பட்டது. ஒரு சில அரசர்கள் தாங்கள் இறந்தால், இறந்த பின் கடவுளாக வழிபட வேண்டும் என்று அறிவித்தனர்.

பட்டனர். அவர்கள் தலை விரி கோலமாய் முகத்தில் தழும்புகள் உள்ளமை போல் பாவனை செய்து பின்னால் கதறிக்கொண்டு ஓடி வரச் செய்தனர். வாடகைக்கு மக்களை அமர்த்துவது வாடிகையாகிப் போனதும் இறுதி உள்வலத்தில் அழுவதைத் தடை செய்யச் சட்டம் இயற்றினர்.

ஒரு கணவன் தன்னுடைய மனைவியை மற்றோர் ஆடவனுடன் படுக்கையில் பார்த்துவிட்டால் இருவரையும் கை, கால்கள் விலங்கிட வேண்டும். பின்பு சுமார் இருபது மணி



இதன் மூலம் அவர்களின் சாம்ராஜ்யம் சக்தி வாய்ந்ததாகவும், மரியாதையாகவும் நடத்தப்படும் என்பது எண்ணம்.

ரோம் நகர நாகரிகம் இருண்ட காலத்தின் ஒரு கலங்கரை விளக்கம் என்றே சொல்லலாம். ரோம் நகர அரசர்கள் அரியணை என்பது ஒரு கண்ணியமான, மரியாதை மிக்க ஒரு சாம்ராஜ்யமாக கருதப்பட்டது. ஆனால், அதில் ஒரு சில விதிவிலக்கான அரசர்களும், அவர்களுடைய வித்தியாசமான சட்டங்களும் இருந்தன.

**உயர்ந்த மரியாதைக்குரிய ராஜ நிறமான ஊதா நிறம்**

ஊதா நிறம் மிக உயர்ந்த மரியாதைக்குரிய, ராஜ நிறமாகக் கருதப்பட்டது. தினமும் அதிகாலையில் சுத்தமான ஊதா தோகாக்களை அணிந்தனர். தோகா எனப்படுவது சமூகப்பணியில் உள்ளவர்கள், ஆளுமையில் உள்ளவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டும் அணியப்பட்ட ஒரு ரோமானிய உடையாகும். ஊதா தோகாக்களை அணிபவர்கள் கடுமையான சட்டம் கொண்டு தண்டிக்கப்பட்டனர். அவை அரச குடும்பத்திற்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டதன் காரணம் அதில் பயன்படுத்தப்படும் ஆடம்பரமான ஊதா சாயம் அது போனியா என்கிற இடத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. போனியா

**பெண்களின் வாழ்விலோ புதுமைகள்; அவை எவராலும் நம்ப முடியாதவை!!**

நேரம் கணவனுக்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது. அவனால் அக்கம்பக்கம், சுற்றத்தார் என்று எவ்வளவு மனிதர்களை அழைக்க முடியுமோ அழைத்து இருவருக்கும் உண்டான தொடர்பை பற்றியும், கூடுதலான சில வர்ணனைகளையும் கூற வேண்டும். கள்ளத்தொடர்புடைய ஆண் அடிமையாகவோ, விபசாரியாகவோ இருந்தால் கணவருக்கு அவனைக் கொல்ல உரிமை உண்டு. சராசரி குடிமகன் என்றால் மனைவியின் தந்தையிடம் பேச்சு நடத்த வேண்டும். மனைவியின் தந்தைக்கு அந்த நபரைக் கொல்ல சட்டப்படி உரிமை உண்டு. இதே மனைவிகணவர் வேறொரு வருடன் கள்ளத் தொடர்பில் கையும் களவுமாகப் பிடித்து விட்டால் சத்தமாக அழுது ஊரை அழைக்க மட்டுமே சட்டம் உள்ளது. அருகில் எந்த ஓர் இறப்பும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமாம்.

**கொடுமான தண்டனைகள்**

மோசமான குற்றங்களுக்கு கொடுமான தண்டனைகள் விதிக்கப்பட்டன. மோசமான தவறு ஒன்றைச் செய்து விட்டால் சிறையின் மேல்மாடிக்கு

கணவரை விட்டு விலகி வாழ வேண்டும். ஒவ்வொரு வருடமும் ரோமானியப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி சில நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஒரு சில மத வேறுபாடுகள் இருந்தாலும் பிற்காலத்தில் அனைவரும் ஒருசேரக் கிறிஸ்துவ மதத்திற்குள் வந்து பின்பு கலாசாரத்தில் மேம்பட்ட மாற்றங்களைக் கண்டனர். வரலாற்று மனிதர்களான ஜூலியஸ் சீசர் போன்றவர்களின் கதைகளும், அவர்களின் புகழும், என்றென்றும் நிலைத்திருக்கும். ★



பஞ்சதந்திரக் கதைகள் போல ஒரு சில நம்பிக்கை சார்ந்த வழி வழியாக மக்கள் கூறி வரும் கதைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் உண்டு. ரோம் நகரம்

ஒரே நாளில் கட்டப்பட்டதில்லை என்றொரு பழையொழி உண்டு. மிக மிகப் பழமையான ஒரு நகரம் ரோம். அடிப்படையில் ரோமானியர்கள் காட்டுவாசிகள் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் புது புதுச் சட்டங்களை இயற்றி, அதைசரி செய்து பின்பு கலசாரமான மக்களாக மாறுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆகியுள்ளன. இந்தக் காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களும் ரோமானியர்களின் ஆட்சி முறையின் ஒரு சில வரலாற்றுப் பதிவுகளையும் பார்ப்போம்.

ரோம் நகரம் எப்படித் தொடங்கப்பட்டது என்பதற்கு ரோமானியர்களிடம் ஒரு கதை உண்டு. இரட்டைச் சகோதரர்கள் ரோமுலஸ் மற்றும் ரேமஸ், செவ்வாய் கிரகத்தின் பிள்ளைகள். அவர்கள் குழந்தைகளாக இருக்கும் பொழுது டைபர் நதியில் அவர்களுடைய சூனியக்கார மாமா மூழ்க விட்டுவிட்டார். ஓர் ஓநாய் அவர்கள் இருவரையும் காப்பாற்றியது. அந்தச் சிறுவர்கள் வளர்ந்து அவர்கள் மாமாவைக் கொன்று பழி தீர்த்தனர்.

பின் இரட்டையர்கள் இருவரும் ஒரு புது நகரத்தை உருவாக்க முடிவு செய்தனர், ஆனால் அவர்களுக்கு அந்த நகரத்தை எங்கே அமைப்பது என்பதில் ஒரு குழப்பம். பாலத்தின் மலையில் உருவாக்கலாம் என்பது ரோமுலசின் எண்ணம். அவென்டீன் மலையில் உருவாக்கலாம் என்பது ரேமஸின் எண்ணம். இருவரில் யாருடைய எண்ணம் சரி என்பதைக் காண அவர்களுடைய கடவுளிடமிருந்து ஏதாவது சமிக் கைகள் வருகிறதா என்று கவனித்தனர். இருவருடைய சமிக் கைகளையும் அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இருவருமே அவர்களுக்குச் சாதகமாகத்தான் அவை கூறுகின்றன என எண்ணினர். இதற்கிடையில் இருவருக்குள் ஏதார்த்தமாக ஏற்பட்ட தீவிர சண்டையில் ரேமஸ் கொல்லப்படுகிறான். ரோமுலஸ் அன்று முதல் அந்த நகரத்திற்கு ரோமா என்று பெயரிடுகிறான்.

**அனைத்திற்குமே கடவுள்**

அன்று முதல் ரோமா என்று அழைக்கப்பட்ட ரோம் நகரம் அரசர்களால் ஆளப்பட்டது. முதல் அரசன் ரோமுலஸ். ரோமானியர்களுக்கு வித்தியாசமான கடவுள் நம்பிக்கை இருந்தது. இயற்கை மற்றும் செயற்கை என்று அனைத்திற்கும் ஒவ்வொரு கடவுளை அவர்கள் கொண்டிருந்தனர். இடி, மின்னல், அன்பு, காதுல், போர், அறிவு, ரோம் நகரில் ஓடும் பாதாள சாக்கடைக்குக் கூட ஒரு கடவுள் இருந்துள்ளார். புதிதாகச் சன்னதிகளை உருவாக்குவதும், காணிக்கைகள் வழங்குவதன் மூலம் கடவுளை மகிழ்விப்பதாக எண்ணினர். மன்னர்கள் ஆட்சியில் புதிய நகரங்களைக் கைப்பற்றும் பொழுது அவர்களிடம் இருந்து கடவுளை கடனாக இரவல் வாங்கினார்களாம். இசில் என்ற எகிப்தின் பெண் கடவுளும், மித்ராஸ்

**பெரு, சிலி பயணம் பற்றி திருத்தந்தை**

சிலி பெரு ஆகிய இரு தென்னமரிக்க நாடுகளுக்கே ஒரு வாரத்திருத்தாதுப்பயணத்தை நிறைவு செய்து உரோம் நகருக்குத் திரும்பிய திருத்தந்தை சிலி, பெரு ஆகிய நாடுகளில் மக்கள் காட்டிய பாசத்தில் நெகிழ்ந்துபோனான். அம்மக்களின் விசுவாசம் வியப்புடையது என் பெரு நாட்டிலிருந்து இத்தாலிக்குத் திரும்பிய விமானப் பயணத்தில் பன்னாட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



**காலைக்கதிர்**  
Kalaikkathi

**கிறிஸ்தவ செய்தி இதழ்** TCNL

உண்மையை எடுத்துரைப்பதே என் பணி - சுவாமி:18:37

ஆசிரியர் : அருள்திரு ரூபன் மரியாமப்பிள்ளை - உட்க விளிவுரையாளர்.



**2018 மட்டக்களப்பில் சமூக அக்கறை ஆண்டு**  
மட்டக்களப்பு மறைமாவட்ட மேய்ப்புப்பணிச் சபையின் ஆறாவது வருடாந்த பொது அமர்வு சத்துருக்கொண்டான் கிளெனி மண்டபத்தில் நடைபெற்றபோது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை 2018ஆம் ஆண்டை மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் சமூக அக்கறை ஆண்டாக பிரகடனப்படுத்தி அறிவித்தார் என மட்டக்களப்பில் இருந்து எமது செய்தியாளர் ஜே.எச். இரத்தினராஜா தெரிவிக்கிறார்.

# யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக திருமகன் அடிகளார்

**ஆயர் யஸ்ரின் ஆண்டகை நியமித்தார்; வியாழன்று பதவியேற்று**



யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அதன் உப அதிபராக பணியாற்றிய எ.பி. திருமகன் அடிகளாரை யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமித்துள்ளார். 25 ஜனவரி 2018 அன்று காலை 9 மணிக்கு யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஆண்டகை தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் பணி ஓய்வு பெறும் அதிபர் எம்.ஜெறோ

செல்வநாயகம் அடிகளாரும் புதிய அதிபராகப் பொறுப்பேற்கும் எ.பி. திருமகன் அடிகளாரும் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். அதன் பின்னர் புதிய அதிபர் பணிபொறுப்பேற்கும் சத்தியப் பிரமாணம் - எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் புதிய அதிபர் பாடசாலை பாண்ட் வாத்திய அணிவகுப்போடு பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு, பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் கலாநிதி பி.ஜே. ஜெப

ரட்ணம் அடிகளார் புதிய அதிபர் பாடசாலை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகார பூர்வமாக அதிபருக்குரிய இருக்கையில் அமர வைத்தார். 1954 ஆம் ஆண்டு முதல் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியை நிர்வகித்த சுதேச அதிபர்கள் வரிசையில் 9ஆவது அதிபராக எ.பி. திருமகன் அடிகளார் பொறுப்பேற்றார். ஏ.பி. திருமகன் அடிகளார் 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு அதிபர் நியமனம்

பெறும் வரை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் உப அதிபராகப் பணியாற்றியவர். 2012 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் லண்டனில் கல்வியில் முதுகலை மாணிப் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். அதற்கு முன்னதாகவும் 2011 முதல் 2012 வரை கல்லூரியின் உப அதிபராகப் பணியாற்றியவர். அதேபோல 2011 முதல் 2012 வரையிலும் பின்னர் லண்டனில் முதுகலை மாணிப்பட்டப்படிப்பின் பின்னர் 2014 முதல் 2017 வரையிலும் உயர்தர மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவர். 2006ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் வரை விடுதிக் காப் பாளராகவும், 2006 முதல் 2011 வரை நிதி முகாமையாளராகவும் பணியாற்றிய இவர் 2006ஆம் ஆண்டு புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராக இணைந்த அவர் 2005 ஆண்டு முல்லைத் தீவிலும் 2004 ஆண்டு நாவாந் துறையிலும் பங்குப்பணியாற்றியவர். கல்விப் பணிகளோடு இவர் யாழ். மறைமாவட்டத்தின் பல

பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. சமயங்களுக்கிடையிலான உரையாடல் மற்றும் ஒன்றிப்பு ஆணைக்குழு தலைவர் (2009 - 2012), சிறைச் சாலையின் ஆன்மீக இயக்குநர் (2014 முதல்), யாழ்மறைக்கோட்ட செயலர் (2014 முதல்) யாழ்மறைமாவட்ட குருக்கள் ஆலோசனைக் குழுவின் செயலர் (2016 முதல்), புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் செயலர் (2017 முதல்), யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் உபதலைவர்களில் ஒருவர் என இவரின் பணிப்பட்டியல் நீண்டு செல்கிறது. லண்டன் கல்வியில் முதுகலை மாணிப்பட்டம் (2014), கல்வியில் டிப்ளோமா பட்டம் (2012), இறையியல் இளங்கலைமாணிப்பட்டம் (2003), மெய்யியல் இளங்கலை மாணிப்பட்டம் (1998), என பட்டங்களைப் பெற்ற இவர் அந்த அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த பணியாற்றுவார் என எதிர்பார்ப்போம்.

## அதிபர் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஜெறோ செல்வநாயகம் அடிகளார்

எம்.ஜெறோ செல்வநாயகம் அடிகளார் மறைந்த யாழ் ஆயர் மேதகு கலாநிதி வ.யோகப்பிள்ளை ஆண்டகையால் 1989 ஆம் ஆண்டு பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு - பகுதித்தலைவர் - உப அதிபர் என பணிப்பாடிகளில் ஏறியவர். பணி ஓய்வு பெற்ற யாழ் ஆயர் மேதகு கலாநிதி தோமஸ் சுவந்தரநாயகம் ஆண்டகையால் 2008 ஆம் ஆண்டு பத்திரிசியார் கல்லூரி அதிபராக பொறுப்புக் கொடுக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அதிபராக பணியாற்றியவர். மொத்தமாக 29 ஆண்டுகள் அவர் பத்திரிசியார் கல்லூரியில் ஆற்றிய பணிகளை பத்திரிசியார் குடும்பம் நன்றியோடு நினைந்து பெருமையோடு பாராட்டுகிறது. சுறுசுறுப்பான சுவாவம், கனிவான பேச்சு நுட்பமான அணுகு முறை, நேர்மையான நிர்வாகம் என பணியாற்றிய இவரின் ஆரோக்கியமான ஆளுமையிலும் நிர்வாக நுட்பத்திலும் உறவுநிலை திறனிலும் கல்லூரி வளர்ந்து வளம் பெற்றே உள்ளது. அவர் பணி ஓய்வு பெறும் போது 2018ஆம்

ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப்பிரிவு மாணவன் போல் ஜான்சன் தேசிய ரீதியில் 3ஆம் இடத்தையும் இப்பிரிவு ஆங்கில மொழி மூல மாணவரில் முதலிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. விளையாட்டிலும், குறிப்பாக உதைபந்தட்டத்தில், தேசிய ரீதியில் சாதனைகள் பல படைத்து உச்சம் தொட்டு நிற்பது பாரட்டப்பட வேண்டியது. 2018ஆம் ஆண்டு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தேசிய உதைபந்தட்டத்தில் இறுதிச்சுற்றுக்கு வந்த வடபகுதியின் ஒரே பாடசாலை பத்திரிசியார் கல்லூரியாகும். இவ்வாக்கம் அச்சுக்குப்போகும் வரை இறுதி முடிவு தொயவில்லை. 1958 ஆம் ஆண்டு கரம்பொன் மண்ணில் பிறந்து, 1985 ஆம் ஆண்டு குருத்துவ அபிசேகம் பெற்று 1989ஆம் ஆண்டு பத்திரிசியார் கல்லூரியில் இணைந்து, 1997இல் இங்கிலாந்தில் கல்வி முதுகலை மாணிப்பட்டம் பெற்று, 2008 ஆம் ஆண்டு கல்லூரி அதிபராக 2018ஆம் ஆண்டு கல்விப் பணிகளில் இருந்து அவர் ஓய்வு



பெறுகின்றார். அவரின் தொடர்சமயப் பணிகள் சிறப்புற வாழ்த்துவோம். பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தாம் அதிபராக பணியாற்ற முன்பு அதிபராக பணியாற்றிய கல்வித் துறை விற்பனர் தற்போதைய யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வழங்க விருக்கும் அடுத்த நியமனத்திற்காக காத்திருக்கிறார். யாழ் புனித மரியன்னை பேராலயம் வட்டக்கச்சி, கரவெட்டி ஆகிய பங்குகள் தன்குருத்துவத்தின் ஆரம்பத்தில் ஆற்றிய பணி அனுபவங்கள் இனி இவருக்குத் துணைபுரியும். வாழ்க வளமுடன் என் காலைக்கதிர் கிறிஸ்தவ செய்தி இதழ் அன்பு நெஞ்சங்கள் சார்பாக வாழ்த்துவோம்.

## உண்மையின் எண்ணங்கள் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி

யாழ் ஆயரின் ஆளுகையின் கீழ் இயங்கும் புனித பத்திரிசியார் கல்லூரி 2018ஆம் ஆண்டு முதல் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பிக்கிறது. 1954ஆம் ஆண்டு முதல் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியை நிர்வகித்த சுதேச அதிபர்கள் வரிசையில் 9ஆவது அதிபராக எ.பி. திருமகன் அடிகளார் பொறுப்பேற்ற கிறார். புனித பத்திரிசியார் கல்லூரி இலங்கையின் பழம் பெரும் கல்லூரிகளில் ஒன்று. வடபகுதியின் புகழ் பூத்த கத்தோலிக்க கல்லூரியாக பல பெருமைகள் சாதனைகளின் கல்லூரியாக திகழும் கல்லூரி. கல்வியிலும் ஒழுக்கத்திலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் கல்லூரி. வெளிநாடுகளில் இருந்தும் பலர் வந்து கல்விகற்ற ஒரு காலம் இருந்தது. இன்றும் பத்திரிசியார் கல்லூரி தன் பெயரையும் புகழையும் பாதுகாத்தே வருகிறது. அண்மையில் இலங்கையின் தலைசிறந்த கல்விச் சாதனை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் படைக்கப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது.



விளையாட்டிலும் தன் ஆதிக்கத்தை புனித பத்திரிசியார் கல்லூரி முன்னிலையிலேயே வைத்திருக்கிறது. இலங்கையிலும் உலகெங்கிலும் பழைய மாணவர்களாகப் பரந்து வாழும் பத்திரிசியார் குடும்பம் தமது பழைய கல்லூரித்தாய் என்றும் பேருடனும் புகழுடனும் கல்வியிலும் கட்டுப்பாட்டிலும் - விளையாட்டிலும் விழுமியங்களிலும் ஒப்பாரும் மிக்காரும் அற்று என்றும் திகழவேண்டும் என்றும் விரும்புகின்றார். அதற்காக தம்மாலான உதவிகளை வழங்கவும் ஆயத்தமாகவுள்ளனர். இந்தச் சாதனைகள் ஒரே நாளில் செய்து முடிக்கப்படக் கூடியனவுமல்ல. தொடர்ந்து வைத்திருக்கக் கூடியனவுமல்ல. புதிய அதிபர் எல்லோரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப பணியாற்ற இறைவரம் வேண்டுவோம்!



நீதியடிக்கு வந்ததும் வராதது மாக “அரசாங்கம் இலவசமாகப் பாடப்புத்தகங்கள் கொடுக்கிறதாகப் புளுகியடிக்குது. ஆனால், அரைவாசிப் புத்தகங்கள் காச கொடுத்துத்தான் வாங்க வேண்டியிருக்கு” என்று உள்வம்பளப்பை ஆரம்பித்தார் ஏரம்பர்.

அப்போதுதான் கச்சான் கடகத்தை அவிழ்த்துக் கொண்டிருந்த செல்லாச்சி “உள்முழுக்க வட்டிக்குக் காச கொடுத்து வாங்கி ஏரம்பரே இலவசப் பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் போனதுக்கு இவ்வளவு கவலைப்படுகிறார். அப்ப என்னை மாதிரி அன்றாடம் காய்ச்சிகளின் நிலை எப்படி என்று யோசிச்சுப் பாருங்கோவன்” என்றான்.

“இவைக்கு எல்லாத்திலையும் அவசரம். இப்பதானே பாடசாலைகள் விடுமுறை விட்டு திறந்திருக்கு. சிலநேரங்களில் பாடப்புத்தகங்கள் கொண்டுவர திலையும், பாடசாலைகளுக்குப் பிரிச்சுக் கொடுக்கிறதிலையும் கொஞ்சம் தாமதமாகிறது நியாயம்தானே” என்று யதார்த்தத்தை விளக்கினான் ரூபன்.

அதற்கு ஏரம்பர், “சரியடாப்பா நாங்கள் காத்திருக்கத்தயாராத்தான் இருக்கிறம். ஆனால், படிப்பிக்கிறவை அவசரப்படுத்துகினம். அவையின்றை அவசரத்துக்கு இரண்டு, மூன்று பிள்ளைகளை வைச்சிருக்கிறவை மூன்று நாலு புத்தகங்களை வெளியிலை வாங்கிற தென்றால் கஷ்டம்தானே” என்று சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த வாத்தியார், “இலவசப் பாடப்புத்தகம் என்று சொல்லுறது நிராரணம் தாற மாதிரி உங்களுக்கே முழுக்கத் தந்து விடுகிற விசயம் கிடையாது. ஒருத்தர் பாவிச்சதை கவனமாக வைச்சிருந்து, அடுத்துவாறவைக்கு கொடுக்க வேணும். அப்பிடி கவனமாகப் புத்தகத்தைப் பயன்படுத்தி விட்டு வகுப்பாசிரியரிடம் வருடமுடிவில் கையளிக்கும் பிள்ளைகளுக்குப் பரிசுகள் வழங்கிற திட்டம் கூட அரசாங்கம் வைச்சிருக்கு. ஆனால், எங்களுக்கு எதென்றாலும் எதிர்க்க வேணும். அரசாங்கம் எல்லாத்தையும் செய்ய வேணுமே தவிர, நாங்கள் குடிமக்களாக எந்தக் கடமையும் செய்ய வேண்டிய தில்லை என்ற மனநிலையிலேயே இருக்கிறம். முதலில் அதை மாத்த வேணும்” என்று சொன்னார்.

அதற்கு ஏரம்பர், “நாங்கள் பழைய புத்தகத்தை வேண்டாமென்று சொல்லவில்லை. இப்ப என்னை பேரன் மூன்றாம் வகுப்புப் படிக்கிறான். இந்த வருடம் அந்த வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கினம். அதனால் பழைய பாடப்புத்தகங்களைப் பயன்படுத்த முடியாத நிலை. அதனால் அரசாங்கமும் அதிகாரிகளும் புதியபாடத்திட்டப்புத்தகங்களையாவது தவணைத்தொடக்கத்தில் எல்லாப்பிள்ளைகளுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெல்லே?” என்று கேட்டார்.

அதனைக் கேட்ட பேப்பர்தம்பி விசயத்தை விளக்கத் தொடங்கினான். “ஏரம்பர் சொல்லுறதிலை அரைவாசி உண்மை இருக்குத்தான். வழக்கமாக பாடசாலை, அங்கையிருந்து கோட்டம், பிறகு அங்கையிருந்து வலயம் என்று தேவையான புத்தகங்களின்

ளுக்கு இப்ப தேவையான எண்ணிக்கையில் புத்தகங்கள் வந்ததால் அவற்றைச் சரியாக விநியோகிப்பதில் சிறுதடு மாற்றம் வந்திருக்கு. அவ்வளவுதான். உண்மையில் வலயக் கல்விப்பணி மனைதான் பாடப்புத்தக விநியோகத்துக்குப் பொறுப்பானாலும், கோட்ட அலுவலகங்கள்தான் பாடப்புத்தகங்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கின்றன. இடம் மற்றும் ஆளணிப் பற்றாக குறை இதுக்குக்காரணம். அதனால் ஒரேயடிபாக அதிகாரிகள் மீது பழி போடாமல் நடைமுறையை விளங்கி, நாங்களும் ஒத்துழைக்க வேணும்” என்றான்.

“சரி தம்பி, ஆசிரியர்மாப் புத்தகத்தை வாங்கிக் கொடுக்காமல், புத்தகத்தைக் கொண்டா’ என்று அவசரப்படுத்தக் கூடாதெல்லே, அவை அதிபர்மாரிடம் என்றை வகுப்புக்குப் புத்தகம் காணாது என்று கேட்டு வாங்கிக் கொடுக்க வேணும் எல்லே” என்று விடாப்பிட்யாகக் கேட்டார் ஏரம்பர்.

“எங்கடை பிரதிநிதிகள் என்று அனுப்பினவைக்கு வேறையென்ன வேலை. இதெல்லாத்தையும் அவை பார்க்க வேணும். ஆனால் அவையிலை பலரின் வீட்டுப் பிள்ளைகள் சர்வதேசப் பாடசாலைகளிலும், வெளிநாடுகளிலும் படிப்ப



# மானாவரை சுவனர்களாக்கும் பாரமான புத்தகப் பைகள்!

பினம். இங்கை படிச்சாலும் தங்கடை பிள்ளைகளுக்கு மட்டும் இலவசப் பாடநூல்களை செல்வாக்காலை வாங்கிப்போடு வினம். சாதாரண சனத்துக்குத்தான் இந்தக் கஷ்டமெல்லாம்” என்று சினந்தாள் செல்லாச்சி.

“இதைப் பார்க்கும் அதிகாரிகள் யாரா

யுமோ?” என்று புதுக்கதையைத் தொடங்கினான்.

“இதென்ன புதுசா பீதியைக் கிளப்பி விடுகிறாய்?” என்று விழி விளித்துக் கேட்டார் ஏரம்பர். விளக்கினான் ரூபன்.

“விளங்குதோ இல்லையோ, புரிகிறதோ இல்லையோ தங்கடை பிள்ளை அதிகமாக எழுதி, அதிகமாகப் படிச்சால் தான் நல்லாப் படிக்கிறதாகப் பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். இதற்கு ஏற்ற மாதிரி ஒரே பாடத்துக்கு புத்தகங்களும் இரண்டு, மூன்று இருக்கு. ஆசிரியர்களும் ஒரே பாடத்துக்கு இரண்டு மூன்று கொப்பிகள் என்று சொல்லப்படும் அப்பியாசப்புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்லுகினம். அதிலையும் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள்தான் பரிதாபம். ஒவ்வொருநாளும் எல்லாப் பாடங்களினதும் எல்லாப் புத்தகங்களையும் அவற்றுக்கான அப்பியாசப்புத்தகங்களையும் கட்டாயம் கொண்டு போக வேண்டியிருக்கு. இவற்றுடன் சத்தாக இருக்கோ இல்லையோ அதிகமாகச் சாப்பிட வேணும் என்ற பல அம்மாக்களின் ஆசையால் அதிக பாரமான சாப்பாட்டுப் பெட்டி, குடிதண்ணீர் என்று சுமை ஏறுகிறது. இவை போதாதென்று புத்தகப்பை வேறு கூடிய நிறை கொண்டதாக இருக்கி

களைக் கூனர்களாக மாற்றி விடக்கூடும் என்று அச்சம் எழுவது நியாயம்தான்.” என்றார்.

“ஆனால், இப்படிப் பாதிப்புக்கு உள்ளாகும் பிள்ளைகள் வெளிநோயாளாகச் சிகிச்சை பெற்றுச் சென்று விடுவதால் இந்தப் பாதிப்புக்குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை. அதனால் இது குறித்த விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாமல் இருக்கிறது. ஆனால், ஒப்பீட்டளவில் இப்படிப் பாதிப்படையும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது என்பதே மருத்துவர்களின் கணிப்பாக இருக்கிறது.” என்று சொன்னான் பேப்பர்தம்பி.

“இதாலை என்னமாதிரியான பிரச்சினைகள் வருமாம்?” என்று தாயின் கரிசனையுடன் கேட்டார் செல்லாச்சி.

இதற்கு இணையத்தில் தேடியெடுத்துப் பதில் சொன்ன ஜீவன், “சிறுவயதில் அளவுக்கு அதிகமான நிறை இருக்கும் புத்தகப்பைகளால் கழுத்துநோ, தசைப்பிடிப்பு, தலையிடி, முதுகின் கீழ்ப்பக்கத்தில் நோ போன்ற அறிகுறிகள் ஏற்படுமாம். பெரிய பைகளால் பிள்ளை தடுமாறிக் கீழே விழுந்து காயப்படும் அபாயமும் இருக்காம். சிலசமயங்களில் வாகனங்களில் பிள்ளை புத்தகப்பையை முதுகில் மாட்டியபடியே இருந்தால் முள்ளந்தண்டு வளைந்து நடமாடுவதில் பிரச்சினையை உருவாக்கக்கூடுமாம்” என்றான்.

“அப்ப பிள்ளை எவ்வளவு சுமையைத் தூக்கலாம்?” என்று கவலையுடன் கேட்டார் ஏரம்பர்.

அதற்கும் இணையத்தில் பதில் தேடிய ஜீவன், “பிள்ளைகள் தங்களது நிறையை விட அதிகமான சுமையைத் தூக்கக்கூடாதாம். பிள்ளை சுமக்கும் புத்தகப்பை, அந்தப் பிள்ளையின் நிறையின் பதினைந்து முதல் இருபது சதவீதத்துக்கும் குறைவான நிறையைக் கொண்டிருப்பதே நல்லதாம். அதாவது பிள்ளையின் உடல் நிறை இருபது கிலோகிராம் என்றால், அந்தப் பிள்ளை சுமக்கும் புத்தகப்பை, மூன்று கிலோகிராம் முதல் நான்கு கிலோகிராம் வரை இருக்கலாமாம். அதுக்கும் அதிகமாகச் சுமந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்.” என்று சொன்னான்.

விசயத்தில் இருந்த கனதி காரணமாக சந்தியடியில் இறுக்கமான அமைதி நிலவியது.

அந்த அமைதியைக் கலைத்தான் பேப்பர்தம்பி.

“இந்தப் பிரச்சினைக்குச் சில தீர்வுகளையும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். இப்ப இழுத்துச் செல்லும் பைகளைப் பயன்படுத்தலாம். முதுகுப்பை பயன்படுத்துவோர் மிகப்பாரமான பொருள்களை முதுகுக்கு அருகில் வைக்கலாம். பைகளின் இரு பக்கப் பட்டிகளையும் இருதோள்களிலும் மாடிக் கொள்ள வேண்டும். ஒரு பட்டியை மட்டும் அணிவதால் பையின் சுமை உடலின் ஒருபக்கத்தை மட்டுமே அழுத்தும். இது நல்லதல்ல. புத்தகப்பை பிள்ளை கழற்றி மாட்ட வசதியாக இருக்கும் அதேநேரம் பை முதுகுடன் ஒட்டியபடி இருக்கவும் வேண்டும். இதில் கவனம் செலுத்தப் பிள்ளையைப் பழக்க வேண்டும். பை இடுப்புக்குக் கீழே தொங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைக்கு கூன் விழ நேரிடுமாம்.” என்றான் பேப்பர்தம்பி.

அப்போது பெரு மூச்சு விட்டபடியே எழுந்த வாத்தியார், “இந்த மாதிரியான நாடளாவிய ரீதியில் இருக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து, விவாதித்துத் தீர்வு காண வேண்டியதுதான் மக்கள் பிரதிநிதிகளின் வேலை. ஆனால், அதைத்தவிர மற்றதுகளையெல்லாம் கவனிக்கிறவைக்கு, மக்களின் பிரச்சினைகளைக் கதைக்கத்தான் நேரமில்லாமல் இருக்கு” என்றபடியே எழுந்து நடக்கத் தொடங்கினார்.

மற்றவர்களும் அவரைத் தொடர்ந்தனர். கச்சான் கடையைக் கட்டத் தொடங்கினார் செல்லாச்சி. அமைதியானது சந்தியடி.

ஊர்வப்பு  
குருவியார்  
thamizhkaalaikathir@gmail.com

பட்டியல் அனுப்பப்படும். கல்வி வெளியீட்டுத்திணைக்களம் கேட்கப்படும் புத்தகங்களுடன், அவற்றின் எண்ணிக்கையின் புத்து வித்தையும் மேலதிகமாக அனுப்பி வந்தது. அதனால்தான் நாங்களும் புத்தகங்களைக் ‘கொட்டிச்சிந்தி’ பயன்படுத்தினம். இதில் வீண்விரைய மாவதைத் தடுக்கப்போன வருடத்திலை இருந்து மேலதிகமாக அனுப்பப்படும் புத்துவித்தை நிறுத்திவிட்டனம். அதனால் குத்துமதிப்பாக இத்தனை புத்தகங்கள் வேணும் என்று கேட்டுப் பழகின எங்க

வது மனம் வந்து, பாடப்புத்தகப் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்று சனத்துக்குத் தெளிவுபடுத்தினால் நல்லது. வழக்கம் போல ‘இவையென்ன கேட்கிறது. நாங்கள் என்ன சொல்லுறது’ என்று இருந்தால், யாரென்ன செய்ய முடியும்” என்றார் வாத்தியார்.

அப்போது ரூபன், “பாடப்புத்தகங்கள் இல்லையென்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். அதே பாடப்புத்தகங்களாலை பள்ளிகூடப் பிள்ளைகளுக்கு உடல்கோளாறுகள் வருகுதாம், தெரி

றது. ஆகவே, பிள்ளை பாடசாலைக்கு பெரும் மூடையைச் சுமந்து செல்கிறது. சிறுவயதில் இப்படிப் பெரும் சுமையை சுமக்கும் பிள்ளைகளுக்கு உடலில் குறிப்பாக முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்” என்றான் ரூபன்.

அதனை தலையாட்டி ஆமோதித்த வாத்தியார், “முந்தின காலத்திலை பாடசாலைக்கென பிரத்தியேகமாகச் செய்து வித்த ‘கூடகேஸ்’ (Suitcase) எனப்படும் பெட்டிகளில்தான் மாணவர்கள் தேவையான புத்தகங்களை நேரகூசிகையின் படி எடுத்துச் செல்வார்கள். அப்போது பாடசாலை காலையிலும் பிற்பகலிலும் என இரண்டு வேளைகளாக நடந்தது. மதிய வேளைகளில் புத்தகப் பெட்டிகள்தான் துடுப்பாட்டத்துக்கு ‘விக்கெட்’ ஆகவும் உதைபந்தாட்டத்துக்கு ‘கோல்’ கம்ப அடையாளமாகவும் இருக்கும். இப்பமைதானத்துக்குள் கால் வைத்தால் படிப்புப் போயிடும் என்ற படுமுட்டாள்தனமான அச்சம் பரவிக்கிடக்கு. அதனால் பிள்ளையின் உடல் வலிமை பெறும் வாய்ப்புக் குறைந்து விடுகிறது. இந்தச் சூழ்நிலையில் புத்தக முதுகில் தொங்க விடும் புத்தகப்பைகளின் அறிமுகம் பிள்ளை



# செப்புதொடர்ச்சி... சுஷ்பு!

வணக்கமுங்கோ!  
போனகிழமை இதாலை வந்த இடத்தில் நான் ஒரு விசயம் சொல்லிப்போட்டுப் போனது உங்களுக்கு ஞாபகம் இருக்குதே?

உந்தக் கிளிநொச்சி - சாந்திபுரம் பிரதேசத்தில் படிக்கிற பொடியன் பதினொரு பேர் ஒரு 'செற்றாக' சேர்ந்து தண்ணியடிச்சதும், அவையளைத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கண்டுபிடிச்சு, நீதிவானிட்டை கொண்டுபோக, அவர் அந்தப் பொடியனின்ர தாய் தேப்பன்மாரைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்துபோட்டு விட்டதையும் எங்கட பேப்பர்காரர்மாரும் சொல்லியிருக்கினம்; நானும் அண்டைக்கு இதாலை வந்தாப் போலை சொல்லிப் போட்டுப் போனனான்.

அதுக்கு இப்ப என்ன...? எண்டு நீங்கள் கேட்க வாறியள் எண்டது எனக்குப் புரியுது. கொஞ்சம் பொறுங்கோ விசயத்தை விலாவாரியாச் சொல்ல வாறன்.

உந்தக் கிளிநொச்சிப் பகுதியில் பள்ளிக்குடப் பொடியன் பதினொரு பேர் தண்ணியடிச்ச விசயம், சூடு ஆறக்கு முன்னம், அங்கை இன்னொரு பாரதூரமான பிரச்சினை அதுவும் படிக்கிற பள்ளிக்குடப் பொடியனாலை நடந்திருக்கு.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் படிப்பிக்கிற வாத்தி ஒருவரை ஆறு பொடியன் ஒண்டாகச் சேர்ந்து கதிரையளாலை அடிச்சதில் வாத்திக்கு தலை மண்டை உடைஞ்சு, உடனை அங்கை இருக்கப்பட்டவையளாலை ஆஸ்பத்திரியிலை கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டாராம். வாத்தியாற்றை தலையில் நாலு இழை போட்டிருக்கெண்டும், உங்கை கிளிநொச்சிக்குப் போய் வந்த சனங்கள் ஊருக்குள்ளை பறைஞ்சு திரிஞ்சதுகள் பாருங்கோ!

பிரச்சினை என்னவெண்டால், வகுப்பில் பாடம் நடக்கிற நேரத்தில் வகுப்பறைக்கு வெளியில் ரண்டு பொடியன் கதைச்சுக் கொண்டிருக்க, அதால் வந்த வாத்தியார் ஒரு பொடியனைப் பார்த்து, "வகுப்புக்குப்போ... இல்லாட்டி அடி வாங்குவாய்..." எண்டு சொன்னதில் பிரச்சினை தொடங்கினதாம்.

அதுக்குப் பிறகு வேறை வாத்திமார் வந்து பிரச்சினை சமூகமாக்கி எல்லாரையும் சமாதானப்படுத்திப் போட்டுப் போட்டினம். ஆனா - பிரச்சினை தணிந்த பாடா இருக்கேல்லை. பேந்து என்னடாவெண்டால், ஆறு பொடியன் ஒண்டாகச் சேர்ந்து சம்பந்தப்பட்ட வாத்தியை ஏறுமாறா அடிச்சு நொருக்கினதெண்டு சனங்களும் பறைஞ்சதுகள். உந்தப் பேப்பருகளும் செய்தியளோடை செய்தியாக இந்த விசயத்தையும் உள்பக்கம், வெளிப்பக்கமெண்டு போட்டிருக்குதுகள்.

கொஞ்ச நாளைக்கு முன்னம் பதினொரு பொடியன் தண்ணியடிக்கிறாங்கள்...

அதுக்குப் பிறகு ஆறு பொடியன் ஒண்டாச் சேர்ந்து படிப்பிக்கிற வாத்திக்குக் கதிரையளால் அடிச்சிருக்குதுகள். இரண்டிலும் சம்பந்தப்பட்ட பொடியன் படிக்கிற பொடியன். அதுவும் ஒரு பிரதேசத்தில் நடந்திருக்குது. நாளைய சந்ததிக்கு வழிகாட்டவேண்டிய ஒரு தலை முறை இஞ்சை இப்பவே வழிதவறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஒருத்தருடைய கண்ணுக்கும் தெரியேல்லையோ...? இப்படியே உந்தப் படிக்கிற பொடியனை உதே போக்கில் விட்டுப்போட்டு, பின்னடிக்கு எல்லாரும் தான் சேர்ந்து அழவேண்டிய நிலைமை வரப் போகுது...

கிளிநொச்சிப் பிரதேசத்தை 'போருக்கு முன் - போருக்குப் பின்' எண்டு வகைப்படுத்திப் பார்த்தால், போருக்கு முன்னம் சிங்கள அரசாங்கத்தினர் பொருளாதாரத் தடைக்குள்ளையும் கல்வி வளர்ச்சியில் நிமிர்ந்து நிண்டது கிளிநொச்சிப் பிரதேசம்.

இப்ப அதே பிரதேசம்தான் போருக்குப் பின் தண்ணியடிக்கிற பொடியனையும், வாத்திமாரை அடிச்சுக் காயப்படுத்தற பொடியனையும் உண்டாக்கி வைச்சிருக்கு.

கிளிநொச்சியில் என்னதாண்டா நடக்குது? படிச்சு... முன்மாதிரியாக வாழவேண்டிய ஒரு சமூகம் ஏன் உந்தக் கோலம் கொண்டு நிற்குதுகள்?

ஆராவது ஆய்வு செய்ய இறங்குவினமே...? அல்லாட்டி உதுகள் ஆத்தலைஞ்சு எக்கேடு கெட்டுப் போகட்டுமெண்டு ஒதுங்கிப் போயிடுவினமே?

வாக்குப் பிச்சை கேட்கிறதிலும், கண்காட்சிகள் நடத்துறதிலையும், கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிறதிலையும், இருக்கிற கோயில்களை இடிச்சுப் போட்டு புதுசாக் கோயில் கட்டுறதிலையும், பொன்னாடைகளுக்கும், புகழ் தேடுதலுக்கும், போட்டோக்காரனுக்கு முகம் காட்டுறதுக்கும் அவனவன் ஆலாய் பறக்கிறாங்களே ஒழிய, அருமந்த ஒரு மாணவ சமூகம் அழிவை நோக்கிப் போறதைக் குறிச்சு ஒருதரும் கலைப்படுகிறதாகவும் சிந்திக்கிறதாகவும் இல்லை. ஆனா - ஒண்டை மட்டும் உறுதியாச் சொல்ல முடியும். நீங்கள் மறைமுகமாக எதை விதைக்கிறியளோ அதை அறுவடை செய்தே ஆகுவீர்கள்.

இது உண்மை!

# எம்மவர்கள் நாகரிகம் என்றவாறு...

(05 ஆம் பக்கத் தொடர்ச்சி...)

தமிழ்மொழியையும் அதன் பாவனையையும் விருத்தி செய்யும் நோக்கிலும் பழைய ஏட்டுச் சுவடிகளையும் மற்றும் இன்னோரன்ன பொறிப்புக்களில் காணும் செய்யுள்களையும் அச்சுவடிவில் உருவேற்றி எமக்கு விட்டுச் சென்ற ஆறு முகநாவலர் பெருமான், உ.வே.சாமிநாதய்யர் போன்ற அறிஞர்களின் முயற்சியால் தான் இன்றும் சில நல்ல பழம்பெரும் தமிழ்நூல்களை நாம் பார்ப்பதற்கும் அதனை வாசித்து அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கின்றது.

இவை சம்பந்தமான ஆய்வுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக நாங்கள் கருதக்கூடாது. லெலுரியா எனப்படும் குமரிக்கண்டகால இலக்கிய எச்சங்கள் இந்துசமுத்திர, ரஷ்ய ஆய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றின் உள்ளடங்கலை ஆய்ந்தறிந்து வெளிப்படுத்த வேண்டும்.

கிறீஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இங்கு வருகைத்தந்த அமெரிக்க திருச்சபைகள் அதன் பின் தென்னிந்திய திருச்சபைகள் இங்கு பல்வேறு இடங்களில் ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவினர். ஆங்கில மொழி மூல கற்பித்தலுடன் இணைத்து கிறீஸ்தவ மதத்தைப் பரப்புகின்ற செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

இதை நான் பிழையென்று கூற வரவில்லை. அவர்களால் பல நன்மைகளை நாம் பெற்றுள்ளோம் ஆனால் இதனால்தமிழ்மொழி கல்வி முறைமையும் சைவ மதமும் அழிந்துபோய் விடக்கூடாது என்ற அவாவில் ஆறுமுகநாவலரும் மற்றும் கற்றறிஞர்களும் கொடையாளர்களும் இணைந்துகொண்டு பல்வேறு இடங்களில் தமிழ்மொழி மூல பாடசாலைகளை நிறுவி தமிழ் மொழி கல்வி முறைமையை அழிந்து போகாமல் பாதுகாத்தார்கள். உள்ளூர் மதங்களையும் அவற்றில் பிறந்த மாணவ மாணவியர்க்குக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த அரிய நிகழ்வுகளை ஒரு கணம் இன்று எம் மனத்திரைகளில் நாம் மீட்டுப் பார்க்கின்றோம்.

தமிழ்மொழியின் விளைநிலங்களான இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் மற்றும் இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் வாழுகின்ற மக்கள் தமிழ் மொழியை மெல்ல மெல்ல மறந்து செல்கின்ற இச் சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழுகின்ற எமது உறவுகள் பிறப்பில் இருந்து ஆங்கிலமொழி

பேச்சு வழக்கு, ஆங்கில மொழிக் கற்கை என வாழ்ந்துவரும் அவர்களின் சிறார்களுக்கு தூய தமிழைக் கற்பிக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள்.


அது மட்டுமன்றி தமிழ் இசைக் கலையிலும் நடனக் கலையிலும் வல்லவர்களாக அவர்களை மாற்றி உலகளாவிய ரீதியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களும் பல்வேறு உயர் பரிசில்களையும் தட்டிச் செல்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கியிருக்கின்றார்கள்.

நாம் இங்கு தமிழை மறக்க எத்தனிக்கும் போது பிற கலாசாரங்களின் கீழ் வளர்கின்ற தமது குழந்தைகளுக்கு எம்மவர்தமது உயிர் மூச்சாம் தமிழையும் தமிழ்க் கலாசாரத்தையும் தமிழர் பண்பாட்டையும் உண்டி வருகின்றார்கள் என்ற நல்ல செய்தி எம்மைப்பெருமிதம் அடைய வைக்கின்றது. ஆனால், தற்போதைய நிலை நீடித்தால் சென்னையில் -தமிலிஷ்- என்ற புதிய மொழியொன்று 20 வருடங்களில் உருவாகும் என்ற அறிஞர்கள் கூறும் கருத்து எம்மை மனவருத்தம் அடையச் செய்கின்றது.

நாளாந்தம் அரிசியல், பொருளாதார, வாழ்வியல் பிரச்சினைகளில் அமிழ்ந்திருக்கும் நாங்கள் தமிழ் மொழியில்; இருந்து அந்நியப் படுத்தப்பட்டு விடுவோமோ என்ற ஒருவித பயம் எம்மை வாட்டுகின்றது. அதனால் தான் இவ்வாறான நிகழ்ச்சிகள் எம்மவருக்கு முக்கியமாக எங்கள் இளைஞர் குழாத்திற்கு அதி முக்கியமாகத் தேவைப்படுகின்றது.

இந்த இனிய வேளையில் விழிகளுக்கும் செவிகளுக்கும் விருந்தளிக்கக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் இங்கு நடைபெறவுள்ள நிலையில் நான்நந்தி வேடம் ஏற்க விரும்பவில்லை. முற்று முழுதாக கலை இலக்கிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகின்ற இப்பெருவிழாவில் எமது அரிசியல் பற்றிப் பேசுவதற்கோ அல்லது களநிலைமைகள் பற்றி ஆராய்வதற்கோ இது ஏற்றமேடை அல்ல என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

எனது இன்றைய பங்குபற்றல் கூட வடக்கின் முதலமைச்சர் என்ற நிலைக்கு அப்பால் சென்று தமிழ்ப் பற்றாளனாகவே இன்று கலந்துகொண்டிருக்கின்றேன். இந் நிகழ்விற்கு வந்திருக்கின்ற அனைவரையும் யாழ் மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்று எனது உரையை நிறைவு செய்கின்றேன்.



# டிஎன் விஞ்ஞானியா, வியாபாரியா...?

(12 ஆம் பக்கத் தொடர்ச்சி...)

அதாவது, வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்த செலவில் தான் கண்டுபிடித்த கலவையை பயன்படுத்தி வீடுகளைக் கட்டித் தருவதாக வாக்களித்து கட்டியும் கொடுத்தார். ஆனால், இதற்கு பின்னால் தெரியாதவொரு உண்மை ஒழிந்திருந்தது. அதற்கு அவர் கையிலெடுத்த ஆயுதம் கூட பரணமை சமூகப் பொறுப்பு (Corporate social responsibility) ஆகும்.

அதாவது, பெரிய கட்டுமான நிறுவனங்களை அணுகி, அவற்றின் விளம்பர உத்திக்கு வறியவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தை ஒரு நிபந்தனையுடன் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார். நிறுவனங்கள் தங்களை மக்களிடம் விளம்பரப்படுத்திக்கொள்ள எடிசனின் யோசனையை ஏற்றுக் கொண்டன. அவர் விதித்த ஒரே நிபந்தனை, தனது சிமெந்து கலவையை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இதனால், தவிர்க்க முடியாமல் எடிசனின் கலவைக்குச் சந்தையில் கேள்வி எழுந்ததுடன், காலப் போக்கில் அந்த கலவை போட்டி யாளர்களை ஓரம்கட்டி சந்தையில் முன்னணி கலவையாக மாற்றம் பெற்றது. எடிசன் மட்டுமல்ல இன்றைய காலத்தில் வாழும் பல பிரபலங்கள்தங்களை பிரபல்யம் செய்து கொள்ள இந்த வணிக தந்திரங்களை பயன்படுத்திக் கொண்டதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருமே எடிசன் போல கண்டுபிடிப்பாளர் என்கிற போர்வைக்குள் வாழ விரும்பும் வணிகவியலாளர்கள் அல்லர்.

எப்போதுமே வணிகம் என்கின்றவொன்று சரியான முறையில் பயன்படுத்தப்பட்டதாக வரலாறே இல்லை. போட்டியாளராக இருக்கும் ஒருவனை வீழ்த்தவும், தங்களை சரியாகப் பலப்படுத்தி கொள்ளவும், ஒருவனை அடக்கி ஆளவுமே வரலாறுகளில் வணிகம் என்பது சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்கு தோமஸ் அல்வா எடிசன் என்கிற கண்டுபிடிப்பாளன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? ★



## முகப்பரு சிகிச்சையில் செய்யும் தவறுகள்



முகப்பருவைப் போக்கச் சிறந்த சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், சிகிச்சைகளில் நடக்கும் சில பொதுவான தவறுகளால் முகப்பருப் பிரச்சினை இன்னும் மோசமாகவும் வாய்ப்புள்ளது.

இன்று முகப்பரு என்பது பலருக்கும் காணப்படும் ஒரு சருமப் பிரச்சினையாக உள்ளது. முகப்பருவைப் போக்கப் பல்வேறு சிகிச்சைகள் உள்ளன, சிறந்த சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், சிகிச்சைகளில் நடக்கும் சில பொதுவான தவறுகளால் முகப்பருப் பிரச்சினை இன்னும் மோசமாகவும் வாய்ப்புள்ளது.

முகப்பருவுக்கான சிகிச்சை என்பது நீண்ட கால செயலாகும். முகப்பருக்கள் வேகமாக வந்துவிடும்,

ஆனால் சரியாக அதிக காலம் எடுக்கும். மருந்துகளின் விளைவு சருமத்தில் மாற்றங்களை ஏற்படுத்த 4 முதல் 6 வாரங்கள் கூட ஆகலாம். புதிய மருந்துகள் மற்றும் பூச்சுக்கள் ஏற்ப மாறிக்கொள்ள சருமத்திற்கு சிறிது காலம் ஆகும். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், சிகிச்சை முறையைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.

முகப்பருவுக்குச் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் பெரும்பாலும் விரைவில் பலன் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், மிக அதிக தயாரிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அப்படிச் செய்தால் பலன் எதுவும் கிடைக்காது. ஒரே தயாரிப்பைக் குறிப்பிட்ட காலம் வரை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

பலர் சருமத்தில் உள்ள அழுக்கினால் தான் முகப்பரு வருகிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள். இதனால் சருமத்தை அளவுக்கு அதிகமாகத் தேய்த்து, சுரண்டி சுத்தப்படுத்துவார்கள். இதனால் சருமம் எரிச்சல் அடைந்து முகப்பருவும் அதிகமாகலாம். நாளொன்றுக்கு இருமுறை சருமத்தைக் கழுவினால் போதும், அப்போதும் லேசாகக் கழுவ வேண்டும். எப்போதும் சருமத்தைக் கழுவ வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்த வேண்டும்.

முகப்பருப் பிரச்சினை உள்ளவர்கள், எப்போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொட்டுக்கொண்டே இருப்பார்கள். முகப்பருவை உடைக்க முயற்சிப்பது அதைவிடப் பெரிய தவறு. முகப்பருக்களைத் தொடுவதும், உடைப்பதும் இன்னும் மோசமாக்கும். அப்படிச் செய்வதால் பாக்டீரியா இன்னும் அதிகமாகப் பரவி காயம் இன்னும் மோசமாகும். இதனால் தழும்புகளும் உண்டாகலாம்.

ஆணை விடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து. பல பெண்கள் வீட்டு வேலை

## தூங்கின்மையால் ஏற்படும் உடல்நல பிரச்சினைகள்



களைவிடும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயற்றிறனை மீளருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.

தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயற்றிறனை மீளருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயற்பட முடியும்.

உறங்கும் நேரம் குறையும் போது, செயற்றிறன் மங்கி அன்றாடச் செயற்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால் கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். இவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.

## கர்ப்பிணித் தாய்மார் குங்குமப்பூ சாப்பிடுவது எதற்காகத் தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இது உண்மையானது என்பது குறித்து பார்க்கலாம்.

ஆசை ஆசையாய் பெற்றுக்கொள்ளப் போகும் குழந்தை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் எனும் கற்பனை கர்ப்பிணிக்கு மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் இருக்கும். இதன் விளைவாகப் பாட்டிமார் முதல் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வரை பலரும் பல யோசனைகள் சொல்வார்கள். பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் கர்ப்பகால நம்பிக்கைகளை முன்வைப்பார்கள்.

அவற்றில் எது சரி, எது உண்மையில்லை என்று தெரிந்துகொள்வதில் குழப்பம் ஏற்படுவது இயல்பு. அந்த நம்பிக்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்குவதற்கு முன்னால், மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வதே நல்லது. அப்போதுதான் தேவையில்லாத பயங்களையும், பழக்கங்களையும் களைய முடியும். அதன் மூலம் கர்ப்பிணியின் ஆரோக்கியத்தையும் வயிற்றில் வளரும் சிசுவையும் காப்பாற்ற முடியும்.

குங்குமப்பூவுக்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாலை அப்படியே குடித்தால் மசக்கை மாதங்களில் கர்ப்பிணிக்குக்

குமட்டல் ஏற்படும். இதைத் தவிர்க்க ஒரு வாசனைக்காகவும், ருசிக்காகவும் பாலுடன் குங்குமப்பூவைச் சேர்க்கும் பழக்கம் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். அதில் இருந்து சிவப்பாகத் தால், ரத்த உற்பத்திக்கு உதவும்; கரோட்டினாய்டுகள், அன்ரி ஒக்ஸிடென்டுகள் ஆகியவையும் இருக்கின்றன. இவைதாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன.

எனவே, தரமான குங்குமப்பூவைச் சாப்பிட்டால் நல்லது. குழந்தை கறுப்பாகவோ, சிவப்பாகவோ பிறப்பதற்குப் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வந்துள்ள மரபணுக்கள்தான் காரணம். பெற்றோர் சிவப்பு நிறத்தில் இருந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும். சருமத்தின் நிறத்தை நிர்ணயிப்பது மெலனின் எனும் நிறமிகளே தவிர, குங்குமப்பூ அல்ல.



## பெண்களின் அரும்பு மீசை மறையச் சில குறிப்புகள்



பெண்களே உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா? வீட்டிலேயே இயற்கை முறையைப் பின்பற்றத் தீர்வு காணலாம்.

சிலருக்கு ஓமோன் காரணத்தால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் முடி வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே, உதட்டுக்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காணப்படும்.

இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய வீட்டிலேயே இயற்கை மருத்துவ முறைகள் இருக்கின்றன. உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே

கெடுக்கிறதா? வீட்டிலேயே இந்த முயற்சிகளைச் செய்துபாருங்கள். எப்போதும் அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வுகாண்பதை விட, இயற்கை பொருள்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காணவேண்டும்.

குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்துக் கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்குப் போகும் முன்மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி பாடிப்படையாகக் குறையும்.

உருளைக்கிழங்கைத் துருவிக் கொண்டு அதனுடன் துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் உற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்.

இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சி தடைப்படும்.

# தலிபான், ஹக்கானி பயங்கரவாதக் குழு தலைவர்களுக்கு நிதியுதவி வழங்கத் தடை

வொஷிங்டன், ஜன. 28  
பாகிஸ்தானில் இருந்தவாறு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தலிபான் மற்றும் ஹக்கானி குழுப்பயங்கரவாதத் தலைவர்கள் உட்பட 6 பேருக்கு எவரும் எல்லை வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் நிதி உதவி அளிக்கக்கூடாது. இந்த 6 பேரும் அமெரிக்காவில் வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை நிலைபெறச் செய்வதற்காக அந்த நாட்டுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. பல ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

## அமெரிக்கா அறிவிப்பு



இந்த நிலையில், அந்த நாட்டை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்திலும், பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் விதமாகவும் தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து வெடிகுண்டு, தற்கொலைப்படைத் தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் முழுவதிலும் நடத்தி வருகின்றனர். அமெரிக்க வீரர்களையும் கொன்று குவிக்கும் இவர்கள் தாக்குதல் நடத்திவிட்டு அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்று பதுங்கிக் கொள்கின்றனர். அவர்கள் மீது பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த புத்தாண்டு தினத்தன்று பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானுக்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்தினார்.

கடந்த 15 ஆண்டுகளாகத் தங்களை ஏமாற்றிய பாகிஸ்தானுக்கு முட்டாள்தனமாக 3,300 கோடி டொலர்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வந்துள்ளது. இதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் அதிரடியாக இன்னோர் அறிவிப்பையும் வெளியிட்டது. அதில், தலிபான் பயங்கரவாத அப்துல்சமத் சானி, அப்துல் குதீர் பசில் அப்துல் பாசர், ஹபீஸ் முகமது பொபால்சைய், மௌலவி இனாயத்துல்லா, ஹக்கானி குழு பயங்கரவாத தலைவர்கள் பகீர் முகமது மற்றும் குலகான் ஹமீதி ஆகிய 6 பேரையும் சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது.

இந்த 6 பேருக்கும் யாரும் எவ்விதத்திலும் அமெரிக்க எல்லை வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் நிதி உதவி அளிக்கக்கூடாது. இந்த 6 பேரும் அமெரிக்காவில் வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ப)

## அ.தி.மு.கவினர் 53 பேர் கட்சியில் இருந்து நீக்கம்



ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அதிரடி

சென்னை, ஜன. 28  
காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.கவினர் 53 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூடாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பவை வருமாறு,

கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயற்பட்டமையாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டமையாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிக் கட்சிக்குக் களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயற்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த 53 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

## ஆப்கானில் குண்டுத் தாக்குதல் 6 குழந்தைகள் சாவு



காபுல், ஜன. 28  
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி நகரில் நேற்றுத் தலிபான் தீவிரவாதிகளின் மோட்டார் குண்டு தாக்குதலில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள பிரபல விடுதி மற்றும் ஜலாலாபாத் நகரில் உள்ள குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தின் அருகில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலையடுத்து கஸ்னி மாகாணத்தில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் தீவிரவாதிகளை வேட்டையாட ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கஸ்னி நகரின் மையப்பகுதியில் நேற்றுத் தலிபான் தீவிரவாதிகளின் மோட்டார் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 6 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர் என கஸ்னி நகர பொலிஸ்தலைவர் முஹம்மது சமான் தெரிவித்துள்ளார்.

ஆனால், தலிபான்கள் தரப்பில் இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களில் சிலரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் கடற்கரை நகரமான ரத்னகிரியில் இருந்து கோலாப் பூர் நோக்கி நேற்று முன்தினம் ஒரு மினி பஸ் புறப்பட்டது. அதில் புனையைச் சேர்ந்த 16 பேர் பயணம் செய்தனர்.

இந்த பஸ் கோலாப் பூர் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், பஞ்சகங்கா ஆற்றுக்குள் தலைகீழாக விழுந்தது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.

இந்த விபத்துத் தொடர்பாகத் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

## மகாராஷ்டிர பஸ் விபத்தில் 13 பேர் பலி; மூவர் படுகாயம்



கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயற்பட்டமையாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டமையாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறிக் கட்சிக்குக் களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயற்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த 53 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

## அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 லட்சம் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை ட்ரம்ப் திட்டம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய 18 லட்சம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சட்ட விரோதக் குடியுரிமையைத் தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அதற்கு 2 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுகிறது.

அதற்கான நிதியை பெற ட்ரம்ப் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. நிதி ஒப்புதல் பெறுவதற்கான பிரேரணை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஆனால் சுவர் எழுப்ப நிதி வழங்குவதை எதிர்க்கப் போகிறார்கள் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். இது ட்ரம்ப் குச்சிக்குச் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தை பருவத்திலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் டிரீமர்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை வெளியேற்றுவதைத் தள்ளி வைக்கும் பாகா எனப்படும் திட்டம் ஓபாமா அதிபராக இருந்தபோது அமுல்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் ட்ரம்பின் கனவுத் திட்டமான மெக்சிக்கோ எல்லைச் சுவர் கட்ட 2 ஆயிரத்து 500 கோடி டொலர் நிதியை வழங்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் ஒப்புதல் வழங்கினால் டிரீமர்ஸ் எனப்படும் சட்ட விரோதமாக குடியேறி வாசல்கள் அடுத்த 10-12 ஆண்டுகளில் குடியுரிமை வழங்க ஆவணம் செய்யப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யார் வேண்டுமானாலும் கட்சி நடிக்க ட்ரம்ப் ஆரம்பிக்கட்டும்.

ஆனால், தமிழக முதலமைச்சராவது தமிழனாக மட்டுமே இருக்கவேண்டும் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி பின்னர் ஊடகவியலாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை வருமாறு :-

ரஜனி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருகின்றமை நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சென்று நடத்துவந்தவர்கள், தமிழகத்தைப் பற்றியும், தமிழக மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளட்டும். ரஜனியின் ஆன்மீக அரசியல் என்பது தொடர்பாகப் பல வழிகளில் விடை தேடியும் கிடைக்கவில்லை. கமல், நாளை நமதே எனத் தொடங்கி பிரசாரம் செய்யவுள்ளார். அவருடைய ஊரையே அவர் பார்த்த தில்லை. முதலில் அவர், அதைப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சராவது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும். பிறப்பால் இந்தியர்கள் மட்டுமே ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிக்க முடியும் என்பது போன்று பிறப்பால் தமிழர் மட்டுமே தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

## கட்சி ஆரம்பிக்கட்டும் தமிழரே முதல்வராக வேண்டும்

நடிகர் ராதாரவி

# வீரர்கள் ஏலப்பட்டியல் நேற்றைய விவரம்

(தொகைகள் இந்திய ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளன)



## ஐ.பி.எல் ஏலம்: பென் ஸ்டோக்ஸ் ரூ.12.5 கோடி மிட்செல் ஸ்டார்க் ரூ.9.4 கோடி

ராஜஸ்தான் ரோயல்ஸ் 12.5 கோடி ரூபா கொடுத்து பென் ஸ்டோக்ஸை வாங்கியுள்ளது. மிட்செல் ஸ்டார்கை 9.4 கோடி ரூபா கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

11ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி ஏப்ரல் 7ஆம் திகதி முதல் மே 27ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெறவுள்ளது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வந்துள்ளனர்.

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றும் இன்றும் நடக்கிறது. 360 இந்தியர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். நேற்றைய முதல் நாள் ஏலம் நடைபெற்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கி லாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை எடுக்க ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் லைவ்ன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும்கு போட்டி நிலவியது. இறுதியில் 12.5 கோடி ரூபா கொடுத்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வாங்கியது. கடந்த முறை 14.5 கோடி ரூபாக்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா அணிகட்டன் டுபிளிசிஸை 1.6 கோடி ரூபா கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. ஆனால் ஆர்.டி.எம். மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டது.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்கை எடுக்க பஞ்சாப், கொல்கத்தா அணி இடையே கடும்கு போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா 9.4 கோடி ரூபா கொடுத்து வாங்கியது.

## தென்னாபிரிக்கா திடீர் சரிவு இந்தியா அபார வெற்றி!

உலக அளவில் தென்னாபிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளான நேற்று, இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா மிகப் பலமான நிலையில் முன்னேறிக் கொண்டிருந்த சமயம், திடீரெனக் கவிழ்ந்து கொட்டி, சகல விக் கெட்டுக்களையும் 177 ஓட்டங்களுக்குள் இழந்து, 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இந்தியாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது.

இந்த டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 241 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற சூழலில், நேற்றுமுன்தினம் ஆட்ட நேர நிறைவில் பெற்றிருந்த ஒரு விக் கெட் இழப்புக்கு 17 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்து நேற்றுத் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது தென்னாபிரிக்கா.

நேற்று மதிய நேரத்துக்குப் பின்னர் வரைத் தெளிவாகவும் நிதானமாகவும் விளையாடிய அந்த அணி 52 ஓவர்களில் ஒரு விக் கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை எட்டியிருந்தபோது வெற்றி அதன் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதாகக் கருதப்பட்டது.

ஆனால் அதன் பின்னர் சுட, சுடவென விக் கெட்டுக்களை இழந்த அந்த அணி, அடுத்த 53 ஓட்டங்களுக்குள் எஞ்சிய 9 விக் கெட்டுக்களையும் புரி

கொடுத்து 177 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 63 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. மொகமட் ஷமி 5 விக் கெட்டுக்களையும், புமரா, சாந்தா இரண்டு விக் கெட்டுக்களையும் வீழ்த்தி தென்னாபிரிக்க அணியின் சரிவை உறுதிப்படுத்தினர்.

தென்னாபிரிக்கா தரப்பில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் எல்கர் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களையும் அம்லா 52 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரையும் தவிர எஞ்சிய 9 பேரும் சேர்ந்து ஆக 26 ஓட்டங்களையே பெற்றனர்.

ஒரு முனையில் எல்கர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்க மறு முனையில் தென்னாபிரிக்க வீரர்களை ஒவ்வொருவராக முடித்து, பவிலியனுக்கு வரிசையாக அனுப்பி வைத்து, வெற்றியை உறுதி செய்தது இந்தியா.

ஓட்ட விவரம் :-  
★ இந்தியா :- 187 மற்றவ: 247  
★ தென்னாபிரிக்கா :- 194 மற்றும் 177

மூன்று டெஸ்ட் ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரை தென்னாபிரிக்கா 2-1 என்ற கணக்கில் வென்றது.

மூன்றாவது டெஸ்டின் ஆட்டநாயகனாக இந்தியாவின் புவனேஸ்வர் குமாரும், தொடர்நாயகனாக தென்னாபிரிக்காவின் வேர்னோன் பிலந்தும் தெரிவாகினர்.

## அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்

இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

நியூஸிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. குயின்ஸ்லாண்டில் நடந்த இதன் காலிறுதியில் இந்திய - பங்களா தேஷ் அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்குச் சகலவிக் கெட்டுக்களையும் இழந்தது. இதனையடுத்து 266 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 42.1 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகலவிக் கெட்டுக்களையும் இழந்தது. இதனால் 131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இளையோர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியது. எதிர்வரும் 30ஆம் திகதி கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் பலப் பரிட்சை நடத்தவுள்ளன.

இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு நாடுகளின் தேசிய அணிகள் மோதுகின்ற போட்டிகளில் உள்ள விடுவிப்பு இந்தப் போட்டிக்கும் தொகுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்	அணி	விலை
அலீசி ராஜ்	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.2 கோடி
அலெக்ஸ் ஹேலி	கொல்கத்தா	ரூ.15 லட்சம்
என்ரீக் ஹேலி	சுப்ரீம்	ரூ.3 கோடி
எலாட் ஹீல் குலா	சன் ராஜஸ்தான்	ரூ.2 கோடி
ஹீமேஷ் தாஜ்வாஜ்	கொல்கத்தா	ரூ.2 கோடி
கிரேக் ஹாஸ்	கொல்கத்தா	ரூ.2 கோடி
ஹரிஷ் ஹாஜ்ரி	சுப்ரீம்	ரூ.20 லட்சம்
ஹரிஷ் ஹாஜ்ரி	சன் ராஜஸ்தான்	ரூ.20 லட்சம்
ஹர்பாஜ்	சன் ராஜஸ்தான்	ரூ.20 லட்சம்
சிக்ஸ்ட் ஹாஸ்	சன் ராஜஸ்தான்	ரூ.20 கோடி
ஜய்ஷத் கேஜ்ரிவால்	சுப்ரீம்	ரூ.20 லட்சம்
ஜய்ஷத்-ஹாட் ரிபீஸ் வீரர்	ராஜஸ்தான் ராயல்ஸ்	ரூ.4 கோடி
ஜோட்டா ஆர்தர் (செகஸ் அண்ட் ஆர்ட்) மெட்ரீத்யூன் வீரர்	ராஜஸ்தான் ராயல்ஸ்	ரூ.12 கோடி
ஜோனா சிவன்	மும்பை ஹீரோயன்ஸ்	ரூ.62 கோடி
ஜெனஸ் பர்னாடா	மும்பை ஹீரோயன்ஸ்	ரூ.22 கோடி
ஜெ(ஹெல்)பென்	கொல்கத்தா (கொல்கத்தா)	ரூ.20 லட்சம்
ஜிதேவ் சன்	கொல்கத்தா (கொல்கத்தா)	ரூ.20 கோடி
ஜிம் ஹாட்	சன் ராஜஸ்தான்	ரூ.20 கோடி
ராஜஸ் சிவ்	கொல்கத்தா	ரூ.3 கோடி
நிதிஷ் குப்தா	கொல்கத்தா	ரூ.11 கோடி
நாசக் கேஜ்ரி	சுப்ரீம்	ரூ.11 கோடி
நாஜஸ் சிவ்	ராஜஸ்தான் ராயல்ஸ்	ரூ.20 கோடி
நாசக் தாண்டவன்	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.1 கோடி
நிசிக் ராஜா	சன் ராஜஸ்தான் ராஜஸ்தான்	ரூ.10 லட்சம்
நிஷாந்த் குகல்	கொல்கத்தா	ரூ.10 லட்சம்
ஓமர்ஷா சிவ்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.12 கோடி
ஜூரிஜ் குமார் ராஜா	மும்பை ஹீரோயன்ஸ்	ரூ.20 கோடி
ஜூசி ராஜா	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.22 கோடி
சாஸா	சுப்ரீம்	ரூ.8 கோடி
சாமிசு மகேஷ்	கொல்கத்தா	ரூ.4 கோடி
ராஜீவ் சன் ஷ்யாமல் மேக் மகேஷ்	சன் ராஜஸ்தான் ராஜஸ்தான்	ரூ.5 கோடி
சுரேஷ் சிவா	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.5 கோடி
சாஸா	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.22 கோடி
சுபாட்	கொல்கத்தா	ரூ.22 கோடி
மொகமது ஷமி	கொல்கத்தா	ரூ.1 கோடி
உமேஷ் பாதவ்	சுப்ரீம்	ரூ.4 கோடி
பாட் சிவ்	மும்பை ஹீரோயன்ஸ்	ரூ.24 கோடி
முஹ்தாசிர் ஷய்ஹான்	மும்பை ஹீரோயன்ஸ்	ரூ.22 கோடி
மோஸ் பர்வீ	ராஜஸ்தான் ராயல்ஸ்	ரூ.44 கோடி
மோஸ் பர்வீ	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.20 கோடி
மோஸ் சன்	ராஜஸ்தான் ராயல்ஸ்	ரூ.5 கோடி
மோஸ் சிவ்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.20 கோடி
டிவேஷ் கர்நாடிக்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.14 கோடி
பிஜுசுமிதா சிவா	சன் ராஜஸ்தான்	ரூ.2 கோடி
ஜூலியஸ் டி காக்	சுப்ரீம்	ரூ.20 கோடி
மோஸ் சன்	சுப்ரீம்	ரூ.11 கோடி
மோஸ் சிவ்	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.22 கோடி
ஸ்டீவன் பரனா	ராஜஸ்தான் ராயல்ஸ்	ரூ.20 லட்சம்
மோஸ் மகேஷ்	கொல்கத்தா (கொல்கத்தா)	ரூ.15 கோடி
பூசுட் பத்தான்	சன் ராஜஸ்தான்	ரூ.15 கோடி
மோஸ் பி சி ராஜஸ்தான்	சன் ராஜஸ்தான்	ரூ.22 கோடி
கேதர் சிவ்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.12 கோடி
கேதர் சிவ்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.4 கோடி
காஜேஸ் பிஜேவெட்	சன் ராஜஸ்தான் ராஜஸ்தான்	ரூ.1 கோடி
கிறீஸ் வேகஸ்	சுப்ரீம் அணி	ரூ.24 கோடி
மணீஷ் பர்னாட்	சன் ராஜஸ்தான் ராஜஸ்தான்	ரூ.11 கோடி
நேஷ் ராப்	கொல்கத்தா அணி	ரூ.15 கோடி
கிறீஸ் சிவ்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.22 கோடி
பிஜேவெட் மேகேஷ்	சுப்ரீம் அணி	ரூ.15 கோடி
எனோக் பிஜே	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.22 கோடி
கெ.சி. பிவெர்	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.3 கோடி
கே.சி. பிவெர்	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.11 கோடி
கருண் ராப்	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.22 கோடி
காஜேஷ் சிவ்	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.1 கோடி
கே.சி. பிவெர்	சன் ராஜஸ்தான் ராஜஸ்தான்	ரூ.1 கோடி
குவல் பிஜேவெட்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.11 கோடி
கவுன் சிவ்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.22 கோடி
கிஷக் மேகேஷ்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.3 கோடி
ஹரிஷ் சிவ்	சன் ராஜஸ்தான் ராஜஸ்தான்	ரூ.1 கோடி
ஹரிஷ் சிவ்	சன் ராஜஸ்தான் ராஜஸ்தான்	ரூ.2 கோடி
மிட்செல் ஸ்டார்க்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.24 கோடி
அஷ்வீஷ் ராஜேஷ்	ராஜஸ்தான் ராயல்ஸ்	ரூ.4 கோடி
ஜி மகேஷ்	கொல்கத்தா ராஜஸ்தான்	ரூ.10 கோடி
யுஸ் ஸ்டார்க்	ராஜஸ்தான் ராயல்ஸ்	ரூ.20 கோடி
கே.சி. பிவெர்	மும்பை ஹீரோயன்ஸ்	ரூ.14 கோடி
கே.சி. பிவெர்	மும்பை ஹீரோயன்ஸ்	ரூ.14 கோடி
ஹரிஷ் சிவ்	கிங்ஸ் லைவ்ஸ்	ரூ.20 கோடி
ஷிவ் குமார்	சன் ராஜஸ்தான் ராஜஸ்தான்	ரூ.12 கோடி

**சு.கவினர்...**  
(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
மத்திய வங்கியின் பிணை

**யாழ்ப்பாணத்தில்...**  
(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
பெற்றது. இதில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

சம்பந்தன் பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் இன்று மாலை 5 மணிபயிளவில் வவுனியாவில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து நாளை திங்கள் கிழமை மல்லாவி, ஒட்டுசுட்டான் ஆகிய இடங்களிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மன்னார், அடம்பன், நானாட்டான் ஆகிய இடங்களிலும் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டங்களில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்று உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சம்பந்தன் உரையாற்றுவார்.

இதன் பின்னர் பெப்ரவரி முதல் வாரத்திலேயே யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பார் எனத் தெரிவருகின்றது. (ஐ)

**சர்வதேச...**  
(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
ஆராய்ந்தார்.

இந்தத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவூற்றப்படும் என்று பிரதிச் சபாநாயகர் திலங்க சுமதிபால் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது தொடர்பில் பல வருடங்களாக ஆராயப்பட்டு வருகின்றது. ஆணைக்கோட்டை ஆமசுந்தரம் வீதி, பொன்னாலைச் சந்திக்கு அண்மையாக உள்ள திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன் மொழியப்பட்டன.

எனினும் அவை ஆராயப்பட்ட சில காரணிகளால் கைவிடப்பட்டன.

இந்த நிலையில் மண்டைதீவில் பெரும் திடல் முன்மொழியப்பட்டது.

அந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக இலங்கை கிரிக்கெட்டின் தலைவரும் நாடாளுமன்ற பிரதிச் சபாநாயகருமான திலங்க சுமதிபால் தலைமையிலான குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர்.

அவர்கள் நேற்று முற்பகல் மண்டைதீவுக்குச் சென்று கிரிக்கெட் மைதானம் அமைக்க முன் மொழியப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர்.

இந்தக்குழுவினருடன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோரும் மண்டைதீவுக்கு சென்றனர்.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் கூடிய விளையாட்டு நகரம் யாழ்ப்பாணத்துக்குக் கிடைப்பதுவரம். மூன்று ஆண்டு களில் இந்த மைதானம் அமைக்கப்படும். நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பில் இந்த மைதானம் விரைந்து அமைக்கப்படவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மண்டைதீவில் வடக்கின் விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் உடற்பயிற்சி மையம், நீச்சல் தடாகம் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். இங்கு கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், றக்ஸி உள்ளிட்ட போட்டிகளையும் நடத்த வசதிகள் செய்யப்படும். வெளிநாட்டு வீரர்கள் தங்கக் கூடிய ஹோட்டல் ஒன்றும் அமைக்கப்படும் என்று பிரதிச் சபாநாயகர் திலங்க சுமதிபால் கூறினார். (ஐ-7)

முறி மோசடி விவகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள் போன்றவற்றால் நல்லாட்சி அரசுக்குள் முரண்பாடுகள் நாளடைவில் நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசை அமைப்பதாயின் ஒன்றிணையத்தையார் எனச் சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் வேறு கட்சி ஒன்றை அமைத்துக் கொண்டு கூறி வருகின்றனர். அவர்களை அந்தக் கட்சியைக் கைவிட்டுச் சுதந்திரக் கட்சியுடன் ஒன்றிணைய முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

எனது உடலில் ஸ்ரீலங்கா

**5 மாணவர்கள்...**

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதி கோரிச் சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த பல ஆண்டுகளாக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

ரஜிக் மனோகரன் உட்பட ஐந்து மாணவர்கள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இரு பொலிஸ் கழுக்கரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையும் இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டபோதும் இதுவரை எவர் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை.

“திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி நாம் புதிய பிரசாரத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்.

“இந்தப் படுகொலைக்குப் பொறுப்பானவர்களை விரைவாக இலங்கை அரசு விசாரணைக்குட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வழியேற்படும்.” எனச் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

**கூட்டமைப்பு...**

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம்.

யாழ்ப்பாணம் கல்வி யங்காட்டில் உள்ள அவரது வீட்டில் நேற்று இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் -

நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வு ஆகியவற்றுக்காகவே. அவ்வாறு அபிவிருத்தி ஒரு பக்கமாகவும், கொள்கை இன்னொரு பக்கமாகவும் சமநிலையாகச் செயற்படவேண்டுமென்று தான் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் அபிவிருத்தி செய்யவில்லை என்று கூறுகின்றனர். அவ்வாறு அபிவிருத்தி செய்வதற்காக நிதியைக் கேட்டு வாங்கினால் அது இலஞ்சம் என்று கூறுகின்றனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அது என்னவெனில், தாங்கள் அரசு சார்ந்தவர்கள், அரசிடம் நிதியை வாங்கித் தாங்களே மக்களுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தபோது கூட்டமைப்பினரும் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்ற பிரச்சினை அரசு தரப்பினருக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதேபோன்று தான் நிதியைக் கேட்காது இருந்தவிட்டு இப்போது தனக்கு நிதி தரவில்லை, தான்

சுதந்திரக் கட்சியின் இரத்தமும் ஊழல், மோசடி மற்றும் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிரான இரத்த முமே உள்ளது.

இன்று நாள் நடவடிக்கை எடுத்து வருவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக அல்ல. ஊழல் மோசடிக்கும் குடும்ப ஆதிக்கத்திற்கும் எதிராகவே யாகும்.

ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் எயார் விமான சேவை ஆகியவற்றில் இடம் பெற்ற ஊழல், மோசடி குறித்துக் கண்டறிவதற்குப் புதிய ஆணைக் குழுவொன்றை அடுத்த வாரம் வர்த்தமானி மூலம் அறிவிக்கவுள்ளேன்.

குற்றமிழைப்பவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதைப் போன்று மனிதர்களினால் தவறு ஏற்படாத வகையில்

**ராணுவத்துக்கு...**

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
விசேட அறிக்கையிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

அண்மை காலங்களில் இராணுவத்திற்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுகின்றன. இனம் தெரியாத நபர்களினால் குறிப்பாக இராணுவத்தின் கௌரவத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செய்திகள் வெளியாகின்றன.

அத்துடன் இராணுவத்தினரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் ஆட்சேர்ப்பு போன்ற வீடியோக்கள் சில அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையுடன் பரையினருக்கு அமைதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் உள்ளடக்கப்படுவதும் மிகவும் பாதகமான விடயமாகும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் இலங்கை இராணுவத்தை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் இணைத்துத் தகவல்களை வெளியிட வேண்டாமென அனைவரிடமும் இராணுவம் தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றது - என்றுள்ளது. (ஐ)

வாங்கவில்லை என்று ஒருவர் கூறுவது சரியான கதையல்ல. ஆனாலும் பெற்ற நிதியையாராவது ஒருவர் பொக்கற்றுக்குள் போட்டதாகச் சொல்லவில்லை. எமது கட்சி வரலாற்றிலே பொக்கற்றுக்குள் போட்டதாக இல்லை. அவர்கள் தமக்காகக் கொண்டு போகவும் இல்லை.

ஏனெனில் இது ஓர் ஒதுக்கீடு. அவ்வளவுதான். ஆனாலும் இதனை பெரிதுபடுத்துவது மக்களை ஏமாற்றச் செய்கின்ற அரசியல் வேலை. மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டு இந்த ஒதுக்கீடு பணமாகப் பெறப்படவில்லை. அது வெவ்வேறு ஒதுக்கீடாகப் பெற்றுக் கொண்டதால் அது மக்களுக்கே சென்றடையவேண்டும். இதனையே தேர்தல் காலம் என்பதால் தற்போது வார்த்தைகளில் கூட்டிப் பேசுகின்றனர்.

ஆனாலும் இந்த மண்ணிலே இத்தகைய பொய்கள் எடுபடா. எங்கள் மக்கள் எங்களுடைய விடயங்களிலே அன்னப் பட்சிகள் பேன்றே வரலாற்று ரீதியாகச் செயற்பட்டிருக்கின்றனர். இதற்காகத் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றோ, நாங்கள் தான் ஏகப் பிரதிநிதிகள் என்றோ நான் சொல்லவில்லை. அதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். ஆனால் கூட்டமைப்பையே மக்கள் பெரும்பான்மையாக இதுவரை ஆதரித்து வந்திருக்கின்றார்கள். அதையே அவர்கள் தொடர்ந்தும் செய்வார்கள் - என்றார். (ஐ-7)

நிறுவனக் கட்டமைப்பை ஏற்படுத்துவது எனது நோக்கமாகும். இதற்காக எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறும் உள் ளுரலட்சி மன்றத் தேர்தலில் பஸ்வங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார்.

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் அமைச்சர் ஜோன் செனவிரத்தன், அமைச்சர்களான

**இரு அறிக்கை...**

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
எதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

தெனியாயவில் நேற்று இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்றிரவு (நேற்று முன்தினம்) சபாநாயகரைச் சந்தித்தபோது இது தொடர்பில் அவரிடம் தாம் கூறினார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாகவும், அது தொடர்பான கடிதத்தை எதிர்வரும் திங்கள்கிழமை அனுப்பிவைக்க உள்ளதாகவும் சபாநாயகரிடம் தாம் கூறினார் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் முடிந்தால், எதிர்வரும் 10 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு ஜனாதிபதி அண்மையில் சவால் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்றுப் பிரதமர் ரணில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். (ஐ)

**புரட்சிப்...**

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் -

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல் ஒலிபரப்பப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு அவைத் தலைவர், புரட்சிப் பாடல்கள் எல்லாம் விடுதலைக்கான பாடல்கள் என்றும், பேராட்டத்துடன் சம்பந்தப்படாதவர்கள் அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றும் முன்னர் கூறியிருந்தார்.

சிவஞானத்தின் கருத்துக்குப் பதிலளித்த அங்கஜன், புலிகள் உரிமைக்காகப் பேராடிவர்கள் என்றும், எல்லோரும் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் என்றும், அந்தப் பாடல்களை ஒலிபரப்பத் தமக்கு உரிமை இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அங்கஜன் இராமநாதனின் இந்தக் கருத்து தொடர்பில் சிவஞானத்திடம் நேற்று ஊடகவியியலாளர்கள் எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சிவஞானம்,

அங்கஜன் இராமநாதன் ஊடகவியியலாளர் சந்திப்பின்பற்றை நடத்திச் சில விடயங்களைக் கூறியுள்ளார். அதற்கெல்லாம் பதிலளிப்பது என்னுடைய நோக்கமல்ல. அவருடன் எனக்குள்ள உறவு சுமுகமானது. பரஸ்பரம் இருவரும் மதிக்கின்றோம். கௌரவிக்கின்றோம். ஆகவே இது அவருக்கு எதிர்ப்பான சந்திப்பு அல்ல. ஆனால் நான் கூறிய கருத்துக்கு அவர் பதில் கூறியிருக்கின்றார். அதனால் அதற்கு நானும் பதில் கூறுகின்றேன்.

அவரது கட்சியினால் ஒலிபரப்பட்ட எழுச்சிப் பாடல் புலிகளின் பாடல். அது அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதால் அவர்களுக்கென அதன் பதிப்புரிமையும் இருக்கின்றது. ஆகையினால் அது புலிகளுடைய உரிமை என்று தான் சொன்னோம். மேலும் அதில் எங்களுக்கு உரிமை உள்ளது. அதனை அவரும் ஏற்றுக்

எஸ்.பி.திசாநாயக்க, பியசிவிஜேநாயக்க, வீரகுமார திலாநாயக்க, அனுருத்தபொல்கம்பொல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். (ஐ)

**கூட்டணி...**

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
யிடும் குமாரவேல் மற்றும் நகரசபையின் 5 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இராமச்சந்திரன் ஆகிய இரு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்கள் களுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் சாவகச்சேரியில் நேற்று முன்தினம் இரவு பிரசாரப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கப் ஆகிய வாகனங்களில் வந்தவர்கள் கலைத்துக் கலைத்துச் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது அங்கு நின்றிருந்த வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என மூவருக்கு காயங்கள் ஏற்பட்டன.

இது தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (ஐ-7)

**வியத்தில்...**

(முதலாம் பக்கத் தொடர்ச்சி)  
மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை வெள்ளவாயப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஐ)

கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக அவரைப் பாராட்டுகிறேன். அவ்வாறு அந்தப் பாடலையும் ஏற்று நாங்கள் எல்லோரும் போராளிகள் என்றும் நாங்கள் எல்லோரும் உரிமைக்காகப் போராடியிருக்கிறோம் என்றும் கூறியிருப்பதையும் வரவேற்கிறேன்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியாழ்ப்பாணத்தில் தமிழ்க் கட்சியாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அங்கஜன் கூறுகின்றார். ஆனால் அவர்கூறுவது போன்று செயற்பட ஜனாதிபதி அனுமதித்துள்ளாரா என்பதை ஜனாதிபதியே வெளிப்படுத்தவேண்டும். அதுவே வரவேற்றகத்தக்கதாக அமையும்.

அங்கஜன் சார்ந்துள்ள கட்சியிலும் புலிகளின் பாடலைப் பாடலாம், பிரசாரம் செய்யலாம் என்றால் அதனை நாங்களும் வரவேற்கிறோம்.

அவ்வாறாயின் புலிகள் இன்னும் ஏன் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்கவேண்டும்? அந்தத் தடையை அரசு நீக்கவேண்டுமென அங்கஜன் பகிரங்கமாகக் கோரிக்கை விடவேண்டும். புலிகள் என்ற போர்வையில் 2 தசாப்தங்களுக்கு மேலாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் அத்தனை அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பு அல்லது ஏதோவோர் அடிப்படையில் விடுவிக்கவேண்டும்.

அடுத்ததாகக் காணாமல் போனவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். ஏன் என்றால் அவர்கள் அரசிடம் தானே சரணடைந்தார்கள். எனவே அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அது ஏன் என்றால் புலிகளை இப்போது நீங்களும் (அங்கஜன்) அங்கீகரித்திருக்கின்றீர்கள்.

புலிகள் நியாயத்திற்காக - உரிமைக்காகப் போராடினார்கள் என்று ஏற்றுக் கொள்கின்ற அங்கஜன், அவர் சார்ந்த கட்சியுடன், அதன் தலைவரான ஜனாதிபதியுடன், பேசி இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றவேண்டும். அதற்காக அவரை விமர்சிக்கவில்லை. கோரிக்கையாகவே முன்வைக்கிறேன் - என்றார். (ஐ-7)

உலகையே நடு நடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி என்ற றாலே நம் நினைவில் வந்து நிற்கும் பெயர் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அனைவருக்கும் காட்சி அளித்தவன். நாஜிகட்சியின் நிறுவனர். இவன் தான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கி ஹோலோ காஸ்டின் இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்டவன். யுத்தம் முடிவடைந்த நாள்களில் அவனைக் கொன்ற போதிலும், அவனது வரலாற்று மரபு இருபத்தொராம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. இரண்டாம் உலக போர் முடிவதற்கு இவன் காரணமாக இருந்த கதாநாயகன் என்று குறிப்பிட்டாலும் இரண்டாம் உலகப் போரில் 5 கோடி பேருக்கு மேல் சாவதற்கு முக்கிய காரணமாக இருந்தே ஒரே வில்லன் ஹிட்லர் தான். உலக நாடுகளை வென்று ஜேர்மனியின் காலில் கிடக்க வேண்டும் என எண்ணியவர் உலகப்போருக்கு காரணமானவர் ஹிட்லர் தான். எந்த கொடுமையான செயலைச் செய்தவனை குறிப்பிடும் போதும் ஹிட்லர் மாதிரி என்று பரவலாகக் கூறப்படுவதைக் கேட்டிருக்கலாம். எல்லோருக்குமே ஹிட்லர் ஏறத்தாழ ஒரு கோடி யூதர்களைக் கொன்றமை தெரிந்திருக்கும். சரித்திரத்தின் பக்கங்களில் சிவப்புப் பக்கங்களாய் என்றும் பயமுறுத்தும் செயல். இதற்கு ஹிட்லர் காரணம் என்பது உண்மை தான்.

அடால்ப் இட்லர் காஸ்தாப் ஜீம் பொம்மர் என்னுமிடத்தில் 20 ஏப்ரல், 1889 இல் தாய் (ஆலாய்ஸ் ஹிட்லரின் மூன்றாவது மனைவி) கிளாரா போல்ஸ் (1860-1907), தந்தை ஆலாய்ஸ் ஹிட்லருக்கும் (1837-1903) ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவருடன் பிறந்த நால்வர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அடால்ப் ஹிட்லரும் அவரின் கடைசித் தங்கை பவுலா ஹிட்லர் மட்டும் தான்.

ஹிட்லரின் அப்பா தகாத உறவில் பிறந்தமையால் தன்னுடைய தாய் பெயரையெழுத்துப்பின்னால் சேர்த்துக் கொண்டார். ஹிட்லரின் அப்பாவுக்கு அடக்குமுறை குணம் கொஞ்சம் அதிகம். அதுவே சிறுவன் ஹிட்லர் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. சிறு வயதிலேயே அடால்ப் ஹிட்லரின் தந்தை, வீட்டில் உள்ள அனைவரையும் அடக்கி ஆளும் தன்மை உடையவராக இருந்தார்.

வீட்டில் பல கடுமையான விதிமுறைகள், தன் பிள்ளைகள் இதைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் என்று அடால்ப்பின் வீடே ஒரு சிறிய ராணுவம் போல இருந்தது. தன் தந்தை எவ்வாறு தன்னையும் தன் தாயையும் அடித்துத் துன்புறுத்தினார் என்பதை தன்னுடைய 'மெயின் கேம்ப்' என்ற சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கொடுமையால் தன் தாய் துன்புறுவதைக் கண்டு அவர் மேல் அளவுகடந்த பாசம் கொண்டார் என்று தெரிகின்றது. அதே சமயம் அவர் தந்தை மேல் அளவு கடந்த வெறுப்பையும் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்தது என்றும் தெரிகின்றது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அடால்ப்பின் வாழ்விலும், அவரது தந்தையின் அடக்குமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த அடக்குமுறையின் வெளிப்பாடே பிற்காலத்தில் ஹிட்லரை சர்வாதிகாரியாக மாற்றியது. அடுத்ததாக ஹிட்லர் தனது இளமைக் காலத்தைக் கழித்த வியன்னா நகரம் யூதர்களுக்கு எதிரான சிந்தனையைத் தூண்ட வழி வகுத்தது. அனைவரும் கூறும் குற்றச்சாட்டு



ஹிட்லர் யூதர்களுக்கு எதிரானவர் என்பதே.

தான் மிகவும் விரும்பி சேரத் துடித்த கலைக் கல்லூரியில் இரு முறை அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. தாயின் மரணம், பொருளாதாரச் சீர்குலைவு

## சூழ்நிலையே அவனைக் கொடுநாக்கியது

போன்றவை ஹிட்லரை வெறுப்பின் விளிம்பிற்குத் தள்ளியது. இந்த இன்னல்களுக்குக் காரணம் தேடி அலைந்த ஹிட்லரை, அன்றைய வியன்னா யூதர்கள் பக்கம் திருப்பியது. தன் பூர்வீகக் குடிகள் மட்டுமே அனுபவிக்க உரிமை

யுள்ள நிலத்தைக், குடியேறிய மக்கள் பறிப்பதா என்று கேள்வி எழுந்தது. ஒரு கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் ஹிட்லரை பிகாசோ மாதிரி ஓர் ஓவியராகத் தான் உலகம் அறிந்து இருக்கும். ஆனால், அவரின் சிலவெறுப்புகள் அவரை ஒரு சர்வாதிகாரியாக உலகம் பார்க்கும்படி செய்துள்ளது.

அடால்ப் என்ற பெயர் பழங்காலத்து ஜேர்மானியரிடமிருந்து வந்தது. அடால்ப் என்பது உயர் குணமுள்ள ஓநாய் என்பதைக் குறிக்கும் சொல். இதையறிந்த ஹிட்லர் தனக்குத்தானே ஓநாய் என்ற பெயரை தனக்குப் புனை பெயராக வைத்துக்கொண்டார்.

அவருக்கு நெருங்கியவர்கள் அவரை அப்படித்தான் அழைப்பார்கள். 1920 களில் அவரை அப்படித்தான் அழைத்தனர். அவர் நெருங்கிய உறவினர்கள் அவரை அடி என அழைத்தனர். ஹிட்லர் என்பதற்கு மேய்ப்பாளர் என்ற பொருள் காப்பாளர் என்றும் பொருள் படும்.

ஹிட்லருடைய தந்தைவழி சொத்துக்களின் கடைசிப் பங்கு கிடைத்தவுடன் ஜேர்மனியின் பாரம்பரிய நகரமான முனிக் நகருக்குக் குடிபெயர்ந்தார். அவர் குடிபெயர் மற்றும் மொரு காரணம் இருந்தது. ஹிட்லர் இராணுவத்தில் சேர விருப்பம் இல்லாமல் அங்கு சென்றார் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை இராணுவத்தில் சேர வைத்தது.

**நோபல் பசு வற்றார்**  
ஹிட்லர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவருக்காக உயிர் விடத்துணிந்து உயிரையும்

விட்ட எவா பிரான் என்ற காதலி இருந்தாள். ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதாரபூர்வராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த உண்மை மிகவும் வியக்க வைக்கக் கூடிய ஒன்று ஐந்து முறை மகாத்மா காந்தி நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ஆனால், ஒருமுறை கூட நோபல் பரிசை வென்றதில்லை. அதே சமயம் ஹிட்லர் நோபல் பரிசை வென்றுள்ளார். அகிம்சை என்று போராடியவரை விட சர்வாதிகாரியாக நின்ற ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. மிகவும் தைரியமான மற்றும் வீரமான மனிதரான ஹிட்லர் பூனை பயம் கொண்ட நோயான அலுரோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்.

பெப் 27, 1933 அன்று இரவு, ஹிட்லர்



ஜெர்மன் அதிபராக பதவி ஏற்று நான்கு வாரங்களுக்கு பிறகு, ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு கட்டத்தில் தீவிபத்து ஏற்படுகின்றது. மானினுஸ் என்ற மன நலம் குன்றிய, ஒரு கம்யூனிஸ்ட் கைது செய்யப்பட்டு, குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு கொல்லப்படுகின்றார். இது ஒரு கம்யூனிஸ சதி என்று கூறி, ஹிட்லர், அப்போதுள்ள 86 வயதுடைய ஜேர்மானிய அதிபர் பவுல் வான் ஹிந்தேன்புர்கிடம் ரீக்ஸ்டேக் சட்டத்தை அனுமதி அளிக்கச் சொல் கின்றார். இந்தச் சட்டத்தின்படி, ஹேறியஸ் காப்பஸ், கருத்தூரிமை, உடைக சுதந்திரம், மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம் அனைத்தும் தடுக்கப்படுகின்றன.

அரசு, மக்களின் கடிதங்களையும், தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்க அனுமதி அளிக்கப்படுகின்றது. பின்னர் Enabling Act of 1933, எந்த ஒரு சட்டத்தையும், நாடாளுமன்றம் அனுமதி இல்லாமல் அமுல்படுத்த, அவர் சொன்னது போல், பொது/அரசியல் வாழ்க்கையில் தூய்மையை ஏற்படுத்த, ஹிட்லருக்கு முழு அனுமதி அளிக்கப்படுகின்றது. இதற்குப்பின் தேசிய சோசலிச கோட்பாட்டை எதிர்க்கும் எந்த ஒரு மனிதனையும் கைது செய்யவும், நாடு கடத்தவும் மேலும் கொல்லப்படுவதையும் வழக்கமாகி வந்தனர்.

யூதர்களைப் பொறுத்தவரை, ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை எலி போன்ற மிருகங்களாகக் கருதினர். அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தொழில்கள் அபகரிக்கப்பட்டு, இறுதியில் சில முகாம்களில் அடைக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர்.

இவ்வளவு பயங்கரவாதமும் ஏன் ஜேர்மனியில் நடந்தது என்றால், அங்குள்ள மக்கள் அதை அனுமதித்ததால் தான். ஹிட்லரும், நாஜிகளும் மக்களின் அமைதியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தான் இவ்வளவு பெரிய பயங்கரவாதத்தை நடத்தினர். இவை எல்லாம். வலிமை மிக்க தேசம் என்ற பெயரில் நடந்ததால் மக்கள் கண்டு கொள்ளவில்லை. ★

## உலகையே கதிகலங்க வைத்த சர்வாதிகாரி

## பிரமச்சாரி

# ஹிட்லர்!





யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வரும் சர்வ தேச வர்த்தக கண்காட்சியில், முழுமையாக யாழ்ப்பாணத்திலேயே தயாரிக்கப்படும் - சூரிய சக்தியில் இயங்கும் - தெருவிளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருமதி ரதிப்பிரியா ரமேஷ் பணிப்பாளராக இருந்து இயக்கும். யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட அவரது நிறுவனமான எக்ஸ்டீம் (Ecosteem) இந்த தெருவிளக்குகளைத் தயாரிக்கின்றது. கண்காட்சி தொடக்க நிகழ்வின் போது வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கிணேஸ்வரன் இந்த தெருவிளக்குகளை உன்னிப்பாகப் பார்வையிட்டமையுடன் அவற்றின் தயாரிப்புகள் தொடர்பாக நிறுவனப் பணிப்பாளரிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

## ‘அன்னை நாக பூட்சிற்றி’

புது வருடப் பிறப்பை முன்னிட்டு ஜயாயிரம் ரூபாவுக்கு மேல் பொருள்களைக் கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி வழங்கும் பரிசில் திட்டத்தின் கீழ் வெற்றிக்குரியவர்களைக் குலுக்கல் மூலம் தெரிவு செய்யும் நிகழ்வு எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும்.

வெற்றி பெறும் மூன்று வெற்றியாளர்களுக்கு தங்க நாணயங்களும், மேலும் நூறு வெற்றியாளர்களுக்கு விசேட பரிசுத் தொகையும் வழங்கப்படும்.



**அன்னை நாக பூட்சிற்றி**  
கே.கே.எஸ். வீதி (சிக்னல் சந்திக்கு அருகில்), யாழ்ப்பாணம்.

## மகா சிவராத்திரியை யொட்டிய தென்இந்திய யாத்திரை

ஆரம்பம்: 10.02.2018 நாட்கள் : 6

**தரிசிக்கும் இடங்கள்:**  
திருப்பதி, அலமேலு மங்கா, கானகஸ்திரி, திருத்தணி, திருவெண்ணாமலை, பொற்கோவில், வடபழனி, கபாலீஸ்வரர், ஆறுபடை முருகன் (ஓரே இடத்தில்) அன்னலெட்சுமி, மேல் மருவத்தார், காஞ்சிக்காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர், வரதராஜப்பெருமான் உட்பட பல்வேறு ஆலயங்களும் தரிசிக்கலாம். சென்னையில் ஒரு நாள் சொப்பிங் விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்க. (சிவராத்திரி விரதம் திருவெண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்படும்)

**வெற்றுக் கொள்ளும் ரூபாவிற்கு எமது சேவை:**

இருவழி விமானரிக்கட், AC வாகனவசதி, மூன்றுவேளை சுத்தமான சைவ உணவு, குடிநீர், 2 பேருக்கு கட்டில் மெத்தை, வெள்ளர் கொம்பு, குளியலறை இணைந்த அறைகள், காப்பி, ரீ மேலும் யாழ்.கொழும்பு யாழ் வாகன வசதி ஒழுங்கு செய்து தரப்படும். விருப்பமுடையவர்கள் மேலும் விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்யவும்.

யாழ். கொழும்பு வரவும் போகவும் இலவசமான வாகன ஒழுங்கு செய்து தரப்படும்.

கலாநிதி, T.யநீரெங்கநாதன் மகன் - ராஜன்  
59, 3/6 செட்டியார் தெரு, கொழும்பு - 11  
077 768 0102/ 077 736 2154

www.bte.one BTE aimsmediaservice@gmail.com  
முத்தகம் காட்சிப்படுத்த  
அனுமதி இலவசம்  
தொடர்புகளுக்கு  
இலங்கை : 077 833 9303

# 2018 லண்டன் முத்தக திருவிழா London Book Festival Harrow Leisure Centre

FREE ADMISSION  
Saturday 9.00am  
17th February 2018  
Christchurch Ave, Harrow HA3 5BD  
British Tamil  
Poets/ writers/Artist/Composers/ Painters/Entertainers/ Exhibitors/Sponsors/Medias/ News Papers /Schools/Tuition Centres/Sports Clubs Charities/ Temples

முத்தகம் விநியோகக் 2'x4' Display £20  
உங்கள் முத்தகங்களை விநியோக செய்வ வேண்டுமா?  
சுயமரிபாதை வெளியீடு  
02088660103 / 07912206171

## KINGS ELECTRONICS(PVT) LTD

### மேலும் விலைக்கழிவுடன்...!!! எம்மிடம்

மின் உபகரணங்கள், தயாரிடங்கள் மற்றும் குடிநீரகங்களை வாருங்கள்

BRANDS	SHOWROOM PRICE	KINGS OFFER PRICE
Samsung	57,990/=	31,000/=
Hisense	37,990/=	23,750/=
Panasonic	49,499/=	27,900/=
Hitachi	44,990/=	25,900/=
Abans	27,999/=	21,500/=
Maxmo	29,999/=	20,500/=
LG	52,999/=	29,600/=
Samsung Full HD	57,990/=	37,500/=

32" LED TELEVISIONS 3 YEARS WARRANTY

3 YEAR WARRANTY  
Samsung 24" - 19,900/=  
JVC 24" - 16,500/=  
Hisense 24" - 17,600/=

OPEN SUNDAY TO 8.00PM 365 DAYS  
SOFA SET 3+1+1 34,900/= ONLY

076-3594665 | 021-4546699 | mykings.lk | kingsjaffna | 12, Point Petro Road, Jaffna. (வேம்படிச் சந்திக்கு அருகாமையில்)

## முதலாம் ஆண்டு நினைவலை

“உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசம் கொள்வான் இறப்பிலும் வாழ்வான்” என மொழிந்து தெய்வமே! நீர் வாழங்கிய வாழ்வு எனும் அருட்கொடையை இவ்வுலகில் சுவைத்து மகிழ்ந்து உம் பாதம் வந்தடைந்திருக்கும் தாவீது அந்தோனிப்பிள்ளை என்னும் அடியாருக்கு நித்திய சம்பாவனை அளித்து புனிதர்களின் வரிசையில் சேர்த்தருள்வீராக. ஆமென்.

இவரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக நாளை (29.01.2018) திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு புனித யுகாததேய ஆலயத்தில் நடைபெறும் இரங்கல் திருப்பலியில் கலந்து செபிக்குமாறும் திருப்பலி நிறைவடைந்தவுடன் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் காலை விருந்து உபசாரத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.



**அமரர் தாவீது அந்தோனிப்பிள்ளை (சின்னத்தம்பி)**

“சீவியத்தில் என்னை நேசித்தவர்களே மரணத்தில் என்னை மறவாதீர்கள்”

சென் பூட், இளவலை, குடும்பத்தினர்.  
தோற்றம்: 25.07.1946 மறைவு: 28.01.2017